

Volume : 5 Issue - 8 & 9

செப்டம்பர்-அக்டோபர் 2012

# வைகறை

வெளிச்சம்

₹ 20

ஆசிரியர் : மு.குலாம் முஹம்மது

துலகதா - துல்ஹஜ் 1433










## பர்மாவில் நடப்பதென்ன?



இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்



தமீம் அன்சாரி தீவிரவாதியா?

<p>தற்கொலைகள் - 02</p>	 <p>தஞ்சை தமீம் அன்சாரி தீவிரவாதியா? - 52</p>	<p>கவர் ஸ்டோரி</p>  <p>பர்மா நடந்தது என்ன? <b>29</b> பக்கம் -</p>
 <p>நற்கூல் ஓர் ஆள் -5</p>	<p>அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள் கஃபாவின் ரகசியம்</p> <p>36987 3466903 9443446903</p> <p>-57</p>	
<p>எது முதலில்?</p>  <p>இழிந்த மூலம் ஆம் கஃபாவி - 11</p>	<p>ஒரு நீதிபதியின் விடுதலை முழுக்கம். - சீர்காழி நிகழ்ச்சி -59</p>	
 <p>முஸ்லிம்கள் வீழ்ச்சியால் உலகம் இழந்ததென்ன? - 18</p>	<p>பெய்திருந்திருந்தே பெருசலம் வரை !!!</p>  <p>- 71</p>	 <p>இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் <b>42</b> பக்கம் -</p>
 <p>மதுரையில் சிமி தடை குறித்த மத்திய அரசின் தீர்ப்பாயம் நடந்தது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட். - 23</p>	 <p>கஷ்மீரின் பாதி விதவைகள் - 74</p>	

## வைகறை வெளிச்சம்

**செப்டம்பர் -அக்டோபர் 2012 - ஹஜ்ர் 1433 துல்கதா - துலஹஜ்**

ஆசிரியர்: **மு.குலாம் முஹம்மது. M.A**  
(Journalism & Mass Communication)

துணை ஆசிரியர்: **கே.எம். கில்யாஸ் ரியாஜ்**

**தள கிதழ் ரூ.20/-, ஆண்டு சந்தா உள்நாடு ரூ.240/-, வெளிநாடு ரூ.1500/-**  
பணவிடை மூலம் சந்தா செலுத்துவோர் வைகறை வெளிச்சம் என்ற பெயரிலேயே அனுப்ப வேண்டுகிறோம்.

எண்.52/1 மண்ணடி தெரு, 4வது மாடி, அறை எண்.7, மண்ணடி, சென்னை-1.  
தொலைபேசி: 044-45566909, கைபேசி : 9444239594

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:46)

All disputes arising out of any publication in this monthly will come under the jurisdiction of Chennai Courts. Private Circulation to promote Original Issue.

## தற்கொலைகள்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் நாள், உலக தற்கொலையைத் தடுக்கும் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (WORLD SUICIDE PREVENTION DAY)

இந்த ஒரு நாளில், கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள், சிறப்பு கட்டுரைகள் என்றெல்லாம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அதன்பின் அடுத்த வருடம், இதே நாள் சில கபளீகரங்கள். இப்படியொரு கபட நாடகம் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. ஆனால் தற்கொலைகளை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

அப்படி எடுக்கப்பட்டிருந்தால் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வந்திருக்கிறார்களா. அருகி இருக்கும்.

1980களில் லட்சத்தில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் இந்தியாவில்.

அது 1990களில் லட்சத்திற்கு 9 பேர் என்றானது.

2001இல் லட்சத்திற்கு 11 பேர் என்றாகி

2011இல் லட்சத்திற்கு 12 பேர் என்றாகி இருக்கின்றது

இந்தியாவில் தற்கொலைகள் பற்றிக் கணக்கெடுக்கும், பதர்கள் ஒரு பெரும் அநீதியை இழைக்கின்றார்கள். அது இங்கே தினம், தினம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையை ஏப்பம் விட்டுவிடுகின்றார்கள்.

2005இலிருந்து 2007 வரை ஒருலட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதாவது சுமார் 750 நாட்களில் 1,50,000 பேர். இந்த எண்ணிக்கை அவர்கள் ஏனோ கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் விவசாயிகளை கண்டு அவ்வளவு ஏளனம்.

இவர்கள் சொல்லும் கணக்கிலும் பல அபாய அறிவிப்புகள் உண்டு.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 75% இளைஞர்கள் Teenager and adults அதாவது 16இலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இந்த தற்கொலை கணக்கை தற்கொலையில் உயிர் இழப்பவர்களை மட்டுமே கொண்டு கணக்குப்பார்த்திடக் கூடாது. மாறாக இந்தத் தற்கொலை கணக்கில் இன்னொன்றும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்றார்கள் ஆய்வாளர்கள். ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னரும் 8 முதல் 10 முறை தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. ஆகவே லட்சத்திற்கு 12 பேர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்றால், 120 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என்று பொருள்.(Information from Dr. U. கௌதம தாஸ், Head of Neuro Behavioural Medicine and stress Management. The Hindu Sept, 2012)

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவாகிய உலக ஆரோக்கிய கழகம். (WORLD HEALTH ORGANIZATION) இப்படிச் கூறுகின்றது.

“கிடைக்கின்ற புள்ளிவிபரங்கள் காவல்துறையின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. காவல்துறையினர் தங்கள் விருப்பப்படிதான் பதிவு செய்வார்கள். காவல்துறையின் பதிவுகளை நம்புவதற்கில்லை, எனக்கூறிவிட்டார்கள்.

காரணம் பெரும்பாலான தற்கொலைகள், புள்ளி விவர புள்ளிகளின் பார்வைக்கு வருவதே இல்லை.

அடுத்து நமது, இராணுவத்தில் நடக்கும் தற்கொலைகள் நமது பாதுகாப்பு அமைச்சகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.

நமது காங்கிரஸ் அரசின் கொள்கை அக்கம் பக்கத்திலுள்ள நாடுகளிடம் பேச்சுவார்த்தை-நல்லுறவு என்ற அணுகுமுறையைக் கைகொள்கின்றது.

இதனால் போர்கள் என்பவை இல்லை. ஆனால் அரசு செய்யும் அநியாயங்களால், நம் நாட்டை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

மாவோயிஸ்ட்டுகள் போடோ லேண்ட் டைகர்கள். உல்பா இன்னோரன்ன தீவிரவாதிகள் ஆயுதந்தாங்கி பேராடுகின்றார்கள். இப்போது இந்தப் போராட்டங்களை எதிர் கொள்ளுவதுதான் இராணுவத்தின் முக்கியப்பணி.

இந்தப் போராட்டங்களை எதிர் கொள்வதில் ஆண்டுக்கு 208 போர் வீரர்களே மடிகின்றார்கள். ஆனால் தற்கொலைகளின் வழி ஆண்டுக்கு 368 போர் மடிகின்றார்கள் என்பது கணிப்பு. ஆனால், நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று நடத்திய ஆய்வில் இந்தத் தற்கொலைகள் 2007க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்றும். ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒரு இராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்று மட்டும் கூறுகின்றது. அதாவது வெறும் 100 இராணுவ வீரர்களே ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்கின்றார்கள். SOURCE: 31st Report of the Paliamentary Standing Committee On Defence)

இங்கேயும், நடந்து முடியும் ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னால் 15 முதல் 30 முயற்சிகள் நடக்கின்றது.

இஃது இராணுவத்திற்கு வெளியே நடக்கும் தற்கொலை முயற்சிகளை விட, இராணுவத்திற்கு உள்ளே நடக்கும் தற்கொலை முயற்சிகள் அதிகம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

நமது இராணுவத்தில் மனநிலை ஆராய்ச்சி நிறுவனம், என்றொன்று இருக்கின்றது. (DEFENCE INSTITUTE OF Psychological Research (DIPR)) இந்த நிறுவனம் பல ஆய்வுகளை நடத்தி இருக்கின்றது. இது நடக்கும் தற்கொலைகள் வெளியே அறிவித்த தற்கொலைகளை விட அதிகம் என்கின்றது. இதனால் அரசு இந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை, ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டது.

தற்கொலைக்கான காரணங்கள்:

தற்கொலை செய்து கொள்பவர்களில் பெரும்பாலோர் 3/4 பகுதியினர் இளைஞர்கள். இவர்கள், வாழ்க்கை குடும்ப வாழ்க்கையில் தோல்வி, காதல் தோல்வியில் ஏற்படும் விரத்தி, ஆதரவின்மை, கடன், குடிப்பழக்கம் (Alcohol) போதை வஸ்துகள் (Drugs) இவற்றினால் பாதிக்கப்பட்டு தங்களை இழந்து விடுகின்றார்கள்.

இராணுவத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கும், இராணுவத்திற்கு வெளியே தற்கொலை செய்துகொள்பவர்களுக்குமிடையே காரணங்களில் எதுவும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

இராணுவத்தில் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகள் ஒரு காரணமாகக் காட்டப்படுகின்றது அவ்வளவுதான்.

இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டியது, அனைவருமே வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கும் திராணியையும், சாதிக்கும் வலுவையும் பெற்ற வயதில் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

வாழ்க்கை பிரச்சனைகளின் தொகுப்புத்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையையும் வென்றுகாட்டுவதில் வாழ்க்கை சாதனைக்களமாக மாறுகின்றது.

அதற்காக தோல்வியே இல்லாத வாழ்க்கை உலகில் இல்லை. “வெற்றி, தலைக்கேறும் வெறியாகி மாறிடாமலும், தோல்வி எத்தனை முறைவந்தாலும் துவண்டு விடக்கூடாது. இதில்தான் நமது வெற்றி இருக்கின்றது.

இதனையும் தாண்டி வரும் சபலங்கள் விரக்திகள், நம்மை நாமே மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடக்கூடாது, இதனால் தான் இதுபோன்ற சிந்தனைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிகிறது. இஸ்லாம்! அது அடித்துக் கூறுகின்றது.

“நம்பிக்கை கொண்டவர்களே!... நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் கருணையுடையவனாக இருக்கின்றான்!” அல்குர்ஆன் 4:29.

நம்பிக்கை கொண்டவர்கள் என்பதன் பொருள், அல்லாஹ்வையும் மரணத்திற்குப் பின்னால் வரும் வாழ்க்கையையும் நம்பி நிற்பவர்கள். அத்தோடு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை நிலத்தில் செயல்படுத்திக் காட்டி முஹம்மது (ஸல்) அவர்களை அழகிய முன் மாதிரியாக ஏற்றுக் கொள்பவர்கள்.

அவர்கள் எந்த நிலையிலும் நிராசைக் கொள்ளவேண்டாம். தங்களிடம் அன்பு காட்டுவோர் இரக்கப்படுவோர் யாருமில்லை என்று விரக்தியின் விளிம்பிற்குச் சென்றிட வேண்டியதில்லை. எல்லா நிலையிலும் தங்கள் இறைவனை நம்பி நிற்கலாம். அவர்கள் இந்த உலகில் எதிர்கொள்ளும் சோதனைகள்-சதிகள்-சவால்கள் இவற்றில் நெஞ்சுரம் குன்றாமல் குறையாமல் நின்றால் நிச்சயமாக மரணத்திற்குப் பின்வரும் வாழ்க்கையில் எண்ணற்ற நற்கூலிகளைப் பெறுவார்கள்.

இதைவிடுத்து கோழைகளாய் பிரச்சனைகளை எதிர் கொள்ளமாட்டாமல் தன்னையே மாய்த்துக் கொண்டால், என்ன நடக்கும் என்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.

இரும்பை பயன்படுத்தி ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், அவன் மறுமையில், நரகத்தின் நெருப்பில், அதே ஆயுதத்தால் தன்னை எப்போதும் குத்திக் கொண்டே இருப்பான். விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டால், அந்த விஷம் அவனுடைய கைகளிலேயே இருக்கும். அவன் அதை நரக நெருப்பின் நடுவே குடித்துக் கொண்டே இருப்பான். மலையின் மேலிருந்து குதித்துத் தன்னை மாய்த்துக் கொள்பவன் எப்போதும் நரக நெருப்பில் குதித்துக் கொண்டே இருப்பான்” (நபிமொழி:- புகாரி/முஸ்லிம்.)

இஸ்லாமும் அதன் சீரிய வழிகாட்டுதல்களும் இன்று நமது இளைஞர்களுக்கு, முன்னர் எப்போதையும் விட இப்போது அதிகமாகத் தேவைப்படுகின்றது. நமது இராணுவத்திற்கும் சேர்த்துத்தான்.

கிருஸ்தவ பேரறிஞர் லீகி (Lecky) ஒவ்வொரு மதமும் எந்த அளவுக்கு பொது ஒழுக்கத்திற்கு தனது பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றொரு ஆய்வை நடத்தி அதனை நூலாக தந்தார். அதில் இப்படிக் கூறினார்.

Suicide which is never Expressly Condemned in the BIBLE, is more than once Forbidden in the Quran அதாவது தற்கொலைகளை பைபிள் ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆன் பல முறை தடுத்துள்ளது.

Lecky in: HISTORY OF EUROPEAN MORALS Page 56.

-இந்தக் குர்ஆனை அனைவரும் பின்பற்றுவோம்.



# தரீக் குல் குர்ஆன்

மவ்வலி K.M.இல்யாஸ் ரியாஜி

Sumayyah Getlan

وَإِذْ قُلْنَا يَا مُوسَىٰ إِنَّا مُنْصِرُونَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِئُ الْبَرِيَّةَ مِنَ الْبَرِيَّةِ وَوَعْدِهَا وَعَدْسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أُنْتَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ أَهَيُّوهُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ ۗ وَضُرَيْتَ عَلَيْهِمُ الذَّلِيلَةَ وَالْمَسْكِينَةَ وَابْتِغَاءُوا بَعْضَ مِمَّنْ لَدُنَّ ۗ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ

இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்ள நாடுகிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும் தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததனாலும் ஏற்பட்டது.

மூஸாவே ஒரே விதமான உணவை நாங்கள் சகித்துக்கொள்ளவே மாட்டோம். எனவே பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் இவற்றை எங்களுக்கு வெளியாக்கித் தரும்படி உம் இறைவனிடம் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக என நீங்கள் கூறியபோது சிறந்ததற்குப் பகரமாக மிகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கின்றீர்களா? நீங்கள் ஏனோம் ஒரு நகர்ப்புறத்துக்குச் சென்று விடுங்கள்; நீங்கள் கேட்பது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என மூஸா கூறினார். இழிவும், வறுமையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்துக்கும் ஆளானார்கள். அநியாயமாக நபிமார்களை கொல்பவர்களாகவும் அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களாகவும் அவர்கள் இருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறுவோராக இருந்ததும் இதற்குக் காரணம்.

இவ்வசனத்தில் கூறப்படும் உரையாடல் 'தீஹ்' எனும் திறந்த வெளியில் இஸ்ரவேலர்கள் தங்கியிருந்த கால

கட்டத்தில் நிகழ்ந்ததாகும். அங்கு அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மன்னு சல்வா எனும் தரமான, உயர்வான உணவை உண்டு களித்த அவர்கள் எளிதாகவும் இலவசமாகவும் கிடைத்து வந்த இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டிடும் லட்சியத்தில் ஒரு பகுதியாக அக்கிரமக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதில் கவனம் செலுத்தாமல் உலகின் அற்ப சுகங்களைப் பெரிதெனக் கொண்டனர்.

‘கிப்தீ’ எனும் உயர் குலத்தோரின் அடிமைகளாக எகிப்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த விளை பொருள்களான மரக்கறி மீது நாட்டம் கொண்டனர்.

அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த விடுதலையைக் கூட மறந்து விட்டு முன்னர் சாப்பிட்ட உணவின் ருசியையே நினைத்துக் கொண்டிருந்தனர் என்பது இஸ்ரவேலர்கள் எவ்வளவு மட்டரகமானவர்கள் என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குகின்றது.

மன்னு, சல்வா ஆகியவை இருவகை உணவுகளாகும். எனினும் தினமும் ஒரே உணவு என இஸ்ரவேலர்கள் இதைக் கூறிடக் காரணம் தினமும் ஒரே விதமாக அவை கிடைத்துக் கொண்டிருந்ததால் தான். அல்லது சல்வாவை உணவாகவும் மன்னுவை சாஸ்னாவாகவும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒரே உணவாக அவற்றைச் சாப்பிட்டு வந்தனர் என்பதால் இருக்கலாம்.

**ஃபூம்:**

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபூம்’ என்பதற்கு பூண்டு என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பொருள்

கூறியுள்ளார்கள். (இப்னு கதீர்) முக்கியமான நபித் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் இப்னு மஸ்லூத் (ரழி) அவர்கள் ஃபூம் என்பதற்கு பதில் ஸீம் என்றே ஒதியுள்ளார்கள் (ஸீம் என்றால் பூண்டு ஆகும்) (நூல்: குர்த்துபீ)

ரொட்டி சுடுவதற்கு ஏற்ப தோல் நீக்கப்பட்ட மணிக்கோதுமை என்றும் ஃபூம் என்பதற்கு பொருள் கூறப்படுகிறது. ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் இன்னும் ஏராளமான விரிவுரையாளர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். (இப்னு கதீர், குர்த்துபீ)

இஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் “ஒரே விதமான உணவைச் சாப்பிட்டு நாங்கள் சலிப்படைந்துவிட்டோம். எனவே கீரை, வெள்ளரி, பூண்டு (அல்லது கோதுமை உணவு) பருப்பு, வெங்காயம் ஆகிய விளை பொருள்களை உணவாகத் தரும்படி உமது இறைவனிடம் கேட்பீராக” என்று ஆணவத்தோடு கேட்டனர். இதற்காக அவர்களை அலாஹ் நாடினால் தண்டித்திருக்கலாம். ஆனால் பேரருளாளன் அல்லாஹ் தன் தனிப் பெருங்கருணையினால் இப்போதும் இஸ்ரவேலர்களை மன்னிக்கவே செய்தான். எனினும் இறைத்தூதர் மூஸா(அலை) மூலமாக அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை.

“மிகச் சிறந்த உணவுக்குப் பதிலாக மிகத் தாழ்ந்த உணவையா கேட்கிறீர்கள்?” என்று மூஸா நபி கடிந்து கொண்டார்கள். மன்னு சல்வாவை விட மரக்கறிகள் தாழ்ந்தவை தான் என்று மூஸா (அலை) கூறியதற்கு ஐந்து கோணங்களில் விளக்கமளிக்கலாம்.

1. கீரை வகைகள் மன்னு சல்வாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவை அல்ல.

2. மன்னு சல்வா உணவு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதாகும். அதை உண்ணும் படி அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையும் பிறப்பித்தான். அதை அவர்கள் சாப்பிடும் போது அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்துகின்றனர் என்று பொருள். இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்பட்டு நன்றியுடன் நடந்து கொள்வதுதான் நன்மையைத் தரும். மறுமையின் வெற்றிக்கும் உதவும். இவர்கள் வேண்டிக்கொண்ட மரக்கறி உணவுக்கு இந்தத் தனித்தன்மைகள் இல்லை.

3. அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு உவந்தளித்த உணவு இவர்கள் விரும்பும் உணவை மிட சுவையானது, தூய்மையானது, பயனுள்ளது.

4. மன்னு சல்வாவை இவர்கள் உழைப்பின்றி, சிரமம் இன்றி இலகுவாகப் பெற்றனர். இவர்கள் விரும்பிய உணவை விதைத்து உழைத்து அறுவடை செய்துதான் பெறமுடியும். சிரமத்திற்குப் பின்னரே கிடைக்கும்.

5. அவர்கள் பெற்றுக் கொண்டிருந்த மன்னு சல்வா உணவு ஹலால்தான், தூய்மையானது தான், இதில் ஐயப்பாடுகளுக்கு துளியும் இடம் இல்லை. ஏனெனில் அது அல்லாஹ் நேரடியாக வழங்கிய உணவு. ஆனால் இவர்கள் விரும்பும் தானிய மரக்கறி உணவுகள் அது விளைவதற்கு பயன்படும் நிலம் ஹலாலானது தான் என்பதற்கு முழு உத்தரவாதம் இல்லை. அதில் ஹராம் ஊடுருவி இருக்க வாய்ப்புண்டு. எனவே இவை தாழ்ந்தவை என்றாகி விட்டன.

(நூல்: குர்த்துபீ)

## மிஸ்ரன்

மிஸ்ர் என்றால் நகரம் என்று பொருள். மரக்கறி உணவை விரும்பிய இஸ்ரவேலர்களிடம் மூலா நபி 'ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று தங்குங்கள்; நீங்கள் கேட்டவை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்' என்று கூறினார்கள்.

இங்கு கூறப்பட்டுள்ள 'மிஸ்ரன்' எனும் வார்த்தைக்கு ஏதேனும் ஒரு நகரம் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) பொருள் கூறியுள்ளார்கள். நீங்கள் விரும்பும் மரக்கறி உணவு அரிது பெரிதான பொருள் அல்ல. எந்த ஊருக்கும் சென்றாலும் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் அளவுக்கு அவை தாராளமாகக் கிடைக்கின்ற, மலிவான, தாழ்ந்த இந்தவகை உணவுகளை அல்லாஹ்விடம் அவனின் தூதரான நான் கேட்டுப் பெற்றுத் தருவது பொருத்தமாக இருக்காது. நீங்களாகவே ஏதேனும் ஒரு நகர்ப்புறத்துக்குச் சென்று அவற்றை அடைந்து கொள்ளுங்கள். இது தான் மூலா நபியின் வார்த்தையின் கருத்தாகும்.

(இப்னு கதீர்)

ஆணவத்தோடு அவர்கள் கோரிக்கை வைத்ததால் இந்தக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்கவில்லை. நீங்களே தேடிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டான்.

'தீஹ்' எனும் திறந்தவெளி சிறைச் சாலையில் தடுமாறித் திரிந்த இஸ்ரவேலர்களிடம் ஏதேனும் ஒரு நகர்ப்புறத்துக்குச் சென்று தங்குங்கள் என்று கூறுவது, அவர்களின் இயலாமையை அவர்களுக்குப் புரிய வைப்பதற்குத்தான். (இயலாத ஒன்றைச் செய்யும்படி கூறுகின்ற) இது அவர்களுக்கு ஒரு தண்டனையாக ஆனது.



‘மிஸ்ரன்’ என்ற தன்வீன் ஒலி இதையே சுட்டிக் காட்டுகிறது.

இப்படி இயலாத ஒன்றை செய்யும்படி கூறும் இடங்களில் ‘ன்’ எனும் தன்வீன் ஒலி பயன்படுத்தப்படுவதுண்டு. அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் கல்லாகவோ இரும்பாகவோ மாறி விடுங்கள் என்று அவர்களிடம் நபியே கூறுங்கள் (அல்குர்ஆன் 17:50) இங்கு ஹிஜாரத்தன் - கல், ஹதீதன் = இரும்பு ஆகிய இரு வார்த்தைகளிலும் தன்வீன் ஒலி பயன்படுத்தப்பட்டுள்ளது

(நூல் : குர்த்துபீ)

இதற்கு ஏதேனும் ஒரு கல்லாக ஏதேனும் ஒரு இரும்பாக மாறிவிடுங்கள் என்று பொருளல்ல, மாறாக உங்களால் முடிந்தால் நீங்கள் கல்லாக மாறிப் பாருங்கள் அல்லது இரும்பாக மாறிப்பாருங்கள். எப்படி மாறினாலும் அல்லாஹ் உங்களை மீண்டும் உயிருடன் எழுப்பிடவே செய்வான். அதிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது என்று பொருள்.

அது போல 2:61 வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘இஹ்பிதூ மிஸ்ரன்’ என்பதற்கு முடிந்தால் இந்த ‘தீஹ்’ எனும் திறந்த வெளியிலிருந்து வெளியேறி நகருக்குள் நுழைந்துவிடுங்கள் பார்க்கலாம் என்று பொருள்.

ஏதேனும் ஒரு நகருக்குச் செல்லுங்கள் என்று பொருள் கூறுவதைவிட மிஸ்ர் (என்ற எகிப்து) நாட்டுக்குச் சென்று விடுங்கள் என்று விளக்கம் கூறுவதே சரியானது என்கிறார் ஷஹீத் ஸய்யிது குதுப் (ரஹ்) அவர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு மிக உயர்ந்த நிலைகளை அந்தஸ்துக்களை (ஆட்சி

அதிகாரத்தை) வழங்க விரும்பும் நிலையில் நீங்கள் மிகத்தாழ்ந்ததை (வண்ண மயமான ருசியான உணவுகளை) விரும்புகின்றீர்களா? அப்படியானால் நீங்கள் எங்கிருந்து வெளியேற்றப்பட்டீர்களோ அந்த மிஸ்ர் (எகிப்து) நாட்டுக்கே செல்லுங்கள். எந்த இழிவான அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டீர்களோ அதே இழிவான மட்டமான வாழ்வை நோக்கித் திரும்புங்கள். அங்கே நீங்கள் கேட்ட கீரை பருப்பு, பூண்டு, வெங்காயம் கிடைக்கும். ஆனால் (அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற) உயர்ந்த நோக்கத்தை ஒதுக்கி விட்டு விடுங்கள். உங்களை அடிமைப்படுத்திய (மிஸ்ர்) எகிப்துக்கே ஓடி விடுங்கள் என்று மூஸா நபி அவர்கள் இஸ்ரவேலர்களை எச்சரித்தார்கள்.

இந்த விளக்கத்தை சில விரிவுரையாளர்கள் பாரதூரமாகக் கருதினாலும் இதுவே எனக்கு சரி எனத் தோன்றுகிறது. இவ்வசனத்தில் தொடர்ந்து இடம் பெறும் வார்த்தைகளே இவ்விளக்கத்தை நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம்.

இறைத்தூதர்களைக் கொலை செய்து அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் இஸ்ரவேலர்கள் மீது வறுமையும், இழிவும் விதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கோபத்துக்கும் அவர்கள் ஆளாகினர் என்று இவ்வசனத்தின் பிற்பகுதி கூறுகின்றது. (வசனத்தின் ஓட்டத்தைப் பார்த்தால் மூஸா நபியின் காலத்திலேயே யூதர்கள் வேத வசனங்களை மறுத்தது போலவும் இறைத் தூதர்களைக் கொன்றது போலவும் தோன்றலாம். உண்மை அலுவல்ல) நபிமார்களைக் கொலை செய்து வரம்பு மீறியதும் வசனங்களை மறுத்து

குற்றமிழைத்ததும் மூலா நபியின் காலத்துக்குப் பின்னர் தான், சில தலைமுறைகள் கழிந்த பின்னர் தான்.

எனினும் அவர்களுக்கு இழிவும் வறுமையும் விதிக்கப்பட்டது என்பதை இங்கே கூறுவதற்குக் காரணம் (அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்டுவது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் துறந்து விட்டு) விதவிதமான உணவுகளை உண்பது என்ற இழிவான லட்சியத்தைத் தேடிக் கொண்டது பற்றிக் கூறும் இடத்திலேயே அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டதைக் கூறி விடுவதே பொருத்தம்.

அது போலவே அடிமைத் தனத்தோடும் இழிவோடும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த எகிப்து நகரில் சாப்பிட்டு வந்த உணவுகளை அவர்கள் விரும்பிய போது அதே நகரில் அவர்கள் அனுபவித்த இழிவையும் அவமானத்தையும் அதிலிருந்து மீண்டு வந்து இங்கு வாழ்வதையும் நினைவூட்டவே மூலா நபி (ஸல்) அவர்கள் (இஹ்பிதூ மிஸ்ரன்) எகிப்துக்குச் செல்லுங்கள் என இஸ்ரவேலர்கள் மிகப் பெரினார்கள். இது மிகப் பெரினத்தானதே.

(ஃபீழிலாலில் குர்ஆன்)

## இழிவு, வறுமை:

வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் பல்வேறு காலக்கட்டங்களில் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதிக்கப்பட்டது தெளிவாகும்.

இறைவனின் வேத வசனங்களை மறுத்ததாலும் இறைத்தூதர்களை படுகொலை செய்ததாலும் வரலாறு முழுக்க அவர்கள் இழிவையே சுமந்து வந்தனர். இதை எவராலும் தடுக்க முடியவில்லை.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள்: எதிரிகளுடன் சண்டையிடும் படி கட்டளையிடப்பட்ட நபிமார்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தே இருக்கிறது. (யுத்த களத்தில் நபிமார்கள் கொல்லப்படவில்லை)

அநீதியாக நபிமார்கள் கொல்லப்பட்டதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு (ஷஹாதத்) அந்தஸ்தைக் கொடுத்து உயர்த்தினான்

(குர்த்துபீ)

யூதர்களைப் போல வேறெந்த சமுதாயமும் இவ்வளவு கொடூரமான வரலாற்றைக் கொண்டதாக இருந்ததில்லை. தங்களுக்கு நேர்வழி காட்ட வந்த நபிமார்கள் பலரை வாளால் வெட்டியும், கத்தியால் அறுத்தும், ரம்பங்களால் அறுத்தும் கொலை செய்தனர். வேறு யாரும் இப்படி நடந்து கொண்டதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் இந்த பாவங்களை செய்து கொண்டே, “நாங்கள் நேர்வழி பெற்றவர்கள்; நாங்களே அல்லாஹ்வின் அன்பர்கள்; அல்லாஹ்வின் அருட்பேருகள் எங்களுக்குரியதே; எங்களுக்கு ஈடு இணையாரும் இல்லை” என்று பிதற்றித் திரிந்ததுதான்.

இந்த வசனம் அவர்களின் போலித் தனமான வாதங்களைப் பொய்யெனக் காட்டி அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது, இழிவும் வறுமையும் இறைக்கோபமுமே அவர்களுக்குரியது என்று

(ஃபீழிலாலில் குர்ஆன்)

யூதர்கள் இழிவுக்குள்ளாக்கப்படுவது வரலாற்றில் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. தாலூத் நபியின் காலத்தில் சனிக்கிழமை தடையை மீறி மீன் பிடிக்கச்

சென்றதால் இழிந்த குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டனர்.

யூதர்கள் இழிவடைந்த வரலாறு நீண்ட நெடியதாகும். அவர்களின் கலை, கலாச்சாரம், மொழி என அனைத்து அடையாளங்களும் பாதிப்படைந்தே வந்துள்ளது என்பதற்கு ஈஸா நபியின் பிறப்புக்கு முன்பிருந்தே பல சான்றுகள் கிடைக்கின்றன.

அகில உலகுக்கும் அருட் கொடையாய் வந்து தோன்றிய அண்ணல் எம் பெருமான் (ஸல்) அவர்களின் காலத்திலேயும் யூதர்களுக்கு இழிவு தொடரவே செய்தது. மதீனாவிலிருந்து ஹைபருக்கு யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஷாம் மற்றும் சிரியாவுக்கு விரட்டப்பட்டனர்.

நபிமார்களைக் கொன்று விடுவது என்ற முடிவில் யூதர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் விடவில்லை. “விஷம் தடவப்பட்ட ஆட்டு இறைச்சியை அண்ணல் நபிக்கு ஒரு யூதப்பெண் உண்ணக் கொடுத்தாள்” என்பது ஆதாரப்பூர்வமான வரலாறு ஆகும்.

(காண்க: புஹாரீ, 4249)

இன்றளவும் யூதர்கள் இழிவடைந்த வர்களாகவே உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டிஷ் அரசுகளின் ஆதரவு இன்றி இஸ்ரேல் என்றொரு நாடு இருந்திட இயலாது என்பது நிதர்சனமான உண்மை.

அல்லாஹ் கூறுகின்றான்: “யூதர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு (பாதுகாப்பளிக்கும் ஓர்) ஒப்பந்தம்

இல்லாமல் அவர்கள் தப்ப முடியாது” (அல்குர்ஆன் 3:112)

மற்றவர்களிடம் செய்துகொள்ளும் ஒப்பந்தம் இருந்தாலன்றி அவர்களால் நிம்மதியாக வாழமுடியாது என்பதே இப்போதும் அவர்களின் அவல நிலையாக இருந்து வருகின்றது. பிறரின் தயவில் வாழ்வதை விட அவமானம் வேறென்ன? சுயமாக வாழ இயலாததைவிட இழப்பு வேறென்ன இருக்க முடியும்?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

**இன்ஷா அல்லாஹ்....  
வீரவில் வெளிவருகிறது!**

**ஷஹீத் செய்பித் குதீப்  
சிவர்களின்**

**இஸ்லாமிய எழுச்சியின்  
மல்கர்கள்**

**எகிப்தில் இஸ்லாமிய எழுச்சிக்கு  
வித்திட்ட டூல்!  
தலைமுறை தாண்டியும்  
புரட்சிகளை விளைவிக்கும் டூல்!  
பல லட்சம் போராளிகளை  
உருவாக்கிய டூல்!!**

**மு. குலாம் முஹம்மது சிவர்களின்  
வீறுவிறப்பான வளநீருடையல்**

**வேர்கள் வெளியிட்டகம்  
2/1 மண்ணாறு தெரு, 4வது தளம்  
மண்ணாறு சென்னை -1**

அலை: 9444239594, : 044-45566909

# எது முதலில்? -4

பேரறிஞர் யூசுப் அல் கர்ளாவி



## எடை போடும் திறன்

எதை முதலில் செய்வது என்பதை அறிந்திடும் ஞானத்திற்கும் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்க்கும் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இதுபற்றி நான் அவ்வலிய்யாத்துல் ஹர்கத்தில் இஸ்லாமிய்யா (இஸ்லாமிய இயக்கத்தின் முதன்மைப் பணிகள்) எனும் நூலில் விவாதித்துள்ளேன். அறிஞர் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் பயன்மிக்க கருத்தையும் அதில் கூறியுள்ளேன்.

நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்திடுவது (முவாஸனத்) மூன்று வகையில் அமையும்.

1. எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தெந்தப் பணிகளைச் செய்வது சமூகத்துக்கு அதிக நலன் பயக்கும். எந்தச் சேவையில் அதிக பலன் விளையும். குவிந்து இடக்கும் பல நற்செயல்களில் மார்க்கத்தின் பார்வையில் எது மிகச் சிறந்த பணி என்பதை சீர்தூக்கிப்பார்ப்பது.

2. சமூக நலனுக்கு எதிரான காரியங்கள் சமுதாயத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் செயல்கள் மார்க்கம் தடை செய்துள்ள தீமைகள் இவற்றுள் ஏதேனுமொன்றை செய்தே தீர வேண்டிய

கட்டாயம் ஏற்படும் போது எதைச் செய்வது என்று சீர்தூக்கிப் பார்ப்பது.

3. ஒரு செயலைச் செய்வதால் நன்மையும் விளையும் தீமையும் ஏற்படும். சீர்திருத்தமும் ஏற்படும் குழப்பமும் ஏற்படும் என்ற நிலையில் அது பற்றி எப்படி முடிவெடுப்பது என்று சீர்தூக்கிப் பார்ப்பது.

இவ்வாறு 'முவாஸனத்' எனப்படும் சீர்தூக்கிப் பார்ப்பது மூன்று வகையாக அமைகிறது. இதற்கும் 'அவ்வலிய்யாத்' எனப்படும் எது முதலில் செய்யப்பட வேண்டிய பணி என்பதைக் கண்டறிவதற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

இந்த மூன்று வகை 'முவாஸனத்' ஐயும் இப்போது நாம் விளக்கமாகப் பார்ப்போம்.

முதல்வகை:- மார்க்கம் வலியுறுத்துகின்ற சீர்திருத்தப்பணிகள் அனைத்தும் ஒரே தரமானவை அல்ல. அவை பல தரப்பட்டவை. அடிப்படை விதிகள் பற்றி ஆராய்ச்சி செய்திடும் அறிஞர்கள் இதை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்,

அ) இன்றியமையாத சீர்திருத்தம்  
ஆ) தேவையான சீர்திருத்தம் (இ) மெருகூட்டும் சீர்திருத்தம்.

எவை இன்றி வாழவே முடியாதோ அவை தான் இன்றியமையாதவை. எவற்றைத் தவிர்த்தால் சிரமப்பட்டு வாழ

வேண்டியதிருக்குமோ அவை தான் தேவையானவை. எவை இருந்தால் மெருகும் அழகும் கிடைக்குமோ அவை தான் மெருகூட்டுபவை. இதை 'கமாலிய்யாத்' நிறைவு தருபவை என்றும் கூறலாம்.

தேவையான சீர்திருத்தம் மெருகூட்டும் சீர்திருத்தம் இரண்டையும் விட இன்றியமையாத சீர்திருத்தப்பணியையே முதலில் செய்ய வேண்டும். கமாலிய்யாத் எனும் குறைவான மெருகூட்டும் பணியைவிட தேவையான பணிகளுக்கே முதலிடம் தரவேண்டும்.

'ஃபிக்ஹூல் முவாஸனத்' எனும் சீர்தூக்கிப் பார்க்கும் திறனும் 'ஃபிக்ஹூல் அவ்வலிய்யாத்' எது முதலில் செய்ய வேண்டிய பணி என்பதைக் கண்டறியும் திறனும் உள்ள ஒருவர் மேற்கண்ட முடிவுக்கே வருவார்.

இன்னொரு முக்கிய விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இன்றியமையாப் பணிகள் அத்தியாவசியமான சீர்திருத்தங்கள் என்பவை அனைத்தும் ஒரே தரமானவை அல்ல. அவற்றிலும் பல தரங்கள் உண்டு.

நம்முடைய தீன், நம் உயிர், வாரிசுகள், நம்முடைய கல்வியறிவு, செல்வங்கள் ஆகிய ஐந்தும் கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள் நமது மான மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று என்கின்றனர் சில அறிஞர்கள். இந்த ஆறு விஷயங்களையும் பாதுகாக்க வேண்டும். இவற்றுள் எதுவும் பாழ்பட்டுப் போக விடக் கூடாது.

அதே நேரத்தில் இவற்றுள் ஒன்றைப் பாதுகாக்கும் முயற்சியில் மற்றொன்றை இழக்க நேர்ந்திடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எதைப் பலிகொடுத்துவிட்டு எதைப்

பாதுகாப்பது? தீனைப் பலிகொடுத்துவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா? உயிரைத் துறந்து தீனை நிலை நாட்டுவதா?

தீனைப் பாதுகாக்கும் பணியே அதிமுக்கியமானது முதன்மையானது. உயிரை விடவும் இதர இன்றியமையாத தேவைகளை விடவும் தீனுக்கே முதலிடம் தர வேண்டும். தீனுக்கு அடுத்தபடியாக உயிர் முதன்மையானது ஏனைய நான்கைவிட.

இது போலவே சமூக சீர்திருத்தப் பணிகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரு பணி சமூகத்துக்கு நலன் தருமா? தராதா? என்று சந்தேகமாக இருக்கிறது என்றால் அதை விட சமூக நலனுக்கு ஏற்றது என்று உறுதியாகத் தெரியும் பணிகளையே முதலில் செய்ய வேண்டும்.

இது போல சிறிய சீர்திருத்தங்களை விட பெரிய சீர்திருத்தங்களே முதன்மையானது. தனிமனித நலனைவிட அதிகமானோர் நலனே முதன்மையானது. குறைவான நலனைவிட அதிகமான நலனே முதன்மையானது. தற்காலிக, இடைக்கால நலனைவிட நிரந்தர நலனே முதன்மையானது. ஒப்புக்காக ஓரஞ்சாரங்களில் நடைபெறும் சீர்திருத்தங்களை விட அடிப்படையான முக்கியச் சீர்திருத்தங்களே முதன்மையானவை. பலஹீனமான நிகழ்கால நலனை விட உறுதியான எதிர்கால நலனே முதன்மையானது.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பாருங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்துக்கும் அழிவையும் நெருக்கடியை

உ ட மை க ளு க் கு  
ஏற்படும் ஆபத்து  
உயிருக்கு ஏற்படும்  
ஆபத்தைவிட தாழ்ந்தது.  
உயிருக்கு ஏற்படும்  
ஆபத்து தீனுக்கும்  
அகீதாவுக்கும்  
(மார்க்கத்துக்கும்  
கொள்கைக்கும்) ஏற்படும்  
ஆபத்தை விட தாழ்ந்தது.

யும் தருவதைப் போல் தோன்றும்  
நிபந்தனைகளை எதிரிகள் விதித்தார்கள்.  
அவற்றை நபி -ஸல்- ஏற்றுக் கொண்டார்கள்.

இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்  
வரிகளை எழுதத் தொடங்கும் போது  
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”  
என்பதற்கு பதிலாக “பிஸ்மிக்கல்லாஹும்ம்”  
என்று தான் எழுத வேண்டும் என்று எதிரணி  
கூறியதை ஏற்றுக்கொண்டார்கள்.

இது “அல்லாஹ்வின் தூதர் முஹம்மது  
(ஸல்)” செய்யும் உடன்படிக்கை என  
எழுதியதைக் கூட ஏற்றுக் கொள்ளாமல்  
“அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது” என்று  
தான் எழுத வேண்டும் என எதிரணி கூறிய  
போதும் மறுக்காமல் அதை நபி (ஸல்) ஏற்றுக்  
கொண்டார்கள்.

இங்கே வெளிப்படையாகத் தெரியும்  
விஷயங்களைக் கண்டு சிலர் பிடிவாதம்  
பிடிப்பதைப் போல நடந்து கொள்ளவில்லை.  
சுய நலனை விட சமுதாய நலனையும்  
இடைக்கால நலனைவிட எதிர்கால,  
அடிப்படை, முக்கிய நலன்களையுமே நபி  
(ஸல்) கவனித்தார்கள்.

உலக நாடுகளின் மன்னர்களுடன்  
உரையாடவும் இஸ்லாத்தைப் பரப்பிடவும்  
இந்த ஒப்பந்தம் வாய்ப்பளிப்பதைப்  
பயன்படுத்திடவே அந்த நிபந்தனைகளை  
நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள்.

எனவே இந்த ஒப்பந்தத்தை “பத்ஹம்  
முபீனா” தெளிவான வெற்றி என்று  
திருக்குர்ஆன் கூறுவது ஆச்சரியமானதல்ல.

இவ்வாறான உதாரணங்கள் வரலாற்றில்  
ஏராளம் உள்ளன.

இரண்டாம் வகை:- சமூக நலப்பணிகள்  
அனைத்தும் ஒரே தரத்திலானவை அல்ல.  
அவை பலதரப்பட்டவை என்பதை முன்னர்  
கண்டோம். இது போலவே சமூக நலனுக்கு  
எதிரான காரியங்களும் குழப்பத்தை  
ஏற்படுத்தும் செயல்களும் ஒரே தரமானவை  
அல்ல, பல தரப்பட்டவை அவற்றில் உண்டு.

கண்டிப்பாக தவிர்த்தே தீர  
வேண்டியவை. அவசியமாகத் தவிர்க்க  
வேண்டியவை. தவிர்ப்பது நல்லது என்ற  
தரத்திலமைந்தவை என குழப்பங்களிலும்  
பல வகையுண்டு.

உடமைகளுக்கு ஏற்படும் ஆபத்து  
உயிருக்கு ஏற்படும் ஆபத்தைவிட தாழ்ந்தது.  
உயிருக்கு ஏற்படும் ஆபத்து தீனுக்கும்  
அகீதாவுக்கும் (மார்க்கத்துக்கும்  
கொள்கைக்கும்) ஏற்படும் ஆபத்தை விட  
தாழ்ந்தது.

குழப்பங்களும் ஆபத்துக்களும் அவற்றின்  
வடிவங்களையும் விளைவுகளையும்  
தீங்குகளையும் பொறுத்து பெரிய ஆபத்து  
சிறிய ஆபத்து என்ற கருதப்படும். எனவே  
தான் சட்ட வல்லுனர்கள் கீழ்க்காணும்படி  
விதிகளை வகுத்துள்ளனர்.

\* நம்முடைய செயல்பாடுகளால் நமக்கும் தீங்கு ஏற்படக் கூடாது. பிறருக்கும் தீங்கு ஏற்படக்கூடாது.

\* இயன்ற அளவுக்கு இடையூறுகளை அகற்ற வேண்டும். (இடையூறுகளை அகற்றும் முயற்சியில் நாம் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது)

\* ஒரு தீங்கை அகற்றிட அதுபோன்ற இன்னொரு தீங்கையோ அதைவிடப் பெரிய தீங்கையோ செய்து விடக்கூடாது.

\* இரு தீங்குகளில் ஏதேனுமொன்றைச் செய்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவ்விரண்டில் மெல்லிய குறைந்த தீங்கு எதுவோ அதைச் செய்ய வேண்டும்.

\* பெரும் தீங்கை தடுப்பதற்காக சிறிய தீங்கைத் தாங்கிக் கொள்ளலாம்.

\* பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்கைத் தடுப்பதற்காக தனி நபர் தீங்கை ஏற்கலாம் என்று விதிகளை வகுத்துள்ளனர் சட்ட வல்லுநர்கள்.

மூன்றாம்வகை:- நாம் செய்ய முற்படும் ஒரு காரியத்தில் சீர்கேடும் சீர்திருத்தமும் இருக்கிறது. பலனும் இடையூறும் இருக்கிறது என்றால் அவ்விரண்டையும் எடை போட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இரண்டில் எது அதிகமாக உள்ளதோ அதை வைத்து அக்காரியத்தை முடிவு செய்திட வேண்டும்.

நலனையும் பலனையும் விட தீங்கும் குழப்பமும் அதில் அதிகம் இருப்பதாகத் தென்பட்டால் அது தீமை என்று முடிவு செய்து அதை செய்யாமல் கைவிட வேண்டும். அதிலுள்ள குறைந்த நலனைக் கண்டு கொள்ளக்கூடாது.

மது, சூது இவ்விரண்டையும் பற்றி விசாரித்தவர்களுக்கு திருக்குர்ஆன் அளித்த பதிலில் இம்முடிவு காணப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே) உம்மிடம் மது, சூது பற்றிக் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் பாவமும் மக்களுக்கு பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பலனை விட அவ்விரண்டின் பாவம் பெரியது. (2:219)

இதுபோலவே ஒரு செயலில் (தீமை குறைவாகவும்) நன்மைகள் அதிகமாக இருந்தால் அச்செயல் நன்மை என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படும். அதிலுள்ள குறைவான தீங்குகள் கண்டு கொள்ளப் படாது.

இதற்கான சட்டவிதிகள் இப்படி அமைகின்றன. “சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதை விட குழப்பத்தைத் தவிர்க்கவே முன்னுரிமை வழங்க வேண்டும்.”

இதையொட்டிய சில முக்கிய விதிகள் பின்வருமாறு:-

\* பெரிய நலன் விளைய வேண்டும் என்பதற்காக சிறிய குழப்பத்தை சகித்துக் கொள்ளலாம்.

\* நிரந்தர நலனுக்காக இடைக்கால தற்காலிக குழப்பங்களைச் சகித்துக் கொள்ளலாம்.

\* ஒரு காரியத்தைச் செய்தால் கண்டிப்பாக சீர்திருத்தம் ஏற்படும். ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது என்றால் குழப்பம் வரும் என்ற யூகத்தில் சீர்திருத்தப்பணியொன்றை கைவிடக் கூடாது.

இவ்வாறு பிரச்சினைகளை எடை போட்டுப் பார்க்கும் திறன் யதார்த்த வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஷரீஅத்தீன் அரசியல் நிலைப்பாட்டுக்கு மிக அவசியம். ஏனெனில் பிரச்சினைகளை எடை போட்டுப் பார்க்கும் திறன் அரசியலுக்கு அவசியம்.

எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணியை முதலில் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு எடைபோடும் திறன் மிக மிக அவசியமானது.

## தீர்மானிப்பது எப்படி?

நல்லவை எவை அல்லவை எவை என்று தீர்மானிப்பது எப்படி என்பதை இனி காண்போம்.

சில பணிகளில் இவ்வுலக நலன் மட்டும் இருக்கும். சில பணிகளில் இம்மை, மறுமை இரு நலன்களும் இருக்கும். சில செயல்கள் இம்மை நலனுக்கு மட்டும் எதிராக இருக்கும். சில செயல்கள் மறுமை நலனுக்கு மட்டும் எதிராக இருக்கும்.

இதைக் கண்டறிந்திட புத்தியைப் பயன்படுத்த முடியும். அல்லது மார்க்க அறிவைப் பயன்படுத்தி அறிய முடியும் அல்லது இவ்விரண்டின் மூலம் அறிய முடியும்.

இதுபற்றி அறிஞர் இஸ்கத்தீன் அப்துஸ்ஸலாம் (ரஹ்) அவர்கள் தனது “கவாயிதுல் அஹ்காம் ஃபீமஸாலிஹில் அனாம்” எனும் நூலில் அழகியதோர்

விளக்கமளித்துள்ளார் அதை கீழே தருகிறேன்.

“உலக விஷயங்களில் பெரும்பாலான நல்லவை கெட்டவைகளை அறிவைக் கொண்டு முடிவு செய்யலாம்.” அறிவு எவற்றை நல்லவை என்ற கூறுகிறதோ அவற்றுள் பெரும்பாலானவற்றை மார்க்கமும் நல்லவை என்றே கூறுகிறது. அறிவு எவற்றை தீயவை என்கிறதோ அவற்றுள் பெரும்பாலானவற்றை மார்க்கமும் தீயவை என்று தான் கூறுகிறது.

மனிதர்களுக்கோ மற்றவைகளுக்கோ எது பலன் தருமோ அதைச் செய்ய வேண்டும். இடையூறு ஏற்படுத்துவதைச் செய்யக் கூடாது. அதிக நலன் ஏற்படுத்தும் பணியை முதலில் செய்ய வேண்டும். கடும் தீமையை ஏற்படுத்தும் பணியை முதலில் தடுக்க வேண்டும். இதுவே சரியானது நியாயமானது என்பதெல்லாம் அறிவுள்ள அனைவரும் அறிந்ததுதான். ஷரீஅத் வந்து வழிகாட்டுவதற்கு முன்னரே அறிவுள்ளவர்கள் அதை அறிந்திருந்தனர்.

கொலை, விபச்சாரம், கொள்ளை, அவமானப்படுத்துதல் இவையெல்லாம் பாவம் என்கின்றனர் எல்லா அறிஞர்களும். மார்க்கமும் அப்படித்தான் கூறுகிறது. சிறந்த சொற்கள் சிறந்த செயல்கள் இவற்றைவிட மிகச்சிறந்த செயல்களையும் மிகச் சிறந்த சொற்களையும் முன்னுரிமை தந்து முற்படுத்த வேண்டும் என்று அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். மார்க்கமும் அதைத்தான் கூறுகிறது.

சில விஷயங்களில் நன்மை தீமைகளையும் அவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளையும் முடிவு செய்வதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. அந்த



**இரு நோய்களில் எது பெரிய நோய் என்று தெரிந்துவிட்டால் பெரிய நோயைப் போக்க முன்னுரிமை தருகின்றனர். இரு நோய்களுமே சமமானவையாக இருந்தால் முதலில் ஒரு நோய்க்கும் பிறகு மற்றொரு நோய்க்கும் தம் விருப்பப்படி சிகிச்சை அளிக்கின்றனர். எது பெரிய நோய் எது சிறிய நோய் என்று அறிய முடியாத போது அவர்களால் ஒரு முடிவுக்கும் வ ர மு டி ய ர ம ல் போய்விடுகின்றது.**

விஷயங்களில் நன்மையை விட தீமை அதிகமுள்ளதா? அல்லது தீமையைவிட நன்மை அதிகமுள்ளதா? அல்லது இரண்டும் சமஅளவில் உள்ளதா? என்பதை முடிவு செய்வதில் தான் பெரும்பாலும் கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. இந்தச் சூழ்நிலையில் மக்களும் திணறுவார்கள்.

ஒரு விஷயத்திலுள்ள நன்மை தீமைகளின் ஏற்றத்தாழ்வையும் சமநிலையையும் கண்டறிய முடியாமல் மக்கள் திணறினால் எந்த முடிவுக்கும் வராமலிருப்பார்கள்.

மருத்துவத்துறையும் மார்க்கம் போன்றதுதான். மக்களுக்கு ஆரோக்கியத்தையும் நலத்தையும் வழங்கவே இத்துறை இருக்கிறது. நோய்களாலும் காயங்களாலும் ஏற்படும் இடையூறுகளை அகற்றும் துறையிது.

எல்லா நோய்களிலிருந்து ஆபத்துக்களிலிருந்தும் மக்களை முழுமையாகப்

பாதுகாத்து பூரணப் பாதுகாப்பையும் முழு ஆரோக்கியத்தையும் வழங்க முடியா விட்டாலும் சக்திக்குட்பட்டு நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை வழங்குகிறது மருத்துவத்துறை.

மருத்துவர்களும் அறிஞர்களைப் போலவே சூழ்நிலையை சீர்தூக்கிப்பார்த்து முடிவெடுக்கின்றனர். இருநோய்களுடன் ஒருவர் சிகிச்சைக்கு வந்தால் இரண்டில் எது பெரிய வியாதியோ அதுவே முதலில் கவனிக்கப்படுகின்றது. இச்சூழலில் உடலில் உள்ள சிறிய நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

இரு நோய்களில் எது பெரிய நோய் என்று தெரிந்துவிட்டால் பெரிய நோயைப் போக்க முன்னுரிமை தருகின்றனர். இரு நோய்களுமே சமமானவையாக இருந்தால் முதலில் ஒரு நோய்க்கும் பிறகு மற்றொரு நோய்க்கும் தம் விருப்பப்படி சிகிச்சை அளிக்கின்றனர். எது பெரிய நோய் எது சிறிய நோய் என்று அறிய முடியாத போது அவர்களால் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் போய்விடுகின்றது.

மார்க்கத்தைத் தந்த இறைவனே மருத்துவத்தையும் தந்தான். இரண்டுமே மக்கள் நலன் சார்ந்த துறைகளே. எவையெல்லாம் 'மக்கள் நலப் பணிகள்' என்று மார்க்கம் கூறுகின்றதோ அந்தப் பணிகளில் சிறந்தது எது மிகச் சிறந்தது எது என்று ஆராய்ந்தறியாமல் 'என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை' என்று அவசர கதியில் கூறக் கூடாது. சிறந்தது எது என்று தெளிவாகத் தெரியும் வரை ஆராய்ந்தறிய வேண்டும். ஒரு மருத்துவரும் தன் துறை சார்ந்த விஷயங்களில் நல்லது கெட்டதை

ஆராய்ந்தறிய முற்படாமல் ஒதுங்கக் கூடாது. அறிவிலிகள் தான் ஒதுங்குவார்கள்.

நல்லது கெட்டதைக் கண்டறியும் வகையில் தான் மனித சுபாவம் அமைந்துள்ளது. கடைந்தெடுத்த மூடனும் வடிகட்டிய முட்டாளும் தான் கண்டறியத் தெரியாதவர்களாக இருக்கமுடியும்.

‘மிருக நலன்’ என்ற பெயரால் பிராணிகளை அறுக்கக் கூடாது என்ற இறை மறுப்பாளர்களில் சிலர் கூறுகின்றனர். இவர்கள் நேர்மை தவறியவர்கள். ஏனெனில் இவர்கள் உயர்ந்த உயிரினமான மனித நலனை விட தாழ்ந்த உயிரினமான மிருக நலனை முதன்மைப்படுத்துகின்றனர். அறியாமையிலிருந்தும் மனம் போன போக்கில் சிந்திப்பதிலிருந்தும் இவர்கள் வெளியே வந்தால் இப்படி பேசமாட்டார்கள். தாழ்ந்ததை விட உயர்ந்ததற்கே முதலிடம் தருவார்கள். இழிவானதை விட மிக இழிவானதைத் தடுக்கவே முன்னுரிமை தருவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:- அல்லாஹ் யாரை நேர் வழி தவறச் செய்தானோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவது யார்? அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. (30:29)

யாருக்கு அல்லாஹ் நல்வாய்ப்பினை வழங்கி தவறான சிந்தனையிலிருந்து பாதுகாக்கின்றானோ அவர்களுக்கு நுண்ணறிவுத் திறனை வழங்குகின்றான். அதன்படி அவர்கள் நல்லது கெட்டதை கண்டறிந்து வாழ்ந்து வெற்றி பெறுகின்றனர். இவர்கள் மிகக்குறைவானவர்கள்.

சட்டங்களை அகழ்ந்தெடுக்கும் ஆராய்ச்சியாளர்களில் (முஜ்தஹித்களில்) அல்லாஹ்வின் அருளைப் பெற்று

தவறுகளிலிருந்து பாதுகாப்பும் பெற்றவர்கள் சரியான ஆதாரங்களின் வழியாக நேர்மையை உண்மையைக் கண்டு பிடிக்கின்றனர். இவர்கள் ஆராய்ச்சி செய்ததற்காகவும் அதில் உண்மையைக் கண்டறிந்ததற்காகவும் இரண்டு கூலிகள் வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சியில் தவறான முடிவுக்கு வந்தால் கூட ஆராய்ச்சி செய்ததற்காக ஒரு கூலி வழங்கப்படுகிறது. அவரின் தவறு மன்னிக்கப்படுகிறது.

நன்மை தீமைகளையும் சிறந்த நன்மை பெரிய தீமைகளையும் கண்டறியும் திறனை அல்லாஹ் மனிதனுக்கு இயற்கையாகவே வழங்கியிருக்கின்றான் என்பதை முன்னர் பார்த்தோம்.

ஒரு சிறு பையனிடம் இரு பொருளைக் காட்டுகின்றீர்கள். ஒன்று சுவையானது மற்றொன்று அறுசுவை மிக்கது. ஒன்று அழகானது. மற்றொன்று மிக அழகானது என்றால் அந்தப்பையன் மிக அழகியதையும் அறுசுவையுடையதையும் தான் தேர்ந்தெடுப்பான்.

காகிதக் கரன்சியையும் வெள்ளி திர்ஹத்தையும் காட்டினால் வெள்ளி திர்ஹத்தையே விரும்புவான். வெள்ளி நாணயத்தையும் தங்க நாணயத்தையும் காட்டினால் தங்க நாணயத்தையே விரும்புவான்.

மிகச்சிறந்ததை விட சிறந்ததிற்கு முன்னுரிமை தருபவன் மூடனாக இருப்பான் அல்லது மூடனைப் போல் நடிக்கும் தரங்கெட்டவனாக இருப்பான் (நூல்:- சுவாயிதுல் அஹ்காம் ஃபீமஸாலிஹில் அனாம், பாகம்:1 பக்கம்:5-7.)

## அரபுக்கள் இஸ்லாத்துக்கு முன்

பேரறிஞர் : அபுல் ஹசன் அலீ நத்வீ,  
மொழிபெயர்ப்பு : அஹ்மது ஜலாலுத்தீன் நத்வீ.


அரபகத்தில் யூதம், கிறிஸ்தவம் :

அன்றை அரபகத்தில் யூத, கிறிஸ்தவ மதங்கள் பரவியிருந்தன ஆனால் அவற்றிடமிருந்து மார்க்க விளக்கங்கள் எதையும் அரபுக்கள் கற்றுக் கொள்ளவில்லை. சிரியாவிலிருந்த யூத மதத்தின் நகலாகவே அரபுலகில் நிலவிய யூத மதம் இருந்தது. சிரியாவிலும் ரோம் நாட்டிலுமிருந்த கிறிஸ்தவத்தின் நகலாகவே அரபுலகக் கிறிஸ்தவமும் இருந்தது அங்குள்ள கிறிஸ்தவத்திலும் யூத மதத்திலும் வழிகேடுகள் சீரழிவுகள் கற்பனைகள் ஆகியவை ஊடுருவிப் பாய்ந்திருந்ததை முன்னரே இந்நூலில் நாம் விவரித்திருக்குறோம். ஆக அரபுலகில் பரவியிருந்த யூதமும் கிறிஸ்தவமும் மெய்வடிவத்தில் இருக்க வில்லை.

### இறைத்தூதும் மறுமை நம்பிக்கையும் :

இறைவன் தன் தூதராக ஒரு மனிதரை அனுப்புவான் என்பது வெறும் கற்பனை. இறைத்தூது எனும் மாண்பைச் சமந்திட ஒரு புனித ஆத்மாவால் மட்டுமே முடியும். உண்ணாத பருகாத, மணமுடிக்காத பிள்ளைப் பெறாத கடைவீதியில் சுற்றித் திரியாதவரே புனித ஆத்மா என்று கருதினர் அக்கால அரபுக்கள்.

மரணத்துக்குப் பின்னர் ஒரு வாழ்க்கை யுண்டு. இம்மைக்குப் பின்வரும் அந்த மறுமையில் விசாரணையுண்டு. நன்மைக்கு நற்கூலியும் தீமைக்கு தண்டனையும் உண்டு



பேரறிஞர் அபுல் ஹசன் அலீ நத்வீ

என்ற பேருண்மையை நம்பிட இயலாத அளவுக்கு சிறுத்து சுருங்கிக் கிடந்தது அவர்களின் அறிவு. மறுமை பற்றி அவர்கள் கூறி வந்ததை அல்லாஹ் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

நமது இந்த உலக வாழ்வைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது. நாம் இறக்கிறோம் உயிர் வாழ்கிறோம். காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர் (45 : 24)

இறந்து எலும்புகளாகவும் மக்கிப் போனவையாகவும் ஆன பின்னர் புதிய படைப்பாக நாம் எழுப்பப்படப் போகிறோமா? என்று கேட்கின்றனர் (17 : 49)

அறிஞர் ஸாஇத் கூறுகிறார் : அவர்களில் பெரும்பாலோர் மறுமை நம்பிக்கை அற்றவர்களாகயிருந்தனர். இந்த உலகம் தோன்றிய நாள் உண்டு முடிவு நாள் கிடையாது. இந்த உலகத்துக்கு அழிவே இல்லை. எனவே மறுமையுமில்லை. அதில் தண்டனை நற்கூலி என்று எதுவுமில்லை என்பதே பெரும் பாலோரின் நம்பிக்கை.

மறுமையை நம்பும் சிலர் அங்கே இருந்தனர். ஆனால் இறந்தவரின் மண்ணறை மீது ஒரு ஒட்டகம் அறுக்கப்பட்டால் அவர் மறுமையில் வாகனத்தில் ஏறிவருவார் அவ்வாறில்லையெனில் நடந்து வருவார் என்ற அளவில் மட்டுமே அவர்களின் மறுமை நம்பிக்கை அமைந்திருந்தது (நூல் : தபகாத்துல் உமம். பக் 44)

### சமூகக்கேடு, ஒழுங்கீனம் :

ஒழுக்கக்கேடுகள் எனும் நோய்களும் வியாதிகளும் அவர்களிடம் ஊடுருவிப் பாய்ந்திருந்தன. இவற்றுக்குக் காரணமான மதுப்பழக்கம் அவர்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்தது. மது அருத்தும் சபைகள் மதுக்கூடங்கள் பற்றி அரபுலகக் கவிஞர்கள் ஏராளமாகப்பாடித் தீர்த்துள்ளனர்.

அரபுக்களின் வரலாறு, கவிதைகள், காவியங்கள் ஆகியற்றில் மதுவுக்கு தனித்த இடமுண்டு. மதுவுக்கு ஏராளமான பெயர்களும் பண்புப் பெயர்களும் அவர்களின் அகராதிகளில் காணக்கிடைக்கின்றன. வியப்பூட்டும் நுண்மான் நுழைபுல விளக்கங்கள் அதில் நிறைந்திருக்கின்றன (நூல் : முஹஸ்சிஸ் இப்னு ஸிய்யிதா பாகம் 11 பக்கங்கள் 82 ,101)

மதுக்கடைகள் என்றும் எப்போதும் திறந்தேதானிருக்கும். மதுக்கடைகள் இங்கே இருக்கின்றன என்பதை அடையாளப் படுத்திடும் பதாகைகள் ஒய்யாரமாய்க் காட்சி தந்து கொண்டிருக்கும். வியாபாரம்

என்றாலே மது வியாபாரம் தான். வேண்டுமளவுக்கு அங்கே மது பரவிக்கிடந்தது.

இஸ்லாத்துக்கு முன்னர் சூதாட்டம் ஒரு பெருமைக்குரிய செயல் எனக் கருதப்பட்டது. அரபுலகில் சூதாட்டம் நடக்கும் சபைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி நிற்பது குறையாகப் பார்க்கப்பட்டது.

அல்குர்ஆனின் 5 : 91 வசனத்துக்கு விளக்கமளித்த பேரறிஞர் தப்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாத்துக்கு முந்தைய அரபுலகில் மனைவி மக்களையும் சொத்துக்களையும் வைத்து சூதாடியவர்களும் உண்டு தம் உடைமைகள் அனைத்தும் இன்னொருவரின் கையிலிருப்பதைக் கண்டு மனம் புழுங்கிக் கொண்டிருப்பான் சூதாட்டத்தில் தோற்றவன். இதுவே அவர்களிடையே வன்மமும் பகையும் வளர்ந்திடக் காரணமாக இருந்தது. (அறிவிப்பாளர் கத்தாதா ரஹ்) நூல் : தஃபீர் தப்ரீ)

ஹிஜாஸ் எனும் மாகாணத்தில் வாழ்ந்து வந்த அரபுக்களும் யூதர்களும் வட்டித் தொழில் செய்து வந்தனர். வட்டி எங்கும் வியாபித்து நின்றது. அடாவடியாகவும் முரட்டுத்தனமாகவும் வட்டியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.

அறிஞர் தப்ரீ (ரஹ்) கூறுகிறார் : ஒன்றுக்குப் பல மடங்கு வசூலிக்கும் கந்து வட்டியும் அங்கு வழக்கத்தில் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் கடனை திருப்பித் தர இயலாதவனுக்கு தவணை நீட்டித்துத் தரப்படும் போது வட்டியும் அதிகமாகும்.

முதல் தவணையில் பணம் செலுத்திட வேண்டியவர் ஒரு வயது நிரம்பிய ஒட்டகத்தைச் செலுத்தும் நிலையில் அவரால் முதல் தவணையில் அதை செலுத்த இயலவில்லை என்றால் மறுவருடம் இருவயது நிரம்பிய ஒட்டகத்தைச் செலுத்த நேரிடும். தவணை நீடிக்க நீடிக்க அதற்கேற்ப ஒட்டகத்தின் வயதும் ஏறும் (நூல் : தஃபீர் தப்ரீ)

“வட்டியைப் போன்றது தான் வியாபாரமும்” என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாக அல்லாஹ்வே அருள் மறையாம் திருக்குர்ஆனில் கூறுகிறான் (2 :275) அப்படியானால் இனிய வியாபாரத்தையும் கொடிய வட்டியையும் பிரித்துப் பார்த்திட இயலாத அளவுக்கு அவர்கள் வட்டியில் ஊறித் திளைத்துக் கொண்டிருந்தனர்.

விபச்சாரத்துக்கும் அங்கே பஞ்சமில்லை முகச்சுழிப்பின்றி இந்த மானக்கேடு அரங்கேறிக் கொண்டிருந்தது. ஒரு ஆணுக்கு பல கள்ளக் காதலிகளும் ஒரு பெண்ணுக்கு பல கள்ளக் காதலர்களும் இருந்தனர். அடிமைப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வருமானம் ஈட்டி அதில் வாழ்ந்து வந்தனர் என்கிறார் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி)யவர்கள் (நூல் : தப்ரீ)

அன்னை ஆயிஷா (ரழி) கூறினார்கள் : இஸ்லாத்துக்கு முந்தைய அரபுலகில் நான்கு வகையான திருமணங்கள் வழக்கத்தில் இருந்தன.

1. இன்றைய திருமணங்களைப் போல ஒருவர் இன்னொருவரின் பொறுப்பி லிருக்கும் பெண்ணை மண முடித்திட விரும்பி பெண் கேட்பார். அவர் சம்மதத்தின் பேரில் மஹர் கொடுத்து அவளை மணம் புரிவார்.

2. மனைவி மாதவிலக்குக்காலம் முடிவுற்று சுத்தமான பின் அவளின் கணவன் தான் விரும்பும் ஒருவனிடம் அனுப்பி அவனோடு உறுவு கொள்ள வைப்பான். இந்தத் தகாத உறவின் மூலம் அவள் கர்ப்பமுற்றது உறுதியான பின்னர் தான் கணவன் மனைவியுடன் உறுவு கொள்வான். திறமை மிக்க குழந்தையைப் பெறுவதே இவனின் நோக்கம்.

3. ஒரு பெண்ணிடம் சுமார் பத்து நபர்கள் உடலுறுவு வைத்துக் கொள்வர். அவள் கர்ப்ப முற்றால் அவர்களில் தாம் விரும்பும் ஆணிடம் நீயே இதன் தந்தை

என்பாள். அவனும் அதை மறுப்பின்றி ஏற்பான்.

4. விபச்சாரிகள் தம் வீட்டு வாசல்களில் இதுவிபச்சாரம் நடக்கும் இடம் என்பதற்கான அறிவிப்புப்பதாகைகளை வைப்பார்கள். அங்கு ஏராளமானோர் வந்து போவார்கள். தடையின்றி அங்கு வந்து போவோரிடம் உறுவு கொண்டு விபச்சாரிகள் கர்ப்பமுற்றுக் குழந்தை பெற்றால் அங்கக் குறிப்புக்களை வைத்து உறுவு முறைகளைக் கண்டறியும் அறிஞர்கள் வரவழைக்கப்படுவர். இது யாரின் குழந்தை என்று அவர்கள் கூறுகின்றனரோ அவரே குழந்தையின் தந்தையாகிட வேண்டும் (நூல் : புஹாரி திருமணம்)

#### பெண்களின் அவலம் :

இஸ்லாத்துக்கு முந்தைய அரபுலகில் பெண்கள் ஏமாற்றத்துக்கும் அநியாயங்களுக்கும் இலாக்காகி நின்றனர். அவளின் உடைமைகளும் வாரிசரிமை சொத்துரிமை அனைத்தும் பறிக்கப் பட்டன. கணவன் இறந்தாலோ விவகாரத்து செய்தாலோ தன் மனங்கவர்ந்த இன்னொரு ஆண்மகனை மணமுடித்திடும் உரிமை கூட அவளுக்கில்லை (காண்க : 2:232 வசனத்தின் விரிவுரைகள்)

இறந்துபோனவரின் வாகனங்களும் இதரப் பொருள்களும் அவரின் சொத்தெனக் கருதி வாரிசுகள் பங்கு போட்டுக் கொள்வது போல இறந்தவரின் மனைவியும் சொத்தெனக் கருதப்பட்டாள் (காண்க 4 : 19 வசனத்தின் விரிவுரைகள்)

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள் : இறந்தவரின் மனைவியை அவரின் மகனோ சகோதரனோ தனதாக்கிக் கொள்வான். விரும்பினால் அவளை மனைவியாக்கிக் கொள்வான். அவள் மீது அவனுக்கு விருப்பமில்லாத போது அவள் தன் கணவனிடமிருந்து பெற்ற மஹர் எனும் திருமணப்பணத்தை

தன்னிடம் தரும்படி கேட்பான். தந்தால் அவளை விட்டு விடுவான். தராவிட்டால் அவள் மரணமடையும் வரை காத்திருந்து எடுத்துக் கொள்வான்.

அதாவது பின் அபீரபாஹ் (ரழி) கூறினார்கள் : கணவனை இழந்த விதவையை கணவன் குடும்பத்திலுள்ள சிறு வயதுப் பையன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வான்.

அறிஞர் சுத்தீ (ரஹ்) கூறுகிறார் : கணவன் இறந்த பின் அந்த விதவைப் பெண்ணை நோக்கி கணவனின் மகனோ சகோதரனோ தந்தையோ இவர்களில் எவர் முதலில் வந்து அப்பெண் மீது தன் ஆடையை வீசுகின்றாரோ அவர் அவளை மஹரின்றி மணமுடித்திடலாம். இறந்து போன உறவுக்காரர் ஏற்கனவே இவளை மஹர் தந்து மணமுடித்திருப்பதால் இவர் மஹர் தரத் தேவையில்லை என்று கருதினர்.

அல்லது அவளை மணமுடித்துக் கொண்டு அவளின் மஹர் பணத்தையும் இவனே அபகரித்துக் கொள்வான். கணவன் இறந்த பின் இதெல்லாம் நடப்பதற்கு முன் அவள் தன் குடும்பத்தாரிடம் சென்றடைந்து விட்டால் இந்த அநியாயங்களிலிருந்து தப்பித்திடலாம். (நூல் : தஃபீர் தப்ரீ)

அநீதியான பல பாரபட்சங்களை பெண்ணினம் சந்தித்தது. பெண்ணிடமிருந்து எல்லா உரிமைகளையும் பெற்று ஆண் பெரு வாழ்வு வாழ்ந்தான். பெண்ணோ உரிமைகள் எதுவுமின்றி கூனிக்குருகி நின்றாள். பிடிக்காத மனைவியை தலாக் விடும் போது அவளுக்கு அவன் திருமணத்தின் போது மணமுடித்து வழங்கிய மஹர் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெறுங்கையுடன் அவளை விரட்டினான். இன்னும் சிலரோ மனைவியைப் பிடிக்கவில்லையென்றால் தலாக் விடாமல் தினந்தோறும் கொடுமைகளை அவள் மீது அவிழ்த்து விட்டனர். விவகாரத்து செய்து விட்டால் கொடுமைப்படுத்த முடியாதல்லவா?

**பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பது ரோஷங்கெட்ட செயல். அவர்களால் தமக்கு இழக்கு என்ற எண்ணத்தில் புதைத்தவர்களுமுண்டு.**

**நீலக்கண், கருப்புத் தோல், அங்கஹீனம் குஷ்டம் ஆகிய தன்மைகளில் ஒன்றோடு பெண் குழந்தை பிறந்து விட்டால் அது பீடை என்ற எண்ணத்தில் புதைத்தவர்களு முண்டு.**

இன்னும் சிலர் புறக்கணிப்பு, அவமானம் ஆகியவற்றை மனைவிக்குத் தந்தனர். தலாக் சொல்வதுமில்லை மனைவியாக வைத்து வாழ்வதுமில்லை இரண்டுக்கு இடையே அல்லாடிக் கொண்டிருக்க வைத்து பெண்களைக் கொடுமைப்படுத்தினர். சில வகை உணவுப் பொருள்களை ஆண்கள் மட்டுமே உண்ணலாம், பெண்கள் உண்ணக் கூடாது என்று உணவிலும் பாரபட்சம். ஒருவன் இத்தனை பெண்களைத் தான் திருமணம் செய்திட முடியும் என்று எந்த வரைமுறையும் அங்கு அப்போது இருக்க வில்லை (காண்க : 2 : 231,4 : 139, 6 : 140, 4 : 3 ஆகிய வசனங்களின் விரிவுரைகள்)

பெண் குழந்தைகளை உயிரோடு மண்ணில் புதைத்திடும் அளவுக்கு பெண்ணினத்தின் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் அரபுக்குலத்தோர். அனைவரிடமும் இப்பழக்கம் இருந்தது. பத்து நபர்களில் ஒருவர் இப்பாவத்தைச் செய்து கொண்டிருந்த போது தான் இல்லாம் வந்தது என்கிறார் அறிஞர் ஹைஸமீ (மைதானீ அவர்களின் அறிவிப்பின் படி)

பெண் குழந்தைகளை உயிரோடு

புதைப்பதற்கு அவர்களிடம் பல காரணங்கள் இருந்தன.

பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பது ரோஷங்கெட்ட செயல். அவர்களால் தமக்கு இழுக்கு என்ற எண்ணத்தில் புதைத்தவர்களுமுண்டு.

நீலக்கண், கருப்புத் தோல், அங்கஹீனம் குஷ்டம் ஆகிய தன்மைகளில் ஒன்றோடு பெண் குழந்தை பிறந்து விட்டால் அது பீடை என்ற எண்ணத்தில் புதைத்தவர்களு முண்டு.

ஏழைகளோ பெண்குழந்தையை வளர்ப்பதற்கு ஆகும் செலவுகளைக் கணக்குப் போட்டுப் பார்த்து வறுமைக்கு அஞ்சி புதைத்தனர். இப்படிக்க காரணங்கள் வேறு வேறாக இருப்பினும் பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்திடும் பாவச்செயல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இது ஒரு புறமிருக்க மேன்மக்கள் சிலர் ஏழைகளிடமிருந்து பெண் மக்களை விலைக்கு வாங்கி அவர்களின் நல்வாழ்வுக்கு வழி கோலிய வரலாறும் உண்டு. (நூல் : புலாகுல் அரப் ஃபீ அஹ்வாலில் அரப் ஆலாஸி)

சவுசஆபின் நாஜியா கூறுகின்றார்கள் : முன்னூறு பெண் குழந்தைகளுக்கு நான் ஈட்டுத் தொகை தந்து அவர்கள் புதைக்கப்படாமல் தடுத்த சூழலில் தான் இஸ்லாம் அரபுலகில் அடியெடுத்து வைத்தது (நூல் : கிதாபுல் அநூனீ)

பத்து ஆண் குழந்தைகளைப் பெற்றவர் அவர்களுள் ஒருவரை அறுத்தப்பலியிடும் வினோதமான நேர்ச்சையும் அரபுக்களிடம் இருந்தது. அண்ணல் நபிகளில் அவர்களின் பாட்டனார் (நபியின் தந்தையும் தம் புதல்வர்களில் ஒருவமான அப்துல்லாஹ்வை அறுத்துப் பலியிடுவதாக) செய்த நேர்த்திக்கடன் வரலாறு அறிந்ததே.

இன்னும் சிலரோ அல்லாஹ்வின் படைப்புகளான (மலக்குகளை)

வானவர்களையே அல்லாஹ்வின் பெண் மக்கள் என்று கூறிக் கொண்டனர். அல்லாஹ் தூயவன் (நூல் : புலாகுல் அரப்)

வெளியூர் சென்று விட்டதாலோ வேலைப் பழுவின் காரணமாகவோ ஒரு தந்தை தன் பெண் பிள்ளையை பிஞ்சுப் பருவத்தில் புதைக்க முடியாமல் போய் விட்டால் அது வளர்த்து விபரம் தெரியத் தொடங்கி விட்டால் கூட விட மாட்டார்கள். புதைத்தே தீருவார்கள். கதறக் கதற தந்தையே பிள்ளையைப் புதைத்த வரலாறும் உண்டு. உயரமான இடத்திலிருந்து கீழே உருட்டி பெண் பிள்ளைகளை சிலர் கொன்ற வரலாறும் உண்டு.

(நூல் : புலாகுல் அரப் , ஆலாஸி)  
தமிழ் வடிவம் : இல்யாஸ் ரியாஜி

**தாருல் இஸ்லாம்**  
**ஃபவுன்டேஷன் டிரஸ்ட்**  
**சார்பில் இன்ஷா**  
**அல்லாஹ் இந்த**  
**வருடமும் மாடு கூட்டுக்**  
**குர்பானி தரும் வசதி**  
**ஏற்பாடு செய்யப்**  
**பட்டுள்ளது. ஒரு பங்கின்**  
**விலையாக ரூ.1500/-**  
**நிர்ணயிக்கப் பட்டுள்ளது.**  
**சென்னை யில்**  
**கூட்டுக்குர்பானி தர**  
**விரும்புவோர் தொடர்பு**  
**கொள்ள வேண்டிய**  
**கைபேசி எண்கள்:**  
**9940455960, 9840149504**

# மதுரைில் சீம் துடை குறித்த மத்திய ஊர்தீர் தீர்ப்பாயம் நடந்துது என்ன?

ஓர் நேரடி ரீப்போர்ட்.



நீதிபதி வி.கே. ஷாலி

கடந்த 27-07-2012 அன்று ஜும்ஆ நாளில் மக்கள் நோன்பு நோற்று சுபுஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு செய்தித் தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தவர் களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி.

சிமி தடை குறித்த மத்திய அரசின் தீர்ப்பாயம் மறுநாள் (அதாவது 28-07-2012) அன்று விருந்தினர் மாளிகையில் நடக்க உள்ளது என்பதே அது.

மறுநாள் பொது மக்களோடு சேர்ந்து சென்று தீர்ப்பாயத்தில் கலந்து கொள்ள தயாரானோம்.

## காலை 10.00 மணி (28-07-2012)

விருந்தினர் மாளிகை முழுக்க அதிக அளவிலான உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளிகள். நம்முடைய பேக் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. பிறகு சில ஒற்றர்கள் வந்து உங்களது பெயர் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள் என்று கேட்டு விட்டு நன்றியோடு வாலாட்டிக் கொண்டே சென்றார்கள்.

## காலை மணி 11.00.

எல்லோரும் (பொது மக்கள் மற்றும் அங்கிருந்த உளவுத்துறை அதிகாரிகள்) நீதிமன்ற அரசாங்கத்தினுள் அழைக்கப் பட்டோம். உள்ளே சென்று அமர்ந்த போது அரசு வழக்கறிஞர் (Public Prosecutor) மற்றும் SBCID, CBCID, IB, IS போன்ற அனைத்து (Branded Officers) உளவுத்துறை அதிகாரிகளும் அங்கே குழுமி இருந்தார்கள். ஒருவர் (அவர் வழக்கறிஞரை போன்ற கோர்ட் அணிந்தவர்) நம்மிடம் வந்து நீங்கள் யார்? நீங்கள் SIMI யின் உறுப்பினரா? என்று மிரட்டும் தொனியில் கேட்டார். நான் Public பொதுமக்களில் ஒருவர் என்று கூறியவுடன் வாய் மூடி சென்று விட்டார்.

## காலை மணி 12.00

நீதிபதி V. K. SHALI அவர்கள் வந்து அமர்ந்தவுடன் சம்பக்குமார் தலைமை காவலர் (Superintendent of Police) NODEL OFFICER FOR (SIMI) Tamil Nadu அவர்கள் கூண்டி லேறினார். சிமி மீதான குற்றச்சாட்டுகளை affidavit, அறிக்கையாக கொடுத்தார். அதனை நீதிபதி அவர்கள் முன்னால் PP அவர்கள் அடுக்கத் தொடங்கினார்.

சிமி செய்தி மடல் வழக்கு, சிமியைச் சேர்ந்தவர் என்று (உளவுத்துறையால்) கூறப்படுகின்ற ஓ. எஸ். முகைதீன் என்பவர் குஜராத்தில் வழக்கு ஒன்றில் சிக்கியதாகவும், அந்த சூழ்நிலையில் அவர் வெளிநாடு செல்ல முயற்சி செய்ததால் பாஸ்போர்ட் வழக்கு என்று அடுக்கிக் கொண்டே வந்து இறுதியாக சிமி இன்றும் வஹ்தத்தே இஸ்லாமி என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது என்றும் சமீபத்தில் கூட சென்னையில் ஒரு



நிகழ்ச்சி நடந்ததாகவும் அதனுடைய (Invitation) அழைப்பிதழ் ஐ ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து (Affidavit) அறிக்கையோடு இணைத்துள்ளோம் என்றும் காட்டினார்கள்.

அப்போது நீதிபதி, அதற்கான ஆதாரம் என்ன உள்ளது? என்ற கேட்டார். (Ramlal From Chennai) ராம்லால் சென்னை என்று S.P.சம்பக்குமார் கூறினார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு சென்னையில் 1000 ராம்லால்கள் இருப்பார்கள். தந்தை பெயர் முகவரி என்று எதுவுமே இல்லையா? என்று கேட்டார்.

இல்லை அவர் ஒரு (Informer) ஆள் காட்டி. அவரைப்பற்றி இப்பொழுது பொதுமக்கள் (Public) முன்னால் கூற இயலாது என்று எஸ். பி. சம்பக்குமாருக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் கூறினார். (ஏனெனில் நீதிபதி கேட்ட கேள்விகளெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தன. எஸ். பி. சம்பக்குமாருக்கு ஆங்கிலமே தெரியாது. அவர் திக்கித் திணறினார். அவருக்கு வியர்த்துவிட்டது)

உடனே நீதிபதி நாளை ஆதாரத்தை சமர்ப்பியுங்கள் என்று கூறிவிட்டார்.

என்ன தெரிய வருகிறதெனில் ஒவ்வொரு முறையும் இந்த உளவுத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு தீர்ப்பாயத்தின் போதும் பொது மக்கள் என்ற போர்வையில் உளவுத்துறை கருப்பாடுகளை உள்ளே நுழைத்து பொது மக்களைப் போன்று உட்கார்ந்து கொண்டு சாட்சியம் அளிப்பது வழக்கமாகி கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நாம் பொது மக்களோடு சென்றதால் அவர்களின் சதியை அரங்கேற்ற முடியாமல் படாத பாடுபட்டனர்.

ஓர் ஆங்கிலம் தெரியாத இணைப்பு அதிகாரி (NODEL Officer) எஸ்.பி. 'சிமி'க்கான (for SIMI) மற்றும் இந்துத்வா

சிந்தனையோடு மத்திய மற்றும் மாநில வழக்கறிஞர்கள், இவர்களோடு உளவுத்துறை காவலாளிகள் இவர்கள் அனைவரும் சேர்ந்து கேலிக்கூத்தாக்கிய நாடகம் தான் மதுரையில் நடந்த மத்திய தீர்ப்பாயம் என்ற பெயரில் நடந்தது.

## மறுநாள் 29-07-2012.

காலை 10.30 மணிக்கே நாம் பொது மக்களுடன் விருந்தினர் மாளிக்கைக்கு சென்று அமர்ந்திருந்தோம். நீதிபதி மற்றும் அவருடைய மனைவி இருவரும் வெளியிலிருந்து வந்து அவருடைய அறைக்கு செல்லும் போது நம்மை பார்த்தார். நாம் புன்முறுவல் பூத்தபோது அவரும் பதிலளித்துவிட்டு சென்றார்.

வழக்கம் போல உளவுத்துறை விசாரணை (Enquiry) ஆரம்பமானது. எதற்காக வந்திருக்கின்றீர்கள்? என்று கேட்டார் ஒரு அதிகாரி. நாங்கள் அனைவரும் பொது மக்கள், நேற்று நடத்திய தீர்ப்பாயத்தில் கலந்து கொண்டவர்கள் என்றும் நேற்று நீதிபதி அவர்கள் எஸ். பி. சம்பக்குமார் அவர்கள் இன்று அத்தாட்சிகளைத் தருவதாக (Evidence Submit) சொல்லி இருந்தார். அவர் என்ன ஆதாரத்தை சமர்ப்பிக்கின்றார் என்பதை பார்ப்பதற்காகவும் எங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காகவும் வந்துள்ளோம் என்றும் கூறினோம்.

உடனே அவர்கள் நீங்கள் அவரையெல்லாம் பார்க்க முடியாது. அவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி (Delhi High Court Judge) என்றும் கூறினார்கள். நாங்கள் அமைதியாக அமர்ந்திருந்தோம்.

ஜட்ஜ் அவர் மனைவியுடன் வெளியில் வந்தார். நாம் அவரைப் பார்த்து, உங்களோடு பேச வேண்டும் என்று கூறினோம். என்ன விஷயம்? என்று ஜட்ஜ் கேட்டார். இன்று எஸ். பி. சம்பக்குமார் ஆதாரத்தை

சமர்ப்பிப்பதாக கூறினாரே? அதனைப் பார்க்கவே வந்தோம் என்று கூறிவோம்.

உடனே ஜட்ஜ் அதையெல்லாம் அவர் (Registrar) நீதிமன்ற பதிவாளர் வசம் ஒப்படைத்து விடுவார் என்ற கூறினார். உடனே நாம் நம்முடைய கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்று கூறியவுடன் நம்மை தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று சொல்லுங்கள்? என்று கேட்டார்.

அப்பொழுது நாம், நாங்கள் சிறு வயது முதல் இந்த சிமியின் நடவடிக்கைகளை கண்களால் பார்த்து வருகிறோம். அவர்கள் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் ஒழுக்க பயிற்சியை கொடுத்து வந்தார்கள். சீரழிந்து கொண்டிருந்த மாணவ சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டு வந்தவர்கள் அவர்கள். எனவே இந்தி சிமி மீதான தடை அநியாயமானது என்றும், அதனை நீக்க வேண்டும் என்று கூறினோம். ஏதேனும் ஆதாரம் (Recordical) எழுத்துப்பூர்வமாக உள்ளதா என்று கனிவோடு கேட்டார்.

நாம் 2008 ஆகஸ்ட் மாத தெஹல்கா இதழில் வந்த சிமி சம்பந்தமான உண்மைகளை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தோம். அதற்கு அவர் இதனை நான் உங்கள் கையிலிருந்து வாங்குவது முறையல்ல என்றும் நீங்கள் இதனை (Official) அதிகாரப்பூர்வமாக (Registrar SIMI Tribunal) சிமி நடுவர் மன்றத்திற்கு அனுப்புங்கள் என்னிடம் வந்து சேர்ந்து விடும் என்று கூறினார்.

சிமி தடை செய்யப்பட்ட 27 செப்டம்பர் 2011 முதல் அதனுடைய All India President ஆக இருந்த ஷாஹித் பத்ரூ ஃபலாஹி மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில் ஒரு வழக்கு அரசு தானாக முன் வந்து திரும்ப பெற்றுக் கொண்டது. காரணம் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலாததினால். ஆதாரம் TEHELKA 2008 August. இன்னொரு வழக்கை நீதிபதியே தள்ளுபடி செய்தார்.

இப்படி சிமி மீதான தடையும், அதனைத் தொடர்ந்து அதனுடைய உறுப்பினர்கள் என்று கருதப்படுகின்றனர்கள் மீது ஏற்படுத்துகின்ற கெடுபிடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அல்லாஹ்வின் ஒளியை வாயினால் ஊதி அனைத்து விடலாம் என்ற நினைக்கின்றார்கள். அல்லாஹ் தன்னுடைய ஒளியை பூரணமாக்கியே தருவான்” இன்ஷா அல்லாஹ்.

-மதுரையிலிருந்து நமது நிரூபர்: சிக்கந்தர்

**வைகறை வெளிச்சம் இப்போது  
துபாயிலும்....**

**துபாய் வாசகர்கள்  
வைகறை வெளிச்சம் மாத இதழை  
பெற்றிட தொடர்பு கொள்ள வேண்டிய**

**கொலைபீச் எண் : +971551390923  
சென்னை தொடர்புக்கு : 9444329594**

**வைகறை வெளிச்சம் மாத இதழில் விளம்பரம்  
செய்து பயனடையுங்கள்!**

பின்அட்டை	ரூ 6000
உள்பக்க அட்டை	ரூ 4500
முழுப்பக்கம்	ரூ 1000
அரைப்பக்கம்	ரூ 500
விசிட்டுங்கார்டு அளவு	ரூ 250

## சிமி மீதான தடை நீடிப்பு:-

நமது பதிவு தபால் டெல்லி சென்று சேருமுன் நீதிபதி 'ஷாலி' தமது தமிழக சுற்றுப்பயணம் முடிந்துவிட்டதாகவும் 'சிமி' என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை நீடிக்க போதிய தடயங்கள் கிடைத்து விட்டதாகவும். அதனை தடையை நீடிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்து விட்டதாகவும் செய்திகள் வந்தன.

நமது மத்திய அரசு உடனேயே தடையை நீடிப்பது பற்றி முடிவெடுத்து விட்டது. அறிவித்தும் விட்டது.

ஏன் தமிழகம் வந்த நடுவர் மன்றம் மதுரைக்கு வரவேண்டும்.

நமது நீதிபதி ஷாலி அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இராமேஸ்வரம் கோயில் இவற்றையெல்லாம் தரிசிக்க வகை செய்யும் வகையில் இந்த விசாரணை விஜயம். அல்லாமல் மக்கள் மனநிலையை உண்மையிலே அறிந்திட வேண்டும் என்பதல்ல. இராமேஸ்வரம் செல்லும் வழியில் நீதிபதியின் பாதுகாப்புப் பரிவாரம் விபத்திற்குள்ளாகியதால் செய்தி அம்பலமானது.

ஆனால் நீதிபதி அவர்கள் இங்கிதங்கள் நிறைந்தவர் என்பது மட்டும் உண்மை. இப்படிதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கின்றது. காரணம், நாம் தந்த ஆவணங்களை நான் நேரடியாகப் பெற்றிட இயலாது, அனுப்புங்கள் எனக் கூறிய அவர் டெல்லி செல்வதற்குள் தடையை நீடிக்க பரிந்துரைத்திருக்கின்றார் என்றால் என்ன பொருள்? ஏற்கெனவே நடுவர் மன்றமும், மத்திய அரசும் எடுத்த முடிவைப் பிரகடனப்படுத்திட ஒரு நாடகம் அரங்கேறி இருக்கின்றது.

இதிலிருந்து வெளிப்படும் பிரிதொரு உண்மை என்னவெனில், இதுவரை நடந்த

பொதுமக்கள் விசாரணையும் இதுபோல் தான் நடந்துள்ளது என்பதே! அடுத்து விசாரணையின் போது சிமி அமைப்பின் பெயரை தமிழில் தருகின்ற போது, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்த அமைப்பின் உண்மையான தமிழ் பெயர் என்னவெனில், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு.

இந்த இரண்டு சொல்லாட்சிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு எனக் கூறிடும்போது, இந்தியாவிலுள்ள மாணவர்களெல்லாம் இணைந்து நடத்தும் இஸ்லாமிய அமைப்பு எனப் பொருள்படும். இது ஒரு பொதுத் தன்மையை வெளிப்படுத்தும்.

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனக் கூறிடும் போது முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே நடத்தும் அமைப்பு என்றாகி விடுகின்றது. அது முஸ்லிம் மாணவர்களுக்குள்ளாலேயே சுருங்கி விடுகின்றது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் தான் சிலர் இதுபோன்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுத்தார்கள். இதை விஷமிகள் இப்போது நடுவர் மன்றத்திலும் புகுத்தியிருக்கின்றார்கள் என்பது தெளிவு.

எந்த ஆதாரமுமில்லாமல், வெறும் உளவுத்துறையினர் மட்டுமே வந்து அமரும் பொதுமக்கள் விசாரணையைக் காரணம் காட்டி ஒரு அமைப்பை தடை செய்வது உள்நோக்கங்கள் நிறைந்தது.

பத்திரிகைகள் தடை நீடிப்புச் செய்திகளை வெளியிடும் போது, இந்தியன் முஜாஹித், லஷ்கரே தய்பா போன்ற அமைப்புகளுக்கும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்திற்கும் தொடர்பிருக்கின்றது என நீட்டி முழக்குகின்றன. இது அவர்கள் கற்பனை

அல்லது முஸ்லிம்களுக்கெதிராகச் செய்யும் திருப்பணியின் ஒரு அங்கமாக கருதுகின்றார்கள்.

இந்தியன் முஜாஹிதீன்கள் என்பது நமது உளவுத்துறையின் உருவாக்கம். உளவுத்துறையின் கறுப்பாடுகள், தங்கள் முகவர்கள் வழி செய்யும் தீவிரவாதங்கள். குண்டு வெடிப்புகள் இவற்றிற்கான பழியை போட்டிட உருவாக்கிய அமைப்பு.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரு பெரும், கோரிக்கையை மத்திய அரசின் முன் வைக்கின்றார்கள். அது இந்திய முஜாஹிதீன்கள் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று வேண்டும் என்பதே!

அதை இன்றளவும் மத்திய அரசு செய்யவில்லை. செய்யத் தயராகவுமில்லை.

இந்நிலையில் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை இந்த அமைப்புகளோடு இணைத்து எழுதி இல்லாத பீதியை உருவாக்குவது வீண் செயல். ஆனால் உளவுத்துறையின் கறுப்பாடுகளுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை தங்கள் தீவிரவாதங்களைத் தொடருவதற்கு.

ஆமாம்! ஒரு நாளைக்கு முன் அறிக்கை விடுத்து அடுத்தநாள் ஆவணங்கள்-சாட்சியங்கள்-இவற்றைத் தாருங்கள் எனப் பொதுமக்களை கேட்டால் எப்படி தர முடியும்?

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆதரவான அல்லது எதிரான ஆவணங்களை பொதுமக்கள் எல்லோரும் தினமும் தலையணையின் கீழ் வைத்துக் கொண்டா இருப்பார்கள்?

வைகளை வெளிச்சம் சார்பில் சில கேள்விகளை நாம் பல நாள்சொலாக வைத்து வருகின்றோம். அவை

1. 'சிமி' ஐ தடை செய்ய பல தீவிரவாத செயல்களின் பழியை அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களின் மீது போட்டீர்கள். ஆனால் இன்று எல்லா வழக்குகளிலும் அவர்கள் விடு விக்கப்பட்டு விட்டார்கள்.

சில வழக்குகளை அரசே திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் அதன் மீதான தடையை நீடிப்பது என்ன நியாயம்?

2. 'சிமி' மீதான தடையை நீடிக்க எந்த தடையமூலில்லை எனக்கூறி 'நீதிபதி கீதாமிற்றால்' அவர்கள் தடையை அகற்றினார்கள். அப்போது அவர்கள் இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தினார்கள். (1) 'சிமி'க்கு எதிராக நிறைய கருத்துக்கள். ஆனால் உண்மை கிஞ்சிற்றும் இல்லை. மத்திய அரசின் வழக்கில் சட்டத்தின் எல்லா விழுமங்களும் விஞ்சப் பட்டுள்ளன. (2) தான் சொல்லும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாமல் மத்திய அரசு தனது, நிலையை அடிக்கடி மாற்றியுள்ளது. இத்தனையுமிருந்தும் ஏன் சிமி மீதான தடை நீடிக்கின்றது?

3. தடையை அகற்றியவுடன் அவசர அவசரமாக 'stay' "ஸ்டே" வாங்கியது மத்திய அரசு. ஆனால் இதே அவசரத்தை மூல வழக்குகளில் காட்டிட வில்லையே ஏன்?

மூத்த வழக்கறிஞர் "இராஜீவ் தாவன்" அவர்களின் கூற்றே இங்கே உண்மை. "இந்தியாவில் நீதித்துறை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நீதி வழங்காது என்பது மட்டுமல்ல: நீதியின் பெயரால் அவர்களைக் கொடுமைப்படுத்தவும் செய்வார்கள்" - THE HINDU: OCT 29, 2003.

நீதிக்காகப் போராடுபவர்கள் தோற்றதில்லை-இன்ஷா அல்லாஹ் சத்தியம் வரும்! அசத்தியம் அழியும்.

# பர்மாவில் நடந்தது என்ன?



மே 28, 2012.

புத்தமதத்தைச் சார்ந்த பெண் ஒருத்தியை கற்பழித்துவிட்டார்கள் என்றொரு புரளி. மூன்று முஸ்லிம் இளைஞர்கள் இது விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்கு, விசாரணைகள் எதுவுமின்றி, தண்டனை வழங்கப்பட்டுவிட்டன.

புத்த பெண்ணை கற்பழித்ததாகக் கூறப்படும் முஸ்லிம்களை எங்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் அவர்களைக் கைது செய்தவர்களிடம் கோருகின்றார்கள்.

அவர்களுக்கு நாங்கள் தண்டனையையும் அறிவித்துவிட்டோம். இந்நிலையில் அவர்களை நீங்கள் கேட்க வேண்டாம் என வாதிடுகின்றார்கள் அரசாங்கத்தினர்.

இதே வேளையில் ரங்கூனிலிருந்து வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றை வழிமறித்தார்கள் புத்தமதத்தைச் சார்ந்தவர்கள்.

பேருந்துலிருந்து 11 முஸ்லிம் இளைஞர்களை கீழே இறக்கி கண்டதுண்டமாக வெட்டிப் போட்டார்கள்.

வாய் நிறைய மதுவை ஏந்தி அந்த சடலங்களின் மீது உமிழ்ந்தார்கள். சடலங்களை சுற்றிச்சுற்றி வந்து ஆனந்த களிப்பில் ஆடினார்கள்.

புத்தம் என்றால் அகிம்சை, அவர்கள்

எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்குப் பேரிடியாகி இருந்தது புத்தர்கள் செய்த கொலை பாதகம், அதன் பின் மதுவை வாயில் ஏந்தி உமிழ்ந்து போட்ட ஆட்டம் கொண்டாட்டம்!

இந்த அளவுக்கு “பௌத்தர்கள்-அகிம்சாவாதிகள்” என அறியப்படுபவர்கள் கொலை பாதகங்களைச் செய்வார்கள்-பிணங்களின் மேல் நர்த்தனமாடுவார்கள் என்பனவற்றிற்கு இது உன்னதமான எடுத்துக்காட்டு1:

புத்த பெண்ணொருத்தியைக் கற்பழித்துவிட்டார்கள். அதனால் தான் முஸ்லிம்களைக் கொலை செய்தார்கள் என்ற செய்திகளெல்லாம் பின்னர் காணாமற்போய்விட்டன.

எந்த அளவுக்கு இந்தச் செய்திகள் காணாமற்போய்விட்டன என்றால், அப்படியொரு நிகழ்வு நடந்ததா? என்பதே இப்போது ஐயத்திற்கிடமான ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டது.

புத்தபெண்-ஐ கற்பழித்தவர்களைப் பழிவாங்க புத்த இனவாதம் பேசுவோர் தேடிச் சென்றார்கள். மியான்மர் (பர்மா) அரசு அவர்களை நாங்கள் கைதுசெய்துவிட்டாம் எனக் கூறி இருக்கின்றார்கள்.

அவர்கள் எத்தனை பேர் என்ற வினாவுக்கு மியான்மர் அரசே, அவர்கள் மூன்று பேர் என்றும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறி இருக்கிறார்கள்.

அவர்களைத் தேடிவந்த புத்த இனவாதிகளிடம் அவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டதால் உங்களிடம் ஒப்படைக்க முடியாது எனக்கூறி இருக்கின்றார்கள்.

மியான்மர் இராணுவம் சொன்னதைப் போல் அவர்கள் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இதற்குள் அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், அவர்கள் விசாரிக்கப்படாமலே தண்டிக்கப்பட்டு விட்டார்கள் என்று பொருள்.

இதற்கு பர்மா என்ற மியான்மரில் எல்லா வாய்ப்புகளும் உண்டு. காரணம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களை குறிப்பாக மேற்கு பர்மாவில் வாழும் முஸ்லிம்களை, அந்த நாட்டுக் குடிமக்கள் அல்ல. அவர்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றொரு வாதத்தை நீண்ட நாள்களாகவே பர்மாவை ஆட்சிச் செய்பவர்கள் முன் வைத்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள், அந்நியர்கள் அவர்கள் பர்மாவின் பூர்வகுடிகள் அல்ல என்ற வாதத்தை 2011 வரை பர்மாவை ஆண்ட இராணுவ ஆட்சியாளர்கள் தாம் கூறி வந்தார்கள் என்றில்லை.

2012 இல் ஒரு ஜனநாயக ஆட்சி என்ற போர்வையால், இராணுவத்தின் துணையுடன் ஓர் ஆட்சி அமைக்கப்பட்டது. அந்த ஆட்சியின் தலைவர் தென்சிங்

அந்நியர்கள், அகற்றப்பட வேண்டியவர்கள் என்றே கூறிவருகின்றார்.

அதே போல் அண்மையில் ஓர் அம்மையார் வானளாவப் புகழப்பட்டார். மியான்மரின் ஜனநாயகத்தாய் எனப்புகழப்பட்டவர் அவர்.

அவருடைய திருப்பெயர், அங்க் சான் கு கி! Aung San suu kyī அவரும் இந்த இனப் படுகொலைகளைப் பற்றிக் கனைத்துக்கூட காட்டிடவில்லை.

ஆயிரக்கணக்கில் இறந்தவர்களுக்கு ஓர் இரங்கல் செய்தி கூட இல்லை. இந்த லட்சணத்தில் இந்த அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இப்படி ஆட்சியில் இருப்பவர்களும், எதிர்கட்சியினரும் ஒன்றுபோல் பர்மா முஸ்லிம்களை அந்நியர்களாகக் கருதுவதுதான் பர்மா முஸ்லிம்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சனை. இதுதான் அவர்களை பிணங்களாகக் குவிப்பவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.

இப்போது, புத்தப்பெண் கற்பழிப்பு, கொலை என்பனவற்றைத் திரும்பிப் பாருங்கள்.

விசாரணையின்றி அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தாலும் சரி. அல்லது அப்படி ஒரு சம்பவமே நடக்காமல் “மோடி” பானியில் புரளியைக் கிளப்பி முஸ்லிம்களைக் கொலை செய்திருந்தாலும் சரி. இரண்டு நிலையிலும் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதே நோக்கம் என்பது புலப்படும்.

**பர்மாவில் இதற்கு முன்னால் நடந்தவை:**

இந்த நிகழ்வுகளை நாம் இங்கே சுட்டிக் காட்டுவதன் நோக்கம், பர்மாவில் முஸ்லிம்களைக் கொலை செய்வதற்குப் பெரிய காரணங்கள் எதுவும் தேவை இல்லை, சாதாரண காரணங்களே போதும் என்பதை எடுத்துக் காட்டிடத்தான்.



இப்போது ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எனப் போற்றப்படும் (தென் லியங்: THEIN SEIN) என்ற ஆட்சியாளன் 2012-ஐனில் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே-ரோங்னியாயர் முஸ்லிம்கள் பர்மாவின் பூர்வ குடிகளில் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என அறிக்கை விட்டார்.

பெப்ரவரி 2001 இலும், பர்மாவில் இப்போது முஸ்லிம்கள் கூட்டாகக் கொலை செய்யப்பட்டதைப் போல், கொலை செய்யப்பட்டார்கள்.

காரணம், ஏழு புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் ஒரு டீ கடையில் கேக்குகளைச் சாப்பிட்டார்கள். டீயும் குடித்தார்கள். டீக்கடையை நடத்திக் கொண்டிருந்தவர் ஒரு முஸ்லிம் பெண்மணி. இவர் குடித்த டீக்கு காசு கேட்டார். தரமட்டோம் என அடம்பிடித்தார்கள் புத்தமதத்தைச் சார்ந்தவர்கள். அத்தோடு அந்தப் பெண்மணியைத் தாக்கவும் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப் பட்டார்கள்.

அப்போது நடைபெற்ற கலவரம் சொன்ன செய்தி முஸ்லிம்களுக்குப் பர்மாவில் இடமில்லை, அவர்கள் அங்கே வாழ்ந்தால் இன படுகொலைகளுக்கு உள்ளாவார்கள் என்பதே.

ஐக்கிய நாடுகளின் சபை 1981இலேயே மேற்கு பர்மாவில் வாழும் முஸ்லிம்கள், ரோங்கிய்யா முஸ்லிம்கள் பர்மாவின் பூர்வ குடிமக்கள் தாம் என அறிவித்துள்ளது.

ஆனால், பர்மாவில் வாழும் புத்தர்களும் ஆளும் வர்க்கத்தினரும் எதிர்கட்சியினரும் அவர்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றொரு கருத்தைத்

இவரது அறிக்கை ஏற்கெனவே முழு அளவில் கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மேலும் உசுப்பேற்றிவிட்டது.

## 2001 மே பாமியான் சிலைகளும் பர்மாவும்

2000 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதியிலிருந்த சிலைகள் அகற்றப்பட்டன. அதற்குக் காரணம் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபான்கள் எனக் கூறப்பட்டது.

ஆனால் அதுவே, பர்மாவில் இன்னொரு இனப்படுகொலையை நடத்திட போதுமானதாக இருந்தது.

பாமியான் புத்த சிலைகளைக் காரணங்காட்டி பர்மாவில் ஒருபெரும் இனப் படுகொலையை நிகழ்த்தினார்கள்.

300 பள்ளிவாசல்களை-மஸ்ஜித்களை தரைமட்டமாக்கினார்கள். எந்த அளவுக்கு இந்த மேற்கு பர்மாவில் பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்றால், அங்கு முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசல்களே இல்லாமல் போய்விட்டன. பல மாதங்கள் முஸ்லிம்கள் தொழுகைகளை தங்கள் இல்லங்களிலேயே நிறைவேற்றிட வேண்டியவர்களானார்கள்.

பாமியான் சிலை உடைப்பை முஸ்லிம்களைக் கூட்டாகக் கொலைசெய்திடவும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களை சுவடுகள் இல்லாமலாக்கிடவும் ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்தினார்கள் என்பதே உண்மை.

ஈவிரக்கமற்ற இந்தக் கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் பௌத்தர்கள்தாம்.

‘தவ்கூட’ என்ற இடத்தில் “ஹுந்தா மஸ்ஜித்” என்றொரு பெரிய மஸ்ஜித் இருந்தது இந்தப் பள்ளிவாசலை அரசே இடிக்க வேண்டும். இல்லையேல் நாங்களே இடிப்போம். அந்தப் பள்ளிவாசலை இடிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தார்கள் புத்தர்கள்.

பள்ளிவாசலை இடிக்கும் சாக்கில் 400 முஸ்லிம் குடியிருப்புகளையும் அழித்தார்கள். (Source: Reuters (via) HRKL.org)

பள்ளிவாசலை இடிக்க நெருங்கும்போது பள்ளிவாசலுக்குள் தொழுது கொண்டிருந்தவர்களை அடித்தே கொன்றார்கள்.

## 1997 இல் நடந்தது

2012 இல் என்ன நடந்ததோ, இதுவே 1997இலும் அப்படியே நடந்தது.

அப்போது 1997 இல் ஒரு கலவரத்தைத் திட்டம் போட்டு வைத்துவிட்டு இதே புரளியைக் கிளப்பிவிட்டார்கள். ஆமாம் புத்தமத பெண்ணொருத்தியை முஸ்லிம் ஒருவன் கற்பழித்துவிட்டதாக வதந்தியைப் பரப்பினார்கள். முஸ்லிம்களைக் கொன்று குவித்தார்கள்.

அன்று முஸ்லிம்களுக் கெதிரான கலவரத்தில் 1000 முதல் 1500 புத்தபிட்சுகள் கலந்து கொண்டார்கள்.

புத்தமத துறவிகள் கலவரக் களத்தில் இறங்கிடும் போதெல்லாம், பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின்

சொத்துக்களையும் வாகனங்களையுமே குறிவைத்தார்கள்.

100 புத்தமத துறவிகளைக் கைது செய்தபோதே அன்றைய கலவரம் அடங்கியது.

இப்படி எடுத்ததெற்கெல்லாம் முஸ்லிம்களின் மேல் பாய்வதும் கொலைசெய்வதும் கொள்ளையடிப்பதும், பர்மாவில் நிலவி வரும் ஒரு சூழல்.

எந்த அளவுக்கு, முஸ்லிம்கள் அந்நியர்கள், அதனால் அழிக்கப்பட வேண்டியவர்கள், என்ற எண்ணங்கள் தழைத்தோங்கி நிற்கின்றன என்றால்,

இந்தோனேசியாவில் ஒரு சலனம் ஏற்பட்டால் கூட அடுத்தநாள் அதன் எதிர்ப்பையும், கொலைகளையும் கொள்ளைகளையும் பர்மாவில் எதிர்பார்க்கலாம் என்ற அளவுக்கு நிலைமை கனன்று கொண்டிருக்கின்றது.

## இதர கெடுபிடிகள்.

பர்மாவில் வாழும் முஸ்லிம்கள் எப்போதாவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொலை செய்யப்படுகின்றார்கள் என்பதோடு நின்றுவிடவில்லை.

முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள், அடக்குமுறைகள் சர்வகாலமும், தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன.

அவர்களை- அதாவது முஸ்லிம்களை அங்கே வாழ்ந்திடும் உரிமையுள்ள முஸ்லிம்கள் என ஏற்றக்கொள்ளாததினால் நிலங்களை வாங்குதல் வீடுகளைக்கட்டுதல் போன்ற பரிவர்த்தனைகளில் அவர்கள் ஈடுபட இயலுவதில்லை.

மேற்கு பர்மாவைப் பொறுத்தவரை அவர்கள் அப்படி நிலங்களை வாங்கினால் கூட அவர்கள் நிரந்தரமாக அங்கே வாழ்ந்திட இயலுவதில்லை.

அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்திடவும் இயலுவதில்லை. திருமண நிகழ்வுகளைக்





படகில் தம்பிர்த்து செல்லும் முஸ்லிம்கள்

குழந்தைகள் ஈவிரக்கமின்றி  
கொலை  
செய்யப்படுகின்றார்கள்.

## பர்மா பலவரங்களின் முளையும் கையும்!

நமது கண்களுக்கு முன்னால்  
காட்டப்படும் கொலைகள்,  
கலவரங்கள் இவற்றிற்குப் பின்  
அரசின் இயந்திரம் ஒன்று 'சதா  
சர்வகாலமும்' செயல்பட்டுக்  
கொண்டிருக்கின்றது.

அதன்பெயர், DIRECTORATE  
OF DEFENCE SECURITY  
INTELLIGENCE, டைரக்டரேட் ஆஃப்  
டிபன்ஸ் செக்கியூரிட்டி இன்டலிஜென்ஸ்

இந்த அமைப்பு பர்மாவின் உளவுத்துறை.

இந்த உளவுத்துறை பல மக்கள்  
அமைப்புகளை நிறுவி முஸ்லிம்களை  
பர்மாவை விட்டு விரட்டும் பணியை  
நிறைவேற்றி வருகின்றது.

இந்த உளவுத்துறையில் இயக்கப்படும்  
பிரதான அமைப்புகள் இரண்டு

(1) UNION SOLIDARITY AND  
DEVELOPMENT ASSOCIATION (USDA):  
ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சிச்  
குழுவும்.

(2) STATE PEACE AND  
DEVELOPMENT COUNCIL. அரசு  
அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு [SPDC].

இந்த இரண்டு அமைப்புகளும் பெயரில்  
காணப்படுவது போல் அமைதியான  
அமைப்புகள் அல்ல. மாறாக அவை  
கலகமூட்டுபவை, கலகங்களை முன்னின்று  
நடத்துபவை. முஸ்லிம்களை சதா  
சர்வகாலமும் கண்காணித்து வருபவை.  
இப்போது நடந்த கலவரங்களை முன்னின்று  
நடத்தியதோடு. கலகங்கள் நடக்காத  
இடங்களுக்குப் பிரசுரங்களைப் பிரசுரித்து  
கலகங்களை உருவாக்கியவை.

கூட ஆசுவாசமாக நடத்திட  
இயலுவதில்லை.

திருமணங்களைக் கண்காணிக்கவும்  
வருடத்திற்கு இத்தனை திருமணங்கள்தாம்  
என நிபந்தனை விதிக்கவும் புத்தமத  
துறவிகளைக் கொண்ட குழுக்கள்  
நியமிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பெறுவதில் கூட  
புத்தபிட்சுகள் ஒரு தம்பதியருக்கு இத்தனை  
குழந்தைகள் எனக் கட்டுப்பாட்டை  
விதித்துள்ளார்கள்.

அடிபட்டாலோ, அநியாயங்கள்  
நடந்தாலோ காவல் நிலையத்தில்  
புகார்களைப் பதிவு செய்திட இயலாது  
காரணம், அங்கே நீங்கள் இந்த நாட்டைச்  
சார்ந்தவர்களல்ல என விரட்டி அடித்து  
விடுகின்றார்கள்.

இதனால் மியான்மர் முஸ்லிம்கள் தினம்  
தினம் பல்வேறு கொடுமைகளுக்கு  
ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் எண்ணிக்கையில்  
மிகைத்துவிடுவார்கள் அவர்களைக்  
கொன்றொழிக்காவிட்டால் பர்மா முஸ்லிம்  
நாடாக ஆகிவிடும் என்றொரு பிரச்சாரம்,  
அங்கிருக்கின்ற புத்தமதத்தைச்  
சார்ந்தவர்களால் இடைவிடாமல்  
செய்யப்பட்டு வருகின்றது. அதனால்தான்  
கலவரங்களின் போது அதிகமாக முஸ்லிம்

2001 இல் நடந்த கலவரங்களின் போது பௌத்தர்கள் என்ற இனமே அழிக்கப்படவிருக்கின்றது என்ற துண்டுபிரசுரங்களை அதிக அளவில் விநியோகித்ததே, மேலே நாம் குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளுந்தான். அந்தப் பிரசுரங்களுக்கு இப்படிப் பெயர் வைத்திருந்தார்கள். “THE FEAR OF LOSING ONCE RACE .” நமது சொந்த இனத்தை இழந்துவிடும் அச்சம். [SOURCE: REUTERS PIC VIA: HRW.ORG].

அதேபோல் இந்த 2011 கலவரங்களின் பின்னணியில் 300 பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் இடித்ததும் தரைமட்டமாக்கியதும் இடிபாடுகளை அகற்றியதும் SPDC என்ற அமைப்பின் புல்டோசர்கள் தான்.

டாங்கூ ‘Taungoo’ என்னுமிடத்திலுள்ள பள்ளிவாசல்கள், 2002ஆம் ஆண்டு வரை மீண்டும் எழுப்பப்படாமலே இருந்தன.

ஒவ்வொரு முறை கலவரங்கள் நடந்திடும்போதும், பர்மாவின் உளவுத்துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்புகள் SPDC & USDA. நேரடியாகக் கொள்ளையடிப்பதில் ஈடுபடுகின்றன. இப்போது 2012 இல் நடந்த கொள்ளையடிப்புகளிலும் இந்த அமைப்புகள் நேரடியாக ஈடுபட்டன என்று BBC BRITISH BROADCASTING CORPORATION பிரிட்டனின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் உறுதி செய்தது. SOURCE: IBID & BBC News)

“Human Rights Watch” மனித உரிமைகள் கண்காணிப்பு மையம். முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களை தூண்டுபவர்கள் SPDC & USPA என்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்தாம் எனத்திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள். பல இடங்களில் இராணுவத்தினர் நேரடியாக களமிறங்கி கொலைகளைச் செய்தார்கள்.

அம்னஸ்டி இன்டர் நேஷனல் இதனை உண்மைப்படுத்துகின்றது.

### சீனாவின் உதவிகள்:-

பர்மாவின் மொத்த மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால் அதன் நிலபரப்பு மிகவும் பெரியது. அத்தோடு அதன் இயற்கை வளங்கள் இன்னமும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை.

இதை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்துவது சைனாதான். பர்மாவில் ரெங்கூனுக்கு அடுத்தாற்போல் சிறந்த முக்கிய நகரம், ‘Mandalay’ மண்டாலே என்பதுதான்.

இதனை சின்ன “பீஜிங்” சைனாவின் இரண்டாவது தலைநகர் என்கின்றார்கள். காரணம் இந்த இடத்தின் மொத்த வியாபாரத்தையும் சைனாவே காவு கொண்டுவிட்டது. சீனர்கள் எந்தத் தங்குத்தடையுமின்றி இங்கே வருகின்றார்கள். வாழுகின்றார்கள். சீனர்களின் தொடர் கெடுபிடிகளால் இங்கே வாழ்ந்த பூர்வ குடிகள், நகர்புறங்களைவிட்டு, கிராமப்புறங்களுக்கு ஓடிவிட்டார்கள். 40 லட்சம் சீனர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க நினைக்கும் புத்தமத வெறியர்களுக்குத் தங்கு தடையின்றி ஆயுதங்களைத் தருகின்றவர்களும் சீனாவைச் சார்ந்தவர்கள் தாம். அஃது அவர்களுக்கு ஒரு வியாபாரமாகப் போய்விட்டது. நல்ல இலாபம் தரும் வியாபாரம். அன்றாடம் வந்துபோகும் சைனாவைச் சார்ந்தவர்கள் பல்லாயிரம் எனக் கூறுகின்றார்கள்.

சீனாவைச் சார்ந்தவர்கள் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதைத் தவிர பர்மாவைச் சார்ந்தவர்களுக்கு இப்போது வேறு வழி இல்லை. மண்டாலேவின் உள்ளாட்சியில் நகராட்சி தலைவர்கள் போன்ற பல

முக்கியப் பொறுப்புகளில் சைனாவைச் சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.

இதற்குப் பலக் காரணங்கள்:

ஒன்று சைனாவைச் சார்ந்தவர்கள் தாங்கள் செய்யும் உதவிகளையெல்லாம் புத்த மதத்தின் சார்பில் செய்வதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். பௌத்த தீவிரவாதிகளுக்குத் தங்கு தடையின்றி ஆயுதங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்னொன்று, பர்மாவில் முஸ்லிம்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள், இனப்படுகொலைகள், இவற்றின் பின்னணியில் பர்மாவின் ஆட்சியாளர்கள் உலக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனையையும் உலக அரங்கில் தடுத்துக் கொண்டிருப்பவர்கள், சைனாவைச் சார்ந்தவர்கள்தாம்.

இதற்கெல்லாம் கைமாறாக சைனா தனது உபரி மக்கள் தொகையை பர்மாவில் குடியேற்றிக் கொள்கின்றது. பர்மாவின் இயற்கை வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்கின்றது.

சைனாவிலிருந்து புற்றீசல் போல் வரும் மக்களைத் தடுத்திட இயலாது பர்மாவின் பௌத்தர்கள் சைனாவை சார்ந்தவர்களை இப்போது அநியாத்திற்குள்ளாகி நிற்கும் ரோகிங்னிய முஸ்லிம்கள் வாழ்ந்திடமிடத்தில் குடியேற்றிட தயாராக இருக்கின்றார்கள்.

அவ்வாறு குடியேறிடும் சைனாவைச் சார்ந்தவர்களுக்கு வாழ்க்கை வசதிகளைச் செய்து தந்திட 2013-2014 இல் முடியுமளவில் எரிவுயு குழாய் வசதிகள் வேகமாகப் புதைக்கப்பட்டு - இணைக்கப்பட்டு வருகின்றன. SOURCE: BURMA KILLING TWO BIRDS WITH A STONE OR WIN, WIN SITUATION BY KANBAZAZAWIN. www.bbc.co.uk/news/world asia 1892 1960. நேர்மையாளர்கள், நடுவுநிலையாளர்கள், இவர்கள் ரோக்னியயா முஸ்லிம்களை

நிற்கதியாக ஆக்கிவிட்டு விடுவீர்களா? எனக்கேட்டால் அதிபதி தின்சைன் முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம்களை வெளியேற்றுவது மட்டுமே வழி என்கின்றார்கள்.

சில அதிகாரிகள் முஸ்லிம்கள் கிழக்குப் பர்மாவில் சென்று வாழட்டும் என்பதாகக் கூறி விடுகின்றார்கள்.

மொத்தத்தில் இப்போது அராக்கன் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அதாவது மேற்கு பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், அகதிகள் முகாம்களிலேயே இருந்திட வேண்டியது வரலாம் அல்லது படகுகளில் வைத்து கடலில் அனுப்பப்படலாம். அவர்கள் அந்த படகுகளிலேயே மடிவதுமுண்டு, இத்தோனேசியா சென்று கரையேறுவதுமுண்டு. [இதனை, பிற்பகுதியில் விரிவாகத் தந்துள்ளோம்]

## மேலைநாடுகளின் போட்டி

பர்மா என்ற மியான்மரின் மொத்த இயற்கை வளங்களையும் சைனா கைப்பற்றிக் கொள்ளக் கூடாது தங்களுக்குத்தான் அவை வேண்டும் என்பதில் மேலைநாடுகள் மிகவும் கவனமாக இருந்து வருகின்றன. அதனால் மியான்மர் என்ற பர்மாவின் மேல் விதித்திருந்த பொருளாதார தடைகளை மேலைநாடுகள் தளர்த்தியுள்ளன.

இவர்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஜனநாயகவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அம்மணி டா அங் சான் சூ கீ. Daw Aung San Suu Kyi

ஆனால் பர்மாவின் ஆட்சியாளர்கள் இந்த அம்மணியைப் பக்கத்தில் கூட அண்டவிடாமல் பார்த்து வருகின்றார்கள்.

## அண்டை நாடுகளின் மனிதாபி மானமற்ற செயல்கள்.

பௌத்தர்களுடன் பர்மாவின் இராணுவ உளவுத்துறையும் இணைந்தே தான் மேற்கு

பர்மாவின் ரோங்னிய்யா முஸ்லிம்களைக் கொலை செய்கின்றார்கள். திட்டம் போட்டு, அவர்களை வெளியேற்றுகின்றார்கள். முஸ்லிம் பெண்களைக் கொலை செய்வதற்கு முன்னால் கற்பழிக்கின்றார்கள் புத்தமத துறவிகள்.

குழந்தைகளையும் குரூரமாகக் கொலை செய்கின்றார்கள். இந்தக் கொடுமைகள் தாழாமல் முஸ்லிம்கள் படகுகளில் ஏறிதப்பித்துச் செல்லுகின்றார்கள்.

அந்தப் படகுகளை பர்மாவின் இராணுவத்தினர் விசைப்படகுகளில் சென்று கவிழ்த்துவிட்டு வந்து விடுகின்றனர். கடலில் மூழ்கடிக்கப்படுகின்றார்கள் அந்த மக்கள்.

இவற்றில், உயிர் பிழைத்தவர்கள் இந்தோனேசியா சென்றால் மட்டுமே, அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள். பங்களாதேஷ்-ஐ சார்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை, பங்களாதேஷ்-க்குள் அனுமதிப்பதே இல்லை.

பங்களாதேஷ் முஸ்லிம்கள், நம்மை ஆதரிப்பார்கள். அரவணைப்பார்கள். ஏனெனில் நாம் முஸ்லிம்கள் என்பதனாலேயே குறி வைத்துத் தாக்கப்படுகின்றோம், என நம்பி செல்லும் பர்மா முஸ்லிம்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

மீண்டும் கடலில் குதித்துத்தான் தப்பித்தாக வேண்டும் என்ற கையறு நிலை.

பல நேரங்களில் அவர்கள் மீண்டும் பர்மாவுக்கே திரும்பிட வேண்டும் என்ற நிலை.

அங்கே சென்றால் புத்தமத துறவிகள், தங்கள், பெண்களைத் தங்கள் முன்னாலேயே கற்பழிப்பார்கள் என்ற நிலை. இதனால் தங்கள் பெண்களை அப்படியே விட்டுவிட்டு, கடலிலே மூழ்கவிட்டுவிட்டு, வந்து விடுகின்றார்கள்.

இன்னும் சில செய்திகள் சொல்லும் நிலை நாம் இன்றளவும் கேள்விப்பட்டிராத நிலையாகவே இருக்கின்றது.

அதாவது தங்கள் பெண்களை ஆண்களே கடலில் தள்ளிவிடுகின்றார்கள். காரணம், புத்தமத துறவிகளிடம் மானத்தையும் உயிரையும் இழப்பதை விட உயிரை இழப்பது சிறந்தது என அந்த ஆண்கள் முடிவு செய்கின்றார்கள்.

பங்களாதேஷ் அந்த மக்களைக் கைவிட்ட அவலத்தை இப்படிப்பதிவு செய்கின்றார்கள்.

If the refugees thought a shared faith would get them, past the border, and into the welcoming Bangladesh arms, they were in for a shock.

உயிருக்குப் பயந்து ஓடிய அகதிகள், நம்மைப் போல் ஈமான் கொண்டவர்கள் தங்களை எல்லைக் கடக்க அனுமதிப்பார்கள், நம்மை அன்போடு அரவணைப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பங்களாதேஷ் எல்லையில் அதிர்ச்சிகளே காத்திருந்தன.

இன்னொரு பார்வையாளர் இப்படிப் பரிதாபப்படுகின்றார்.

“When these Muslim Flue to Bangladesh authorities send them back to Burma., Where mass rapes and brutalities have taken place against women. Many Muslim men pushed their wives, daughter and other female family members into sea fearing consequences of returning to Burma with Women and girls when authorities in Bangladesh not allowed them to enter the shore of Bangladesh.” ஆதாரம்: Artice By ABDUL HANNAN SIWANI NADWI: BURMA MUSLIMS AND Blind World. ahannan@111yahoo.co. BURMESE MUSLIMS AND THE BLIND WORLD.

அதாவது “இந்த முஸ்லிம்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பங்களாதேஷ்-ஐ நோக்கி ஓடியபோது, பங்களாதேஷ் அதிகாரிகள் அவர்களை மீண்டும் பர்மாவுக்கே அனுப்பினார்கள். அந்த பர்மாவில் பெண்களைக் கற்பழிப்பதும் பெண்களைக் கொடுமைகளுக்குள்ளாக் கிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே

இருந்தன. நிறைய முஸ்லிம்கள் தங்கள் மனைவி, மகள்களை, இன்னுமுள்ள பெண் உறுப்பினர்களை, கடலில் தள்ளினார்கள். அவர்கள் பர்மா திரும்பினால் நடக்கும் பயங்கரங்களை எண்ணி அஞ்சினார்கள்.

தப்பிச் சென்ற முஸ்லிம்களில் சிலர் தாய்லாந்து சென்றனர். அவர்களைப் படகுகளில் ஏற்றி, நடுக்கடலில் விட்டுவிட்டு வந்துவிட்டனர் தாய்லாந்து இராணுவத்தினர்.

பல படகுகளில் தப்பிச் சென்றவர்கள் திரும்ப வருவதாகக் கண்டால், அவர்களைப் பர்மாவிலுள்ள பாதுகாப்புப் படையினரே குண்டுகளை வீசி அழித்தார்கள்.

கலவரங்கள் தொடங்கிய மூன்று நாட்களுக்குள், 20,000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 90,000 முஸ்லிம்கள் அகதிளாக்கப்பட்டனர். புத்தமதத்தை ஏற்றுக் கொண்டால் விட்டுவிடுவோம் என்றொரு மதத்திணிப்பு எஞ்சியவர்கள் மீது செய்யப்படுகின்றது.

நிச்சயமாக இத்துணை பெரிய இழப்பு, பர்மாவின் இராணுவத்தின் துணை, காவல்துறை புத்தத்துறவிகளுக்கு தொடர்ந்த ஆயுதங்கள் வழங்குதல் இவை இன்றி நிச்சயமாக நடந்திருக்கவியலாது.

## தாலிபான்கள் எச்சரிக்கை

இத்துணை பெரிய அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, உலக நாடுகள் ஒலிம்பிக்- சிரியா என தங்களது கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தன.

மேலைநாடுகள் பர்மாவின் மீதிருந்த பொருளாதார தடைகளைத் தளர்த்திக் கொண்டிருந்தின.

நமது இந்தியா பர்மாவின் நல்வாழ்வுக்குப் பல பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தது.

உலக ஊடகங்கள் மொத்தமாக இருட்டடிப்புச் செய்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில், அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும், தாலிபான்கள் ஓர் அறிக்கை விட்டார்கள்.

அதில் பர்மாவில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக பர்மாவை பழிக்குப்பழி வாங்குவோம் எனக் கூறியுள்ளனர்.

தாலிபான்கள் சார்பில் அறிக்கை விட்டுள்ள இஹ்ஷானுல்லாஹ் இஹ்ஷான் இப்படிக் கூறியுள்ளார்.

Regarding the current situation in Myammar where Muslims are going through their toughest days, the talibans is with its brothers and sisters we want to give a reminder to Muslim there that we have not forgotten you, we will take revenge of your blood”.

அதாவது, மியான்மர் முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளின் மிகவும் நெருக்கடியான காலத்தைக் கடந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் எங்கள் சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் இருக்கின்றோம். நிச்சயமாக நாங்கள் உங்கள் இரத்தங்களுக்காகப் பழிவாங்குவோம்.

முல்லா உமர் அவர்கள் விட்ட அறிக்கையில்

இது முஸ்லிம்களுக்கெதிரான குற்றம் மட்டுமல்ல மனித இனத்திற்கு எதிரான குற்றம் எனக் கூறியுள்ளார்கள். (rediff.com)

முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு ரோக்ங்நியி முஸ்லிம்களை பர்மா தன்னுடைய குடிமக்கள் என அறிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

## யார் இந்த பர்மாவாழ் முஸ்லிம்கள்?

பர்மாவின் மேற்குபகுதியிலுள்ள அன்காரா மாநிலம். அதில் பங்களாதேஷ் எல்லையோரம் வாழும் இந்த முஸ்லிம்களை ரோங்நிங்கா முஸ்லிம்கள் என அழைக்கின்றார்கள். இவர்களைத் தான்



ஏக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள்  
அதில் கம்பீரமாக நடந்து வரும் புத்த துறவி

புத்ததுறவிகள், பர்மாவின் காவல்துறை, இராணுவம் இவையெல்லாம் இணைந்து கொலை செய்கின்றன. கேட்டால் அவர்கள் பர்மாவின் குடிமக்களல்ல எனக் கூறுகின்றார்கள்.

1982 ஆம் ஆண்டில் பர்மாவில் குடிமக்கள் சட்டம் Citizenship Law குடிமை சட்டம்- என்றொன்று கொண்டு வந்தது. அதில் குடிமக்களை மூன்றாகப் பகுத்துக்காட்டியது.

குடிமக்கள் Citizen, இணைகுடிகள் Associate Citizen, இயற்கையான குடிகள் Natural Citizen இந்த மூன்று பிரிவினரும் குடிமக்கள் தாம். மூன்று பிரிவினருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. இந்தப் பகுப்பல்லாமல், மற்றவர்களை வெளிநாட்டவர்கள் எனக்குறிப்பிடுகின்றது. இவர்களும் தங்களைப் பர்மா அரசோடு பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரசு பதவிகளுக்கோ இதரப் பதவிகளுக்கோ உள்ளாட்சி பதவிகளுக்கோ தகுதியற்றவர்கள்.

ஆனால் முஸ்லிம்களைப் (ரோங்கிகா முஸ்லிம்களைப்) பற்றி எதுவுமே

சொல்லவில்லை. அதனால் அவர்கள் 'Stateless' நாடற்றவர்கள் என எடுத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

அப்படியானால் அங்கே முஸ்லிம்கள் எப்போது எப்படி சந்தித்தார்கள் என்பது மிகவும் முக்கியம். அதனை சுருக்கமாகப் பார்ப்போம்.

## பர்மாவுக்கு இஸ்லாத்தின் வருகை!

பர்மாவின் வரலாற்றை வரைவோர் பலர் அனைவரும் பர்மாவின் வரலாற்றை 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகின்றார்கள். இதனை பர்மாவின் PREHISTORY பர்மாவின் முன்வரலாறு எனப்பெயரும் சூட்டுகின்றார்கள்.

இஸ்லாம், பர்மாவுக்கு வந்ததும் இதே 9 ஆம் நூற்றாண்டில் தாம் என்பதற்கு அழுத்தமான ஆதாரங்கள் உண்டு.

முதலில் வந்தவர்கள், இரண்டு அரசு வணிகர்கள் தாம். இவர்கள் வணிகர்கள் என்றாலும் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதே இவர்களின் நோக்கம்.

இவர்களின் பெயர்கள் (1) BYAT WI BYAT TA, ஃப்யாத்த வி, ஃப்யாத்தா இவை பர்மீஸ் மொழிப் பெயர்கள் இவர்கள் இருவரும் ஓட்டிப்பிறந்த சகோதரர்கள். இவர்களை பர்மாவின் வரலாற்றில் Two Arab Muslim Sailors இரண்டு அரபு முஸ்லிம் பயணிகள் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாத்தை இகமெங்கும் பரப்பிட போந்த இலட்சிய செல்வங்கள், அந்த இடங்களிலேயே உறைந்து திருமண உறவுகளை வளர்த்து அங்கேயே இறைவனிடம் சென்றார்கள்.

அதேபோல்தான் இந்த இரண்டு இலட்சிய வீரர்களும் பர்மாவிலேயே வாழ்ந்து - மணந்து - இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள்.

இவர்கள் பர்மாவுக்கு வந்தது இதே அன்காரா மாநில ரக்கின் பகுதி என்றும் அன்று அது Ayzavadi River Delta. ஆய்சாவாடி படுகை என்று பேசப்பட்டது. இதனை CHRONICLES OF CHINA 860 AD-முதல் 1055 வரை என்ற வரலாற்று பதிவு செய்கின்றது. முதல் முஸ்லிம்கள் வந்து இறங்கிய இந்த இடந்தான் இப்போது கலவரப் பூமியாகத் திகழ்கின்றது. இவர்களின் காலம் 1044 AD கி.பி. எனக் குறிப்பிடப்படுகின்றது.

இதனை பதிவு செய்கின்ற அனைத்து வரலாற்று ஏடுகளும் முஸ்லிம்கள் அங்கே வந்த காலக்கட்டத்தை Prior to the Establishment of FIRST BURMESE EMPIRE 1055 AD. என்றே குறிப்பிடுகின்றன.

‘அதாவது 1055 இல் முதல் பர்மீய சாம்ராஜ்யம் நிலை நாட்டப்படுவதற்கு முன்பு’ என இஸ்லாத்தின் வருகையை அடையாளப்படுத்துகின்றார்கள்.

அன்றைய நாட்களில் முஸ்லிம்களை ‘Pathi’ பதி என அழைத்தார்கள். இஃது பாரசீக மொழியாகிய ‘Bago’ பாகோ என்பது “மறுவி” வந்தது எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

இஃது பர்மீய மொழி வளர்ச்சியில் முஸ்லிம்களுக்கும், பாரசீ மொழிக்கும் சிறந்த பங்குண்டு என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும்.

முதல் பர்மீய சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பியவர் மன்னர் அனாத்வாறா ‘Anatwara’ தான் இவர்தான் இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதில் முஸ்லிம்களை தாராளமாகப் பயன்படுத்தினார்.

இதனிடையே சீனாவை நோக்கிப்பயணம் செய்த அரபுக்கள் பலர், பர்மாவின் கரையோரம் வந்து இளைப்பாறுவது வழக்கம். இவர்களில் பலர் பர்மாவிலேயே தங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தங்கள் படைகளில் பர்மீய மன்னர்கள் தாராளமாகப் பயன்படுத்தினார்கள்.

தங்கள் பட்டாளத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மத்திய பர்மாவின், வளமான பகுதிகளில் இவர்களுக்கு வீடுகளும், மனைகளும் இதரவழிகளும் செய்து தரப்பட்டன.

பர்மீய சாம்ராஜ்யத்தின் மூன்றாம் மன்னன் (3rd King) என அழைக்கப்படும், கியான்ஜோத்தா. இப்படி முஸ்லிம்களை வாழவைத்தவர்களில் ஒருவர்.

பர்மீய படைகளில், பணியாற்றிய முஸ்லிம் வீரர்களுக்கு ‘ஹலால்’ உணவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பர்மா மன்னர்கள் நடத்திய சில போர்கள் இந்தியாவுடனும் நடந்தது. இந்தப் போரில் இந்தியர்களின் படைகளுடன் போராடிய முஸ்லிம்கள் கைதிகளாக பர்மீய படைகளிடம் சிக்கியதுமுண்டு. அவர்கள் பர்மா முஸ்லிம்களோடு இணைக்கப்பட்டு அங்கே வாழ வைக்கப்பட்டார்கள்.

இதனால் European Chronicle, ஐரோப்பியர்களின் வரலாற்றுச் சுவடுகள், Chinese Chronicle சைனாவின் வரலாற்று வரைவுகள், அனைத்தும் முஸ்லிம்களின்

வருகையை குறிப்பிடும் போது முஸ்லிம்கள், போர்வீரர்களாகவும், (Military Permnet) adventures-சாதனை வீரர்களாகவும், பல விஷயங்களில் புதுமையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தவர்களாகவும் “PIONEERS” கைதிகளாகவும் வந்தார்கள் என்றே குறிப்பிடுகின்றார்கள்.

பர்மாவை கட்டியெழுப்பிடும் முயற்சியில் பர்மாவின் மன்னர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் படைகளில் இரண்டு கப்பல்களை இணைத்தவர்களும் முஸ்லிம்கள் தாம் அந்தக் கப்பல்களின் பெயர்கள், Ahlakaree & Salamath அஹ்லாகரி மற்றும் சலாமத். இவை இரண்டும் அரபு இஸ்லாமியப் பெயர்கள். சா, நேமின் கி என்ற மன்னர், முகலாய மன்னர் ஷ ஆலத்திற்கு பரிசில்லகளை அனுப்பி வைத்தார். அதில் இந்த இஸ்லாமியப் பெயருடைய கப்பலே அனுப்பப்பட்டது. அதற்கு தலைவனாகச் சென்றவர் ஓர் அரபுதான் இஃது 17 ஆம் நூற்றாண்டில் நடந்தது.

முஸ்லிம்களின் நேர்மை நிர்வாகத்திறமை இவற்றைப் போற்றி அவர்களுக்கு நிர்வாகத்தில் அனேகப் பொறுப்புகளை வழங்கி இருந்தார்கள்.

1846-1853க்கு இடைப்பட்டக் காலத்தில், பேகன் மின், என்ற மன்னன் பர்மாவின் அப்போதைய தலைநகர், அம்மாராபுராவின் ஆளுநராக பர்மாவைச் சார்ந்த ஒரு முஸ்லிம், “யு. ஷவியாஹ்” (u. shweoh) ஐதான் நியமித்திருந்தார்.

மன்னருடைய தனிமைச் செயலாளராக u. Paing, யு. பெங்க் என்ற பர்மாவைச் சார்ந்த முஸ்லிம்தான் நியமிக்கப் பட்டிருந்தார்.

இந்த மன்னருடைய தனிமைச் செயலர் தன்னுடைய பங்காக, ‘தாவவந்தாமான்’ என்ற ஆற்றைக்கடக்க இரண்டு மைல்கள் நீளமுள்ள ஒரு பாலத்தைக் கட்டி பர்மாவுக்கு அர்ப்பணித்தார்.

1850களில் இந்த ஏரியைச் சூழ்ந்த பகுதிகளின் கவர்னராக பர்கான் என்பவர்தான் இருந்தார். அவர் ஒரு முஸ்லிம்.

பர்மாவின் மன்னர்கள் தங்களுடைய அந்தரங்க செயலாளர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் முஸ்லிம்களையே வைத்திருந்தார்கள். அரசவை ஆலோசகர்கள் மெய்க் காப்பாளர்கள் தகவல் தொடர்புகளைப் பரமாரிப்பவர்கள். மொழிபெயர்ப்பாளர்கள் அரசவைக்கு வரும் வெளிநாட்டு தூதர்கள், விருந்தினர்கள் இவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, நல்லுறவு அனைத்தும் முஸ்லிம்களின் கண்காணிப்பின் கீழ்தான் விடப்பட்டிருந்தன.

இந்தப் பணிகளையெல்லாம் செய்யும் முஸ்லிம்கள் 20,000 முஸ்லிம் குடும்பங்கள் அரசவைக்கு பக்கத்தில் ‘INNER CIRCLE’ உள்வட்டாரத்தில் வாழ்ந்தன.

1781-1819க்கும் இடைப்பட்டக் காலத்தில், மன்னர் பாடாவாப்பாயா (Badawapayah!) பல்வேறு அரசாணைகளைப் பிறப்பித்தார். இவற்றின் வழி முஸ்லிம்களின் குடியுரிமையை உறுதி செய்தார். Royal decrees to recognize Muslim Citizenship.

அன்றைய நாள்களில் 20,000 குடும்பங்களின் பராமரிப்பு என்பது எளிதான விவகாரமல்ல என்பதை எல்லோரும் புரிந்திட இயலும்.

இந்தக் குடும்பங்களுக்கிடையே, எழும் வழக்குகளை இஸ்லாமிய ஷரீஅத் இன் அடிப்படையில் தீர்த்து வைத்திட ஒரு தலைமை நீதிபதியை மன்னர் நியமித்து அவருடைய தேவைகளையும் நிறைவேற்றி வந்தார். அந்த தலைமை நீதியின் பெயர் ஆபித்ஷாஹிஷைனி.

இவருடைய அடக்கம், நேர்மை எளிய வாழ்க்கை இவை பர்மீய மக்களிடையே





முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்த பகுதிகளில், பல்வேறு கட்டடக்கலைகளில் வடிவமைக்கப்பட்ட மஸ்ஜித்கள் பள்ளி வாசல்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றுள் ஜீஸி மஸ்ஜித் என்பது மிகவும் கிரீத்தி வாய்ந்தது. இஃது மான்டோலே டே நகரில் 27 ஆம் தெருவில் இருக்கின்றது.

இஸ்லாம் இன்னும் வேகமாகப் பரவிட வகை செய்தன.

இவருடைய அடக்கஸ்தலம், அம்மாரா புராவில் இன்றளவுமிருக்கின்றது.

மன்னருடைய படையிலுள்ள கப்பல் படைக்கு முஸ்லிம்கள்தாம் “எல்லாம்” என்றிருந்ததைப் போல் குதிரைப் படைக்கும் முஸ்லிம்கள் தாம், என்றொரு நிலை இருந்தது. குதிரைப்படையிலிருந்த 70 பிரிவுகளுக்கும் அப்துல் கரீம்கான், வாலிகான் ஆகியோர்தான் பொறுப்பு. அப்போது சைனாவின் பர்மீய தூதராக நஸ்ரத்கான் சாகிப் என்பவர்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.

1824இல் ஆங்கிலேயர்களோடு நடந்த போரில் 100 குதிரைப்படைகளை வழிநடத்திச் சென்ற கான் சாஹில் போ என்பவரின் வீரதீரங்களே வெற்றியைப் பெற்றுத் தந்தன.

இதனால் போர்களத்திலிருந்து திரும்பிய கான் சாஹில் போ அவர்களை வரவேற்று சிறப்பு சிவப்புக் கம்பளங்கள் தருவிக்கப்பட்டு வழியெங்கும் விரிக்கப்பட்டன. இதனை வெல்வெட் கர்ப்பட்டா விரிப்பு என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த மண்டோலே நகரை கட்டியெழுப்புவதில் 400 முஸ்லிம்கள் முழுமையாக உழைத்தார்கள்.

பர்மீய மொழியில் அரபுமொழியின் கலப்பும் சேவையும் ஏராளம்.

இப்போது கலவரப்பகுதியாகிய அன்காரா மாநிலம் ரோக்னிங்கா முஸ்லிம்கள், அரபுக்கள், மங்கோலியர்கள், இந்தியர்கள், சைனர்கள் என பல்வேறு நாட்டவர்களால் ஆனவர்கள். இவர்கள் மிகப்பெரியதொரு முஸ்லிம் சமுதாயமாக வாழ்ந்து வளர்ந்தவர்கள்.

இப்படி பர்மாவின் வரலாறு பாரம்பரியம், பண்பாடு, மொழி கலாச்சாரம், வளம், வாழ்வு அனைத்திலும் இரண்டற கலந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்களை அந்நியர்கள் என அந்நிய மாக்குவதும், அவமானப்படுத்துவதும், அழிப்பதும் அடாத செயல்கள் அவர்கள் அந்த நாட்டுப்பூர்வீகக்குடிகள்.

அவர்களை அங்கேயே பாதுகாப்பாக வாழ வைப்பது பர்மா மக்கள் தங்களுக்குத் தாங்களே செய்திட வேண்டிய நன்றிக் கடன். இடையில் வந்த பௌத்தம் அதற்குக் குறுக்கே நின்றுமேயானால், அதனை அப்புறப்படுத்துவதே சிறந்தது.



## பர்மாவின் இடைக்கால வரலாறு!

ஆங்கிலேயர்கள் இந்திய பெருநாட்டில் காலெடுத்து வைத்த நாள் முதலே பர்மாவையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்திட முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

1885-இல் பர்மாவை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திடவும் செய்தார்கள். 1930 இல் பர்மா மக்கள் இந்தியர்கள் வெளியேறிட வேண்டும் என்றொரு பெரும் கலவரத்தை நிகழ்த்தினார்கள். அதிலும் முஸ்லிம்களே அதிகமாகக் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள்.

1937 இல் பர்மா பர்மா மக்களுக்கே என்ற இயக்கம், ஆங்கில இந்திய ஆதிக்கத்திருந்து வெளியேறியது.

1937 இல் பர்மா பிரிந்தது என்று மக்கள் கூறினாலும், ஆங்கிலேயர்கள் (Separately Administered domain ) தனியாக நிருவகிக்கப்பட்ட தன்னாட்சி பகுதி என அழைத்தார்கள்.

அப்போது நடந்த கலவரத்திலும் முஸ்லிம்கள் தாம் குறிவைக்கப்பட்டார்கள்.

பின்னர் பிரிட்டனின் அதாவது ஆங்கில ஆதிக்கத்திலிருந்து முற்றாக விடுபடும் போராட்டத்தை நடத்தினார்கள். 1948 இல் ஆங்கில ஆதிக்கத்திருந்து முற்றாக

விடுபட்டார்கள் அதாவது இந்திய விடுதலையடைந்து ஒருவருடத்திற்குப்பின் விடுதலை அடைந்தார்கள். ஆனால் அது ஒருவித சர்வாதிகார ஆட்சியாக அமைந்தது.

அந்த ஆட்சியை அகற்றிட சர்வாதிகார எதிர்ப்பு அணியொன்றை தொடங்கினார்கள் பர்மா மக்கள். அதில் முஸ்லிம்கள் BMC! என்ற பெயரில் பர்மா முஸ்லிம் கவுன்சில் என்ற பெயரில் தங்களை ஒருங்கிணைத்து அதில் கலந்து கொண்டார்கள். இஃது தளபதி "நூ" என்பவரின் தலைமையின் கீழ் நடந்தது.

சர்வாதிகாரத்திற்கெதிரான இந்தப் போர் 1962 இல் பெரும் வெற்றியைப் பெற்றது.

ஆனால் அந்தப்போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டார்கள்.

ஜெனரல் நூ புத்தமதமே பர்மாவின் மதம் என அறிவித்தார். BMC என்ற பர்மா முஸ்லிம் கவுன்சிலை கலைக்கப்பணித்தார். இராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். முஸ்லிம்களை தொடர்ந்து கொடுமைப் படுத்தினார்.

1982 இல் நடைபெற்ற தேர்தல்களின் பின்னணியில் தென்சியாங் ஆட்சியாளர் President ஆனார். இராணுவத்தின் பிரதிநிதியாகத்தான் அவரைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பர்மாவிலிருக்கும் ஜனநாயகத்தை (Military packed democracy) இராணுவம் பின்னணியிலுள்ள ஜனநாயகம் என்றே அனைவரும் அழைக்கின்றார்கள்.

அவர் முஸ்லிம்களின் பிரச்சனைக்கு, அவர்களை நாடுகடத்துவதே ஒரே வழி என இப்போதைய மே 28 கலவரத்திற்கு முன்னும்-கலவரத்தின் போதும் அறிவித்துள்ளார்.

அந்த முஸ்லிம்கள், உலக முஸ்லிம்களின் பாதுகாப்பின் கீழ் வந்திட வேண்டும், என்ற துருக்கியின் என்ரோகனின் அறிவிப்பு பொருள் பொதிந்தது.

# இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்

ஆயு அப்ரஹ்

உலக முஸ்லிம்களுக்கெதிராக



அமெரிக்க ஏகாதிபত্যத்தின் அழகான சதியொன்று சமீபத்தில் அரங்கேற்றப்பட்டது. எப்பொழுதும் போல் இதற்கு இம்முறையும் பக்க வாத்தியம் வாசித்தவர்கள் யூதர்கள்.

உலக முஸ்லிம்கள் அனைவரையும் புண்படுத்தவேண்டும், இஸ்லாத்தை இழிவுபடுத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கங்களோடும் இன்னும் சில உள் நோக்கங்களோடும் இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு (முழுப்படம் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது) அதன் முன்னோட்டம் என சில காட்சிகள் இணைய தளத்தில் குறிப்பாக யூடியூபில் ஒளிபரப்பானது. அதில் நபி (ஸல்) அவர்களை கேலி செய்யும் விதமாக

(நபி அவர்களை யார் கேவலப்படுத்த முடியும்?) அவர்கள் பெயரை சூட்டி சில நடிகர்களை நடிக்க வைத்து ஆபாசமாக காட்டப்பட்டிருந்தது.

இது முஸ்லிம்கள் அனைவரையும் கொந்தளித்தெழு செய்தது.

இதன் விளைவாக இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழ்மிடங்களெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன.

## போராட்டக்களங்கள்

ஸலஃபிகளின் தொலைக்காட்சியான அல்நாஸ் தொலைக்காட்சி இந்த வீடியோவிலிருந்து சில பகுதிகளை ஒளிபரப்பியதிலிருந்து எகிப்தில் போராட்டம் ஆரம்பித்தது.

இந்தோனேஷியாவில் ஜகார்தா என்ற இடத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பாங்காக் நகரிலும் இதே நிலை தான். அங்கும் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஜெர்மனி டெர்ரி ஜோன்ஸ் (படத்தினை இணையதளத்தில் பரப்பியவர், ஏற்கனவே

திருக்குர்ஆன் பிரதியை எரித்தவர்) ஜெர்மனிக்குள் நுழைய தடை விதித்தது.

யூடியூபில் வெளியிடப்பட்ட முன்னோட்ட படத்திற்கு எழுந்த எதிர்ப்பிற்கு பின்னரும் அமெரிக்க தூதரகம் லிபியாவில் தாக்கப்பட்டு அதன் தூதர் கொலை செய்யப்பட்ட பின்னரும் மற்ற நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்ட பின்னரும் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் வண்ணம் பிரெஞ்சு வார இதழ் ஒன்று நபி (ஸல்) அவர்களின் பெயரில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது.

இந்த படத்தை எடுப்பதில் தொடர்புடைய எகிப்தை சேர்ந்த அமெரிக்காவில் வாழும் 7 கிறிஸ்தவர்களுக்கும் டெர்ரி ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாதிரியார் ஒருவனுக்கும் எகிப்தின் அரசாங்கம் கைது ஆணையை பிறப்பித்தது. ஆயினும் அவர்கள் அனைவரும் எகிப்திற்கு வெளியில் உள்ளவர்கள்.

இந்த உத்தரவை எகிப்தின் ஸலஃபிகள் வரவேற்றனர். இது ஒன்றே சரியான கொள்கை முடிவு என்றும் இதுவே அவதூறு சொல்பவர்களுக்கு சரியான பாடத்தை கற்றுத் தரும் என்றும் அவர்கள் கூறினர். இஸ்லாத்தை பொருத்தவரை அவதூறு மிகப்பெரிய குற்றம் என்றும் அவர்கள் கூறினர். இஸ்லாத்தை பற்றியும் அதிபர் முர்சியை பற்றியும் அவதூறாக பேஸ்புக்கில் எழுதி இருந்த கிறிஸ்தவர் ஒருவருக்கு போராட்டம் ஆரம்பிக்கும் முன் தான் 6 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. (ஆதாரம் : அல்ஜசீரா Anti Islam Video Protest - Live Blog)

சவூதி அரேபிய அரசாங்கம் கூகுள் நிறுவனத்தை யூடியூபிலிருந்து இந்த வீடியோவையும் அதன் தொடர்புகளையும் (Links) நீக்குமாறு கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யவில்லை எனில் கூகுளை முழுவதுமாக தடை செய்யப்போவதாக அறிவித்தது.

ஈரானின் அயாதுல்லா கொமேனி அவர்கள் இந்த படத்தை மேலைநாடுகள் தடை செய்து இந்த மிகப்பெரிய சதி குற்றத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

மேலும் “ திமிர் மிக்க நாடுகளின் தலைவர்கள், அமெரிக்க அதிகாரிகள், ஐரோப்பிய அதிகாரிகள் போன்றோரின் செயல்பாடுகள் மற்ற தேசங்களை அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்ட வைத்துள்ளது. இப்படத்தை தடை செய்வதன் மூலம் அவர்கள் தங்களை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.

தங்கள் வார்த்தைகளால் அல்ல தங்களின் செயல்களால் இதனை அவர்கள் காட்டட்டும்” என்று கூறினார். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு எதிராக பல கண்டன போராட்டங்கள் ஈரானில் நடந்தாலும் எந்த போராட்டத்திலும் வன்முறை கையாளப் படவில்லை. (ஆதாரம் : அல்ஜசீரா Anti Islam Video Protest - Live Blog)

துனீஷியாவிலும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. அபூ இயாத் என்ற ஸய்ப் அல் பெனஷன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 4 பேர் இறந்து போயினர். இவர் ஸலஃபி கொள்கையைக்

கொண்ட அன்சார் அல் ஷரிய்யா இயக்கத்தை சேர்ந்தவர். (ஆதாரம் : அல்ஜசீரா Anti Islam Video Protest - Live Blog)

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஒரு வார போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் பேசும் போது “எங்களுக்கும் எங்களுடைய நபி (ஸல்) அவர்களுக்குமிடையே உள்ள பிணைப்பை, அதன் ஆழத்தை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். (ஆதாரம் : அல்ஜசீரா Anti Islam Video Protest - Live Blog)

பாகிஸ்தானில் யூடியூப் பிளாக் செய்யப்பட்டது.

இந்தியாவிலும் காஷ்மீரில், அரியானா மாவட்டத்தில், சென்னையில் என பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.

### லிபியாவில் நடந்தது என்ன?

லிபியாவிலும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தூதரக கட்டடத்தை தாக்கியவர்கள் அதற்குள் அமெரிக்க தூதர் இருப்பது தெரியாமலே அக்கட்டிடத்தை உணர்ச்சியின் உந்துதலால் தாக்கினர்.

இவ்விஷயம் எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை. இணையதளத்திலும் பென்காசி நகரிலும் வெளிவந்த வீடியோ ஆதாரம் இதனை உறுதிப்படுத்தியது.

தூதரகம் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டவுடன் தீப்பற்றிக் கொண்டது. அதில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோஃபர் ஸ்டீவன்ஸ் (Christopher Stevens)

மாட்டிக்கொண்டு சுயநினைவிழந்து வீழ்ந்து விட்டார்.

அந்த வீடியோவில் சில இளைஞர்கள் அமெரிக்க தூதரகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு இளைஞன் இவ்வாறு கத்துகிறார், “யாரோ ஒருவர் உள்ளே கிடக்கிறார். அவர் வெளிநாட்டவர், அவரை வெளியே கொண்டு வாருங்கள்! அவரை வெளியே கொண்டு வாருங்கள்!”

தொடர்ந்து இதையே சொல்லி கத்துகிறார்.

மற்றொருவர் “ அவர் உயிருடன் தான் இருக்கிறார், அவரை வெளியே கொண்டு வாருங்கள்! அவரை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று அவரும் கத்துகிறார்.

மூன்றாவது ஒருவரும் இதையே சொல்கிறார்.

தூதர் வெளியே கொண்டுவரப்பட்டு விட்டார். கல் தரையில் அவர் கிடத்தப்படுகிறார். ஒரு இளைஞன் அவருடைய கழுத்தில் தன் கையை வைத்து அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்க்கிறான்.

“உயிருடன் இருக்கிறார், உயிருடன் இருக்கிறார். அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் “ என்று இப்போது கூட்டமே கத்துகிறது.

“சுற்றி இடம் விடுங்கள், உங்களில் யாராவது மருத்துவர் இருக்கிறாரா? யாராவது ஒரு காரை கொண்டு வாருங்கள்” என்று பதட்டத்துடன் கூட்டத்தில் இருந்து சத்தம் கேட்கிறது.

ஆக அமெரிக்க தூதரை கொலை செய்யும் எண்ணத்தோடு இத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது மேற்கூறிய வீடியோ பதிவின் மூலம் உறுதியாகிறது. தூதரகத்தை தாக்கியவர்கள் அதனுள் ஒரு நபர் வீழ்ந்து கிடப்பதை பார்த்தவுடன் பதறுகிறார்கள். அவரை காப்பாற்ற ஓடுகிறார்கள். ஆனாலும் அவர் இறந்து விட்டார். ஆகவே இது ஒரு விபத்து. திட்டமிட்டோ அல்லது வேண்டுமென்றோ அமெரிக்க தூதர் கொல்லப் படவில்லை. எனினும் உணர்ச்சியின் உந்துதல்களுக்கு இடமளிக்கும் போது நாம் விரும்பாத இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாத செயல்கள் நடந்து விடக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்து விட்டது. (ஆதாரம் : அல்ஜசீரா Anti Islam Video Protest - Live Blog)

மொத்தத்தில் இப்போராட்டங்களினால் 30 நாடுகளில் இதுவரை 50க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

## படத்தை தயாரித்தது யார்?

இந்த படத்தை தயாரித்த நிறுவனமான கிறிஸ்தவர்களுக்கான ஊடகம் (Media for Christians) என்ற நிறுவனத்தின் தலைவர் ஜோசப் நஸ்ரல்லா என்பவர் கூறும் போது “நகோலா பாசிலி நகோலா (Nakoula Basseley Nakoula) என்பவர் தம்மை கடந்த வருடம் தொடர்பு கொண்டார். கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவதைப் பற்றிய படம் ஒன்றை எடுக்க உள்ளதாக கூறினார். அவருக்கு படத்தை இயக்க இடம் தேவைப்பட்டது.. அவருக்கு என் இடத்தை 10 நாட்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதி தந்தேன் அவ்வளவு தான். இது

தான் இந்த படத்தை எடுப்பதில் என்னுடைய பங்கு” என்று கூறினார்.

## படத்திற்கு எதிராக படத்தில் நடித்தவர்?

இந்த படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா (Cindy Lee Garcia ) என்பவர் நீதிமன்றத்தை அணுகி 14 நிமிடங்கள் கொண்ட இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்தை யூடியூபிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இந்த படத்தில் நடிக்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராகவோ அல்லது முஹம்மது நபி அவர்களுக்கு எதிராகவோ எந்த வசனமும் இடம் பெறவில்லை. பின்னர் டப்பிங்கில் தான் இது மாற்றப்பட்டு நபி அவர்களை கேலி செய்யும் படமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இதனை இயக்கிய நகோலா இது குறித்து எதையும் தனக்கு தெரியபடுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

படத்தின் இயக்குனருக்கு எதிராக மோசடி, நற்பெயரை கெடுத்தல், தவறாக வழி நடத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கொன்றை தொடுத்துள்ளார் சின்டி லீ கார்சியா. இப்படத்தை யூடியூப் இணையதளத்திலிருந்து நீக்கக்கோரிய சின்டி லீ கார்சியாவின் கோரிக்கையை யூடியூப் மறுத்துவிட்டது. இப்படம் தன் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாலும் தன் புகழை பாழ்படுத்துவதாலும் இதனை நீக்க யூடியூபிற்கு உத்தரவிடவேண்டும் என கோரியுள்ளார். இப்படம் கெட்ட கண்டிக்க தக்கதொன்று என்றும் அவர் கூறியுள்ளார் (Huff Post Entertainment-Sep 20, 2012) Wall Street Journal Asia Edition September 20, 2012, 9:25 AM



உள்ளது. அவன் 600 போலியான கடன் கணக்குகளை (Credit Accounts) வங்கிகளில் துவக்கியுள்ளான். அவனுக்கு பிணை வழங்கியுள்ளவர்கள் அவன் இணையதளத்தை பார்க்க மட்டுமே அனுமதி வழங்கியுள்ளார்கள். படத்தை யார் இணையதளத்தில் மேலேற்றம் ('Upload) செய்தது என்பது

எனினும் இந்த படத்தை எடுத்த நகோலோ ஃபுளோரிடாவை சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியாரை தொடர்பு கொண்டு இந்த படத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவ வேண்டும் என்று கோரியுள்ளான். (டெர்ரி ஜோன்ஸ் ஏற்கனவே குர்ஆன் பிரதிகளை எரித்து முஸ்லிம்களின் மீது உள்ள வன்மத்தை வளர்த்து கொண்டவன்.) மேலும் அமெரிக்காவை சேர்ந்த பழமைவாத கிறிஸ்தவனாகிய மோரிஸ் சதக் என்பவனையும் தொடர்பு கொண்டுள்ளான். அவன் தான் இப்படத்தை இணைய தளத்திற்கு கொண்டு சென்றுள்ளான்.

## யார் இந்த நகோலா ?

நகோலா என்பவன் ஒரு பழமைவாத கிறிஸ்தவன். சாம் பாசலி என்பது அவனது புனைப்பெயர் அல்லது மோசடிப்பெயர். நகோலா ஏற்கனவே ஒரு மோசடி பேர்வழி. ஒரு கிரிமினல் குற்றவாளி. அவன் மீது வங்கிகளை மோசடி செய்த வழக்கு பதிவில்

இப்போதும் புரியாத புதிராக உள்ளது. (Huff Post Entertainment- Sep 20, 2012) **The Huffington Post** | By Kia Makarechi Posted: 09/17/2012 5:05 pm Updated: 09/17/2012 5:05 pm

A *Los Angeles Times* report states of Nakoula:...Some of those activities were criminal. He was convicted on state drug charges in 1997. In 2010, he was convicted in an identity theft scheme. According to the court file, Nakoula, who ran gas stations in Hawaiian Gardens, operated under a dizzying array of aliases, including Kritbag Difrat. He was sentenced to 21 months in federal prison and was released last summer. (Source: Foreign Policy General Wednesday, October 03, 2012)

அவனுடைய சில நடவடிக்கைகள் கிரிமினல் தனமானவை. அவன் 1997இல் போதை மருந்து வழக்கின் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவன். நீதிமன்ற கோப்புகளில்படி, அவன் ஒரு வாயு நிலையத்தை (கேஸ் ஸ்டேஷன்) ஹவாயன் கார்டன்ஸ் என்ற இடத்தில் பல குழப்ப

மான பெயர்களில் (ரிட்பாக், திஃப்ரட் என்ற பல பெயர்களில்) நடத்தி இருக்கிறான். அவனுக்கு 21 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவன் கடந்த கோடையில் விடுவிக்கப்பட்டான். (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாக கூறி ஃபாரின் பாலிஸி ஜெனரல் என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது)

சாம் பாசலி என்ற நிகோலோ பாசலி தலைமறைவாக இருந்தான். இந்த படத்தை அவன் பாலைவன வீரர்கள் என்ற பெயரில் தான் இயக்கி இருக்கிறான். அவ்வாறு தான் மற்ற நடிகர்களிடம் கூறி இருக்கிறான். பின்னர் தான் அந்தப்படம் இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற பெயருக்கு மாற்றி இருக்கிறான். அதனை பின்னர் இன்னொசன்ஸ் ஆஃப் பின் லேடன் என்ற பெயரில் திரையிட முயற்சி செய்துள்ளான். (ஆனால் அவ்வாறு திரையிடப்படவில்லை என்ற கூற்றும் ஹாலிவுட் உலகில் வைக்கப்படுகிறது) ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் தான் அவன் இதனை யூடியூபில் மேலேற்றம் (Upload) செய்துள்ளான்.

## அது சரி உண்மையிலேயே யாருக்காக இந்த நிகோலோ பாசலி வேலை செய்கிறான்?

அமெரிக்க உளவுத் துறையான பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்ற நிறுவனத்தின் (ஏஜெண்ட்) கைக்கூலி தான் இந்த நிகோலோ. இப்பொழுது புரிகிறதா? இந்த சதியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று. சந்தேகமேயில்லாமல் அமெரிக்கா தான். **The Huffington Post** | By Kia Makarechi Posted: 09/17/2012

அதனால் தான் அமெரிக்காவின் செயலாளர் ஹிலாரி கிலிண்டன் இவ்விஷயத்தில் அமெரிக்கா ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறினார்.

ஓபாமா நாங்கள் எங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுபவர்களையும் அனுமதிக்கிறோம், இது கருத்து சுதந்திரம், இதில் அமெரிக்கா தலையிடமுடியாது என்றும் எந்த காரணமாக இருந்தாலும் அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறையை கையாளுபவர்களை மன்னிக்க இயலாது என்றும் கூறினார்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக விக்கி லீக்ஸ் இணையதள உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ் “விக்கி லீக்ஸ் இணைய தளத்தையும் அதன் உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ்சையும் அமெரிக்கா வின் எதிரிகள் என அறிவித்துள்ள அமெரிக்காவிற்கு கருத்து சுதந்திரத்தை பற்றி பேச என்ன யோக்கியம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது நிகோலோ பாசலி ஓர் இரகசிய இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். அமெரிக்க போலிசார் அவனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டௌன்டவுன் (Downtown) என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

2011இல் அவனை நீதிமன்றம் 3 வருடம் நன்னடத்தை சோதனைக்காலம் என்ற அடிப்படையில் விடுதலை செய்தது. தற்போது அந்த சோதனைக்கால நிபந்தனைகளை மீறிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளான்.

தற்போது அவன் நிகழ்த்தியுள்ள குற்றங்களுக்கு அதிக பட்சமாக இரண்டு



வருடங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும்.

ஆனால் இவன் செய்த செய்கைகளின் பாதிப்புகளான அமெரிக்க தூதுவரின் மரணம், 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரிழப்பு, உலகமெங்கும் கொந்தளிப்பு, பல்லாயிரம் கோடி பொது சொத்துக்களின் நாசம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த 2 வருட (அதிகபட்சம்) தண்டனைக்காக அவன் அமெரிக்க பெடரல் உளவு நிறுவனத்திடமிருந்து பெறப்போகும் அல்லது பெற்ற தொகைக்கு இது ஒன்றுமே கிடையாது. மேலும் அவன் யூதர்களிடமிருந்தும் மிகப் பெரிய தொகையினை இதற்காக பெற்றுள்ளான். அந்த யூதர்கள் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. 200 வருடங்கள் உழைத்தாலும் பெற முடியாததை அவன் இரண்டு வருடங்கள் சிறை தண்டனைக்காக பெற்றுக் கொண்டான். ஆனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் ஏனைய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு இவை எல்லாம் கேள்விக்குறி தான்.

## யூதர்கள் இதன் பின்னணியில்?

உண்மையில் நகோலாவின் பின்னணியில் இருந்தது ஸ்டீவ் க்லைன் Steve Klein என்ற நியோகான் சினோனிஸ்ட். அவனுடன் ராபர்ட் ஸ்பென்சர், பமீலா கெல்லர், டானியல் பைப்ஸ், மற்றும் யூத துப்பறியும் பத்திரிக்கையாளன் மாக்ஸ் புளுமென்தால் போன்றோரும் இருந்தனர். இதன் கதையை வடிவமைத்தவன் ஸ்டீவ் க்லைன்.

க்லைன் தன்னைத்தானே “அல்கொய்தா கூடங்களை” கண்டுபிடிக்கும் நபர் என

பெயரிட்டுக் கொண்டு கலிபோர்னியாவில் வசித்து வருபவன். மேலும் இவன் பல ஆர்ப்பாட்டங்களை மஸ்ஜித்களுக்கு முன்னரும் முஸ்லிம்களின் பள்ளிக் கூடங்களுக்கு முன்னரும் நடத்தியவன்.

நகோலா யூதர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டான். நகோலா தான் தன்னை தேர்ந்தெடுத்ததாக ஸ்டீவ் க்லைன் சொல்வது பச்சை பொய். ஏனெனில் ஸ்டீவ் க்லைன் இஸ்லாமியோ ஃபோபியா பயத்தை கொண்டவன், இஸ்லாத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவன், இஸ்ரேலுடன் தொடர்புடையவன், அல்கொய்தா செல்களை கண்டுபிடிக்கும் இயக்கத்தை அமெரிக்காவில் நடத்திவருபவன். இத்தகைய பெருமைகளை கொண்ட இவன் நகோலா மாதிரியாக சாதாரண கிரிமினலின் கீழ் வேலை செய்தான் என்பது நம்புகிற மாதிரி இல்லை. ஸ்டீவ் க்லைன் தான் நகோலாவை இப்பணிக்கு தேர்ந்தெடுத்தவன்.

நகோலா யூதர்களிடமிருந்து 5மில்லியன் டாலரை இதற்காக திரட்டியுள்ளான். அல்லது யூதர்கள் இப்பணிக்காக அவனுக்கு இதனை கொடுத்துள்ளனர். நகோலாவிற்கு சிரியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்த எவாங்கலிக்கல் கிறிஸ்தவர்களுடன் நல்ல தொடர்பிருந்தது.

ஸ்டீவ் க்லைனின் கூட்டாளி ராபர்ட் ஸ்பென்சர் என்பவன் ஒரு யூதன். இவன் உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட இடத்திலிருந்து கிரவுண்ட் சீரோ (Ground Zero) ஜிஹாத் கண்காணிப்பு (Jihad Watch) என்ற இயக்கத்தை தொடங்கியவன்.

இவர்களுடன் கிறிஸ்தவர்களுக்கான ஊடகம் (மீடியா ஃபார் கிறிஸ்டியன்) என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஜோசப் நஸ்ரல்லா என்பவனும் இணைந்துள்ளான். இவன் ஏற்கனவே இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பேட்டிகளின் வாயிலாகவும் மேடைகளிலும் விஷத்தை கக்கி வருபவன்.

இடிக்கப்பட்ட உலகவர்த்தக மையத்தில் மஸ்ஜித் ஒன்று எழுப்பப்பட்ட போது (Ground Zero Mosque) “அமெரிக்காவே விழித்திடு, அமெரிக்கா இஸ்லாமியமயமாவதை தடுத்திடு” என்று கூக்குரலிட்டவன் இந்த ஜோசப் நஸ்ரல்லா.

<http://www.foreignpolicyjournal.com/2012/09/22/whats-behind-the-innocence-of-muslims/>

## அமெரிக்கா இதன் பின்னணியில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

அமெரிக்கா இதன் பின்னணியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை தெரிந்து கொள்வதற்கு ஸோபா (SOPA) மற்றும் பிபா (PIPA)வை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். அது என்ன ஸோபா, பிபா?

Stop Online Privacy Act (SOPA) , Protect IP Act (PIPA) இந்த இரண்டு சட்டங்களையும் அமெரிக்காவில் கொண்டு வர அமெரிக்க ஓபாமா அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இணையதளங்களில் வரும் தகவல்களை தணிக்கை செய்ய வழி வகை செய்யும் இந்த சட்டத்தை பல இணைய ஜாம்பவான்கள் எதிர்த்து வருகின்றனர்.

அரேபிய எழுச்சி முழுக்க முழுக்க பேஸ்புக் போன்ற இணையதளத்தின் வழியாகவே வழிநடத்திச் செல்லப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதே போன்ற சமூக தளங்களும் மற்ற இணையதளங்களும் அமெரிக்காவிற்கு எதிராக எழுதுவதை, தகவல்கள் பதிவதை அமெரிக்க அரசு குறிப்பாக ஓபாமா அரசு விரும்பவில்லை.

மிகக்குறிப்பாக கூறுவதென்றால் விக்கிலீக்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியான தகவல்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.

மேலும் இணையதளங்களின் வழி இஸ்லாமிய அமைப்புகள் ஜிஹாதிய கொள்கைகளையும் கிலாபத்தையும் பிரச்சாரம் செய்வதும் அமெரிக்காவிற்கு தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சவால்.

குறிப்பாக தாலிபான்கள், ஹமாஸ் போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் ஜிஹாதிய கொள்கைகளை அடிப்படையாக வைத்து பிரச்சாரம் செய்வதும், இக்வானூல் முஸ்லிமூன் போன்ற அமைப்புகள் இஸ்லாமிய தலைமையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதும் அமெரிக்காவை பலமாக அசைத்து வருகிறது.

இதைத்தவிர்த்து இன்று ஐரோப்பிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். மேலும் உலக வர்த்தக கட்டிட இடிப்புக்குப்பின் அமெரிக்காவில் அதிகமாக ஆய்வுக்குள்ளாக்கப் படும் மார்க்கம் இஸ்லாம். பெரும்பாலாக இணைய தளங்களின் வழி தான் தற்போது இஸ்லாம் அதிகமாக தெரிந்து கொள்ளப்படுகிறது.

இஸ்லாத்தின் இந்த வளர்ச்சி அமெரிக்க சியோனிச யூதர்களின் சிந்தனையை உறுத்திக் கொண்டே இருக்கின்றது. எனவே இதையும் தடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து அதன் உலக நாட்டாமை என்ற மனப்பான்மையை எதிர்த்து உலகெங்கும் பேசப்படும் கருத்துக்கள் அமெரிக்கர்களை உலக அரங்கில் அன்னியமாக்கிவிட்டன எனலாம். இதனால் (யூதர்களின் கைப்பாவையாக செயல்படும்) அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை சாதாரண அமெரிக்க பிரஜைகள் எதிர்க்க தொடங்கிவிட்டனர். இது சியோனிச கொள்கையாளர்களுக்கு மிகப்பெரிய அடி.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அமெரிக்காவில் உலகம் இணையதளங்கள் தணிக்கைக்குள்ளாக்கப் பட வேண்டும். எனவே செனட்டர் பாட்ரிக் லியாஹி என்பவர் இந்த சட்டமுன் வரைவை அமெரிக்க செனட்டில் கொண்டு வந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சட்டம் இவ்வாறு கூறியது

**Stop Online Piracy Act (SOPA)**, the bills are designed to provide the government and copyright holders with powers to block access to “rogue websites dedicated to infringing or counterfeit goods,” especially those registered outside the United States

“இந்த லோபா சட்டம் மோசமான இணையங்களை (போலிகளை அல்லது

சட்டத்தை மீறுபவர்களை) பார்ப்பதை (குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியே பதிவு செய்துள்ள இணையதளங்கள்) தடுக்கும் அதிகாரத்தை அரசுக்கும் பதிப்புரிமையாளர்களுக்கும் தருகிறது.”

எந்த அளவிற்கு இச்சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது என்றால், இதற்கு கோ டாடி (Go Daddy) என்ற இணைய தளம் இந்த சட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தது. இந்த நிறுவனம் இணையதளங்களின் பெயர்களை (Domain Name) விற்பனை செய்யும் மற்றும் வெப் சர்வர்களை பராமரிக்கும் நிறுவனம். இவ்வாறு இந்த நிறுவனம் தன் ஆதரவை தெரிவித்தவுடன் அதன் வாடிக்கையாளர்கள் 72,000 இந்த நிறுவனத்திலிருந்து விலகிக்கொண்டனர். அதில் விக்கி லீக்ஸ் நிறுவனமும் ஒன்று. கூகுள், AOL போன்றவை இந்த சட்டத்தை எதிர்க்கும் மற்ற சில பெரிய நிறுவனங்கள் அதன் பின்னர் கோ டாடி (Go Daddy) நிறுவனமும் இந்த சட்டத்திற்கான தன்னுடைய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது. கூகுள் நிறுவனமும் இந்த சட்டத்தை எதிர்த்தது. இதை எதிர்த்த மற்ற நிறுவனங்கள் ஈபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரிபோர்ட்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் மற்றும் மனித உரிமை அமைப்புகள் (eBay, American Express, Google, Reporters Without Borders, and Human Rights Watch)

அதற்கு பதிலாக அவர்கள் லோபா சட்டத்தை எதிர்க்கும் நேம் சீப் (Name Cheap) என்ற நிறுவனத்தில்தான் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். இந்த சட்டத்தை எதிர்த்து ஆதரவு திரட்டும் எலக்ட்ரானிக் ஃபிரான்டிடீயர் ஃபவுண்டேஷன் Electronic Frontier Foundation என்ற

நிறுவனத்திற்கு ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் கிடைக்கும் லாபத்தில் இரண்டிரண்டு டாலரை தானமாக இப்பணிக்கு வழங்குவதாக நேம் சீப் (Name Cheap) அறிவித்தது.

எலக்ட்ரானிக் ஃபிரான்டியர் ஃபவுன்ஷன் தன்னுடைய ஒரு அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தது

“scary legislation that endangers our Internet infrastructure and threatens online free expression in the name of combating so-called rogue Web sites.”

“பயமுறுத்தும் இந்த சட்டம் நம்முடைய இணைய கட்டமைப்பை அபாயத்திற்குட்படுத்துகிறது. மோசமான இணையங்களுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் இணையத்தின் சுருத்து சுதந்திரத்தை இச்சட்டம் பயமுறுத்துகிறது”

கடைசியாக கோ டாடி நிறுவனமும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கடைசியாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்

“Our company regrets the loss of any of our customers, who remain our highest priority, and we hope to repair those relationships and win back their business over time,”

“எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு எங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. அவர்கள் தாம் எங்களுடைய முதன்மை இடம், காலப்போக்கில் எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து இழந்துவிட்ட அவர்களின் உறவையையும்

வியாபாரத்தையும் சரி செய்து விடுவோம் என்று நம்புகிறோம்” என்று கூறியது.

இந்த சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வேலையை அமெரிக்காவும் இந்த சட்டத்தை கொண்டு வர நினைக்கும் சக்திகளும் பல வகைகளில் பார்த்து வருகின்றன. இதன் ஒரு வழி தான் தற்போது இணையதளத்தில் உலாவ விடப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்களை கேலி செய்து எடுக்கப்பட்டுள்ள படம்.

இதை இணையதளத்தில் வெளி விட்டவுடன் என்ன நிகழும் என்பது அமெரிக்க அரசுக்கு குறிப்பாக இந்த சட்டத்தை ஆதரித்தவர்களுக்கு தெளிவாகவே தெரியும். இதற்கு பின் தான் ஒட்டு மொத்த உலக மக்களிடம் இருந்தும் ஒரு கோரிக்கை எழும். அது இணையதளங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே அது. எதிர்பார்த்ததே நிகழ்ந்தது.

இத்தகைய நிகழ்வுகளை தடுக்க என்ன வழி என்பதே தற்போது நம் முன் நிற்கும் கேள்வி.

1. பொதுவாக முஸ்லிம்களாகிய நாம் அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு மேற்கத்திய உலகத்தையே சார்ந்திருக்கிறோம். அதனை மாற்றும் விதமாக இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகள் கூகுள், யூடியூப் போன்ற இணையத்தை தேடும் சேவைகள், வீடியோக்களை மேலேற்றம் செய்யும் சேவைகளை இந்த இணையங்களுக்கு போட்டியாக நடத்த வேண்டும்.

2. இந்த மாதிரியான, இஸ்லாத்தையோ அல்லது நபி (ஸல்) அவர்களையோ கேலி செய்யும் பத்திரிக்கைகளை மீடியாக்களை இதன் தொடர்ச்சி 64ம் பக்கம்.....

# தஞ்சை தமீம் அன்சாரி தீவிரவாதியா?

உண்மை அறியும் குழு அறிக்கை!!!

சென்ற 18ந்தேதி முதல் தமிழக இதைச் செய்துள்ளார் எனவும், (1)



இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப் பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி

ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி 'கியூ' பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமீம் அன்சாரி

காட்சி மற்றும் அச்ச ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.

குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதுமில்லை.

தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து சுப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.

16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள்

முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.

அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறிக் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுண்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

## கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்

1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில்

வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?

2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்ஸை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்ஸிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள்

தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். **Most Favoured Nation** என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

3. தவிரவும் தான் பதிவு செய்த 'இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்த்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.

5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செய்யப்பட்டதாகவே உள்ளது.

6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர்

தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோ சிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்க வில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின் போது கைப்பற்றியதாகக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.

## ‘கியூ’ பிரிவு போலீஸ்

கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றும்பவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும் கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும்

சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.

இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலனாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம்



போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தினமீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.

கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப் பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

## எமது கோரிக்கைகள்

1. முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.

2. 'கியூ' பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும்.

3. 'கியூ' பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.

4. அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப் பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூமாக்கக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல் துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 600 020. செல்: 9444120582.

# அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள்

## கஃபாவின் ரகசியம்

ரஹ்மத் ராஜகமரன்  
9443446903

1202 வருஷம் இத்தாலி நாட்டு கணிதவியல் அறிஞர் “லியனார்டோ ஃபிபோனாசி” (Leonardo Fibonacci) தற்செயலாக ஓர் எண் தொடரைக் கண்டறிந்தார். இதன் பண்புகள், முன்னால் உள்ள இரு எண்களின் கூட்டுத் தொகை அடுத்த எண்ணாக வருகிறது.

1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377.....

இப்படியாக தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும் இத்தொடரை சும்மா எழுதி வைத்து யோசித்து யோசித்துப் பார்த்தார். ஒன்றுமே அவருக்குப் பிடிபடவில்லை. ஆனால் ஏதோ ஒரு உண்மை இதில் பொதிந்திருப்பதாக மட்டும் அறிந்திருந்தார்.

சுமார் 700 வருடங்கள் கழித்து அதாவது 19-வது நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞரான எட்வர்டு லூகாஸ் (Edward Lucas) என்பவர் பிபோனாசி எண்களின் தனிச்சிறப்புகளைப் புட்டுபுட்டு வைத்தார். உலகம் ஆச்சரியப்பட்டு அசந்து போனது.

பிபோனாசி எண்களின் நன்மை இந்தப் பிரபஞ்ச படைப்பில் ஒவ்வொன்றிலும் ஆழமாக பொதிந்திருக்கிறது என்பதை எட்வர்டு லூகாஸ் அடுத்தடுத்து நிரூபித்தார்.

பினோனாசி எண்கள் உயிரினங்களின் இனப்பெருக்க முறையில் முக்கிய பங்கேற்றுள்ளது. ஒரு பண்ணையில் ஓர்

ஆண் முயலும் ஒரு பெண் முயலும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவை சரியாக ஒரு மாத காலம் இடைவெளியுடன் ஆணொன்று, பெண்ணொன்று என்று தொடர்ந்து குட்டிகளை ஈன, அவை வளர்ந்து அதே ஒரு கால இடைவெளியுடன் ஆண், பெண் குட்டிகளை இனப் பெருக்கம் செய்கின்றது. இந்த இனப் பெருக்கத்தில் எந்த குட்டியும் சாகவில்லை என்றால் பிபோனாசி எண் தொடர் போல் முயல்களின் ஜோடிகள் பெருகும் 1, 2, 3, 5, 8, 13, 21, 34..... இப்படி

ஒரு நாட்டின் மக்கட்தொகை பெருக்கமும் பிபோனாசி எண் போல் பெருகிறது இதிலும் குறிப்பாக பெண் சிசுக்கு கள்ளிப்பால் ஊட்டாமல் தாய்ப்பால் ஊட்டியிருக்க வேண்டும்.

நத்தை போன்ற மெல்லுடல் ஜீவராசிகளின் பாதுகாப்புக் கவசமான அதன் வலுவான கூடுகூட சுழற்சியின் அமைப்பில் பிபோனாசி எண் தொடரைக் காணலாம் ‘DNA’ என்கிற உயிரணு முறுக்கேறிய நூல் ஏணி போல் இருக்கும். இந்த உயிரணு விந்து இதயத்துடிப்பிலும் பிபோனாசி தொடர் காணப்படுகிறது.

அன்னாசிப் பழத்தின் தோலில் காணப்படும் நன்முகப்புக்கண்கள் பழத்தின் அச்சுக்கு சுருள் வடிவில் இருக்கும். இந்த சுருளில் உள்ள முகப்புக்கண்களின்

எண்ணிக்கை பிபோனாசி எண் தொடராக இருக்கிறது. நட்சத்திரங்கள் சுற்றிவரும் பால்வீதிகளிலும் இவ்வெண்தொடர் காணப்படுகிறது.

இதேப் போன்று சூரிய காந்திப்பூவிலுள்ள கதிர்களும் பிபோனாசி எண் தொடராக இருக்கிறது. எகிப்து 'பிரமிடு'களிலும் பிபோனாசி எண்கள் காணப்படுகிறது.

தாவரங்களில் ஒரு காம்பின் மீதான இலைகள் மொட்டுகள், கிளைகள் வேர்கள் எல்லாம் இதே பாங்கில் வளர்ச்சி பெறுகின்றன. இது பற்றி குர்ஆனின் வசனங்கள்

“பூமியில் வளர்ந்து திரியக்கூடியவைகளும், தம்முடைய இரு இறக்கைகளால் பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற சிருஷ்டிகளே அன்றி வேறில்லை” குர்ஆன் (6:38)

ஆதி காலத்திலேயிருந்தே படைப்பினங்களில் பிபோனாசி தொடர் அமைப்பு வருகிறது. 12ம் நூற்றாண்டில் தெரிய வந்த உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைக் கூட குர்ஆனில் அல்லாஹ்.

“அல்லாஹ் சிருஷ்டித்திருப்பவற்றில் ஒன்றையுமே இருவர்கள் பார்க்கவில்லை?” என்று கேட்கிறான் (குர்ஆன் 16:48)

இதே போன்று அணுக்களின் வேதியியல் வினையைத் தீர்மானிப்பது அதன்புறச் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரான்களே. எலக்ட்ரான்கள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தால் அவற்றின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது. தனிமங்களின் அணு எண் பிபோனாசி எண் தொடருக்கு ஒத்தும் சில தனிமங்கள் பிபோனாசி எண் தொடருக்கு மிக அருகாமையில் வருகின்றன.

இதே போன்று பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை 1 மடங்கு என்று தீர்மானித்து புதன் கிரகம் வெள்ளி, பூமி (1பங்கு) செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும், சூரியனுக்கும் உள்ள தூரத்தை 3-ஆல் பெருக்கிய தொகை பிபோனாசி எண் தொடருக்கு மிக அருகாமையில் வருகிறது.

அணுவிலிருந்து அண்டம் வரையிலுள்ள எல்லா படைப்பினங்களின் வடிவமைப்பு பிபோனாசி எண் தொடராக இருப்பதை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. இது பற்றி குர்ஆனில் அல்லாஹ்.

“தன் வரையறையில் ஒழுங்காகச் செல்லும் சூரியனையும், சந்திரனையும் அவன்தான் வசப்படுத்தினான்” குர்ஆன் (14:33) என்ற குர்ஆன் வசனமும்,

“வானத்திலிருந்து, பூமிவரையிலுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவனே ஒழுங்குப்படுத்தினான்” குர்ஆன் (32:05) என்ற குர்ஆன் வசனமும் பிபோனாசி எண் தொடரின் நன்மை அந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதை நமக்கு அறிவிப்பது போல் இருக்கிறது.

இதுபோன்று இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு படைப்பிலும் பிபோனாசி எண் தொடர் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

அடுத்து, பிபோனாசி எண்களுக்குள் 'தங்க தகவு' என்றொர் ஆச்சரியம் உள்ளது. இதனை (Golden Ratio) என்று பெயர். அதாவது பிபோனாசி தொடரில் உள்ள அடுத்தடுத்த இரு எண்களின் தகவு உயர் பிபோனாசி எண்களை நோக்கிச் செல்ல செல்ல அதன் மதிப்பு 1.618-ல் நிலையாக இருக்கிறது. இது

தங்கத்தகவும் பிரபஞ்சமெங்கும் பரவி  
கிடக்கிறது.

பிபோனாசி எண்கள்:1, 2, 3, 5, 8, 13, 21,  
34, 55, 89, 144, 233, 377, 610, 987

தங்கத்தகவு  $2/1=2$ ,  $3/2=1.5$ ,  $5/3=1.666$ ,  $8/5=1.60$ ,  $13/8=1.625$ ,  $21/13=1.61$ ,  $55/34=1.618$ ,  
 $89/55=1.618$ ,  $144/89=1.618$ ,  $233/144=1.618$ ,  
 $377/233=1.618$ ,  $610/377=1.618$ ,  $987/610=1.618$

மனிதனின் தலையிலிருந்து தொப்பிள்  
வரை 1 பங்கு என்றால், தொப்பிளிலிருந்து  
கால் பாதம் வரை 1.618 பங்கு இருக்கிறது.

முகத்தின் நீளம் 1 பங்கு என்றால் முகத்தின்  
அடியிலிருந்து தொப்பிள் வரை 1.618 பங்கு  
இருக்கிறது.

நெற்றியின் நீளம் 1 பங்கு என்றால்  
முகத்தின் உயரம் 1.618 பங்கு இருக்கிறது  
முக்கின் அகலம் 1பங்கு என்றால் உயரம் 1.618.

மூக்கு அடியிலிருந்து தாடையின்  
அடிவரை 1 பங்கு என்றால்  
உச்சிநெற்றியிலிருந்து மூக்கின் அடிவரை  
1.618.

வாயின் அகலம் 1 பங்கு என்றால், இரு  
கண்களின் வெளிப்புறம் 1.618. முகத்தின்  
அகலம் 1 பங்கு என்றால், முகத்தின் நீளம்  
1.618.

மணிக்கட்டிலிருந்து கைவிரல் நுனிவரை  
1 பங்கு என்றால், மணிக்கட்டிலிருந்து  
கைமூட்டுவரை 1.618.

தோள்பட்டையிலிருந்து கை மூட்டு வரை  
1 பங்கு என்றால், மணிக்கட்டிலிருந்து  
கைமூட்டுவரை 1.618.

இதுவரை மனித உறுப்புக்களின் வெளிப்புற  
அளவீட்டை கணக்கிட்ட மாதிரி மனிதனின்

இதயம், மனித உயிரணு எனப்படும் செல்  
மற்றும் DNA போன்றவற்றிலும் தங்கத்தகவு  
எனப்படும் 1 பங்கும் 1.618 பங்கும்  
பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்கள் உருவாக்கிய பிரமிடு,  
டாவின்ஸி வரைந்த மோனோலிசா ஓவியம்  
ஆகியவற்றிலும் இந்தத் தங்கத் தகவு  
காணப்படுகிறது.

இதுவரையிலும் பிபோனாசி வரிசை  
கிரமமான எண்களாலும், இவ்வெண்களால்  
வகுபட்டு வெளிப்படும் தங்கத் தகவு  
எண்களாலும் அணு முதற்கொண்டு அண்டம்  
வரையிலும் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுங்குப்  
படுத்தப்பட்டிருப்பதைக் கண்டோம்.

பிரபஞ்சமெங்கும் எந்த ஒரு இயற்கையான  
அமைப்போ, கட்டமைப்போ ஜீவராசிகளின்  
உடலமைப்போ இயற்கை அமைந்த  
எதுவாயினும் இந்த பிபோனாசி எண்களால்  
வடிவமைக்கப்பட்டிருப்பதால்,  
உலகமெல்லாம் ஒரே இறைவனை வணங்கும்  
திசையை அடையாளப்படுத்தும் கஃபா  
என்னும் இறை ஆலயம் இப் பூமியில்  
இயற்கையாகவே அமைக்கப்பட்டிருப்பதில்  
பிரபஞ்ச ஒழுங்கு பயன்படுத்தப்  
பட்டிருக்கிறதா? பார்ப்போம்.

‘பூமி’ என்ற இந்தக் கிரகம் **23 1/2** டிகிரி  
சாய்ந்து சுழல்வதால் பருவகாலங்கள்  
ஏற்படுகிறது என்பதை அறிவோம். சூரிய  
கதிர்கள் இப்பூமி முழு பாகத்திற்கு  
விழுவதில்லை சூரியக்கதிர்கள் பூமியின் இரு  
துருவங்களில் விழுவதால் இத்துருவங்கள்  
இரண்டும் இரு கண்டங்களாக உள்ளன.

பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள  
கண்டம் ‘ஆர்டிக் கண்டம்’ என்றும் இது  
ஆர்ட்டிக் பெருங்கடலால் ஆன நீர்பகுதி.  
இந்த வட துருவத்தில் மனிதர்கள் விலங்குகள்

சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்பதங்களை மாற்றிக் கொண்டு வாழும் நிலை இருக்கிறது.

தென்துருவம் 'அண்டார்டிகா' கண்டம். இந்த நிலப்பகுதியில் விலங்குகளோ, மனிதர்களோ இல்லை. சில வகை புற்களும், பாசிகள் மட்டுமே உள்ளது. அண்டார்டிகாவில் பெங்குவின் பறவைகள் மட்டும் நிலத்தில் எதிரிகள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இந்த இரு கண்டங்களுக்கும் மத்தியில் பூமத்திய ரேகை அமைந்துள்ளது.

பூமி உருண்டையில் 'கஃபா' என்கிற உலக இறை ஆலயம் பூமத்திய ரேகை சற்று மேலாக அதாவது பூமியின் வடதுருவத்திலிருந்து 7631.68 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியின் தென் துருவத்திலிருந்து 12,348.30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றிருக்கிறது. இந்த தூரங்களை 'சார்ட்டிலைட்' செயற்கைக்கோள் மூலமாக மிக துல்லியமாக அளக்கப்பட்டுள்ளது. தென் துருவ தொலைவை வடதுருவ தொலைவால் வகுக்க தங்கத் தகவு எண்ணான 1.618 வருகிறது. அதாவது கஃபா ஆலயம் இயற்கை படைப்பின் ஓர் அங்கமாக திகழ்கிறது!

அதேப்போல் இருதுருவங்களின் தொலைவு கூட்டுத் தொகையை தென்துருவத்தின் தொலைவைக் கொண்டு வகுக்க 19,979.98 % 12,348.30 தங்கத்தகவு எண்ணான 1.618 வருகிறது!

அதேப்போல் பூமி உருண்டையின் மூலை விட்டத்தின்படி கணக்கிட்டாலும் தங்கத் தகவு 1.618 வருகிறது !

ஆக கஃபா என்னும் இறை ஆலயம், இயற்கையின் எல்லா படைப்புகள்

படைக்கப்பட்டது போல் மிகத் துல்லியமாக பிரபஞ்ச ஒழுங்கை மீறாமல் கணக்கச்சிதமாக பாலைவனப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது !

ஆரம்ப காலத்தில் நாம் இப்படி நினைப்பதுண்டு..... வறண்ட பாலைவன பூமியில் உலக ஆலயமான கஃபாவை நிர்மாணித்த இறைவன், இப்பூமியில் செழிப்பான பிரதேசமான மிஸவுரி, மிசிசிப்பி, அமேசான் போக நதிப் பிரதேசங்களில் அமைந்திருக்கலாமே என்று எண்ணியதுண்டு. ஆனால் வல்ல ரஹ்மான் தன் உலக ஆலயத்தை படைப்புகளின் ரகசிய குறியீட்டில் அல்லாவா படைத்திருக்கின்றான் என்று இப்போது எண்ணும் போது நம் மெய்சிலிரக்கிறது!"

ஆதிகாலத்தில் கஃபாவை இப்பூமியில் இடம் தேடிய போது, இறைவனின் நாட்டப்படி ஒரு பெரிய மேகம் நிழல் பரப்பி இந்த இடத்தை அறிவித்ததாக மேக நிழல் விழுந்த பரப்பளவுக்குதான் கஃபாவும் அமைக்கப்பட்டதாக கிதாபுகளின் மூலம் அறியமுடிகிறது.

இவ்வளவு சிறப்புக்குரிய கஃபாவை உலக முஸ்லிம் மக்களின் வணக்கத்திசையாக ஆக்கி இருப்பதில் எவ்வளவு மகத்துவமானது என்பதை அறிவியில் ரீதியாகவும் அறிந்து கொள்ளமுடிகிறது.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் 'முதலில் கிப்லாவாக பைத்துல் முகத்தஸைக் காட்டிலும் கஃபாவை கிப்லாவாக அமைய பெறவேண்டும்' என்கிற தன் உள்ளூர ஆசையை இறைவனிடத்தில் மானசீகமாக முறையிட்டதை அல்லாஹ் தன் குர்ஆனில்

"(நபியே) உங்களுடைய முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை

நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால் நீங்கள் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாக திருப்புகின்றோம். எனவே நீங்கள் தொழும் போது மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்பங்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையில் அதன்பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்பங்கள். வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய, “இது திங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான உத்தரவுதான் என நிச்சயமாக அறிவார்கள். ஏனென்றால் அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே உண்மையை மறைக்கும் அவர்கள் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை” குர்ஆன் (2:144)

ஒருநாள் ‘லுஹர்’ என்னும் நண்பகல் தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் கஃபாவை கிப்லாவாக மாற்றியமைக்கும் மேற்கண்ட வசனம் இறங்கிற்று. இதனால் தொழுது கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் சேர்ந்து நேர் எதிர்திசையை நோக்கி திரும்ப வேண்டியதானது. இந்த நிகழ்வு நடைபெற்ற பள்ளிவாசலை “இருகிப்லா பள்ளி” என மக்காவில் உள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு கிப்லாவாக கஃபாவை ஆக்கி அதன் திசையை நோக்கி முஸ்லிம்கள் தொழுதபோது நபி(ஸல்) அவர்களுடைய நுபுவ்வத்தைக் குறித்து யூதர்கள் குறை கூறினர்.

“பைத்துல் முகத்தஸ்தான் கஃபாவை பார்க்கினும் மேலானது, முன்னோக்கி தொழுவதற்கு அதுதான் மிகவும் அருகதையானது கஃபாவிற்கு முன்னதாக

இதுதான் கட்டப்பட்டது. இது தான் மஹ்ஷர் மைதானமுள்ள நாடு, நபிமார்கள் ஹிஜ்ரத் செய்த இடம். இவர்களுக்கெல்லாம் இந்த பைத்துல் முகத்தஸ்தான் கிப்லாவாக இருந்தது. நபி மூஸா (அலை) இறைவனுடன் பேசிய இடமாகிய தூர்ஸீனா மலை இந்த நாட்டில்தான் இருக்கிறது. ஆகவே இதனை விட்டு விட்டு கஃபாவின் பக்கம் கிப்லாவை மாற்றியது தவறு” என்று யூதர்கள் கூறினார்கள். இவ்வாதத்திற்கு மறுமொழியாகத்தான் மேற்கண்ட வசனம் இறங்கியது.

இக்கூற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “மனிதர்களது வணக்கத்திற்காகப் பூமியில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது வீடு மஸ்ஜிதுல் ஹராம் என்னும் கஃபாதான். பின்னால்தான் பைத்துல் முகத்தஸ்தான்” என்றார்கள்.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்குரிய இடைப்பட்ட காலம் எத்தனை...? என்று வினவப்பட்டது.

“நாற்பது வருடங்கள்” இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ்

“அதில் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா’வில் (மக்கா) இருப்பதுதான். இதுமிக்க பாக்கியமள்ளதாகவும் உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.” குர்ஆன் (3:96)

**“இன்ன அவ்வல பைத்தின் வழிய லின்னாஸிலல்லதி பி பக்கத்தன் முபாரக்கன் வகுதன் லில் ஆலமீன். குர்ஆன் (3:96)”**

மேற்கூறப்பட்டுள்ள வசனத்தில் மொத்தம் 47 அரபி எழுத்துக்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். இதில் 'பக்கா' என்கிற வார்த்தை அமையப்பட்டுள்ள இடம் மிகச்சரியாக 29 எழுத்துகளுக்கு முன்பாக அமையப் பெற்றிருக்கிறது. அதாவது மொத்த எழுத்து 47ஐ 1.618ல் வகுக்க கிடைப்பது 29 எழுத்து. அதாவது இப்பூலோகத்தில் கஃபா என்கிற இறை ஆலயம் இரு துருவங்களுக்கு இடையில் 1.618 என்ற இடத்தில் அமைந்திருப்பதுபோல் இதுபற்றி கூறும் வேத வசனத்தில் (3.96)லும் கஃபா (பக்கா) என்ற வார்த்தை 1.618 என்ற இடத்தில் அமைத்திருப்பது மனித குலத்தை மீளாவிடப்பில் இன்னும் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.

இந்த வார்த்தையைக்கூட மிகத் துல்லியமாக தங்கத் தகவுள்ள இடத்தில் குர்ஆனில் அமைத்திருப்பது நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு எவரால் குர்ஆனை இறக்கியருள முடியும் என்பதை நிரூபிக்கிறது.

இத்தகைய சிறப்புக்குரிய கஃபாவை இப்பூமியில் எழுப்பச் செய்த வரலாற்றைப் பார்க்கும் போது நம்மை மீண்டும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அல்லாஹ் தஅலா தன் அர்ஷுக்குக் கீழே ஒரு வீட்டை ஏற்படுத்தினான். அதற்கு பைத்துல் மஃமூர் என்னும் வானுலக கஃபா (CESELESTIAL KABA) என்று பெயர். அதனை தவாபு செய்யுமாறு வானுலக வானவர்களை ஏவினான்.

பிறகு அதனைப் போல் பூமியில் ஒரு வீட்டை கட்டும்படி பூமியில் நிமிக்கப்பட்ட மலக்குகளுக்கு கட்டளையிட்டான். பின் அதனை தவாபு செய்யுமாறு ஏவினான்.

பைத்துல் மஃமூர் என்னும் வானுலக கஃபாவிலிருந்து கற்பனையாக ஒரு கயிற்றை கீழே இறக்கினால் அது மிகத்துல்லியமாக இப்பூலோக கஃபாவின் மீது விழும் என்கிறார்கள்.

கஃபாவைப் பற்றி அற்புதமான ஆச்சரியமான அடுத்த விஷயம் பற்றி எகிப்து தேசிய ஆய்வு களத்தைச் சேர்ந்த டாக்டர் அப்த் அல் பாசித் செய்யது (Dr. Abd. Al. Baset Syed, Egyptian National Research Centre) என்பவர் அல் மஜீத் TV (KSA)ல் 16 ஜனவரி 2005ல் கஃபாவைப் பற்றி ஒரு ஆய்வு பேட்டியில், "நீல் ஆம்ஸ்-ட்ராங் சந்திரனுக்கு போய் இருந்தபோது, பூமியிலிருந்து ஓர் ஒளிக்கற்றை (ரேடியன்ஸ்)ப் பார்த்தார். அதே ஒளிக்கற்றை பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாய் கிரகத்தையும் தாண்டி மேல் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது" என்கிற அந்த செய்தி அப்போது வலை தளத்தில் தொடர்ந்து 21 நாள் பதியப்பட்டிருந்தது. பின்பு அந்த செய்தி வலை தளத்திலிருந்து காணாமல் போய்விட்டது" என்பதாக பாசித் செய்யது கூறுகிறார். ஆதாரம் : MEMRI (Middle East Media Research Institute) என்ற வலைதளத்தையும் Secret of Kaba என்ற வலைதளத்தையும் நீங்கள் பார்வையிடவும்.

இந்த ஒளிக்கற்றை கஃபாவிலிருந்து மேல் நோக்கிப்பயணிப்பதால் தானோ பறவைகள் கஃபாவிற்கு நேராக வந்தால் அதற்கு மேலே பறக்காமல் வலம் இடம் ஆகிய இரண்டு புறங்களில் ஒரு புறம் சாய்ந்து கொள்கின்றன. (ஆதாரம் : தப்லீர் ஹமீது)

மேலும் அதே வலைதளத்தில் ஹஜ்ரல் அஸ்வத் கல் மற்றும் மக்காமே இப்ராஹீம் என்ற கண்ணாடி கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் கல் இவைகளின் சிறிய

துண்டு (Basalt Rock) பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

இம்மூன்று சிறுகற்களையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இக்கற்கள் மூன்று ஈரிய குடும்பத்தைச் (Solar Family) சேர்ந்தவை அல்ல, இக்கற்கள் சூரியனையும் தாண்டிய விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்பதாக ஆய்வு செய்துள்ளனர்.

இந்த கற்களைப் பற்றிய பூர்வீக வரலாறும் மேற்கூறப்பட்டக் கருத்தையே மெய்பிக்கின்றன. அதாவது நபி இப்ராஹீம் (அலை) கஃபாவை நிர்மாணிக்க ஓர் உயரமான கல்லை எடுத்து வருமாறு தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களிடம் கூற, அவர்கள் அபுல் குபைஸ் மலையில் பக்கம் கல் எடுத்து வரச்சென்றார். அங்கு ஜிப்ரயீல் (அலை) தோன்றி இஸ்மாயில் (அலை) அவர்களை சந்தித்து, "ஆதம் சுவனத்திலிருந்து வரும் போது இரண்டு பாக்கியம் மிகு கற்களைத் தம்முடன் கொண்டு வந்தார். அதில் ஒன்றை இதிரிஸ் நபி நூஹின் காலத்தில் ஏற்படவிருக்கும் பிரளயத்தில் அழிந்து விடுமோ என்று அஞ்சி இந்த மலையடிவாரத்தில் புதைத்து வைத்தார்" என்று கூறி விட்டு புதைக்காமல் கிடந்த மற்றொரு கல்லைச் சுட்டிக்காட்டி, "இப்ராஹீம் நிற்பதாக இதனை எடுத்துச்செல்லவும்! என்று கூறினார். இதுவே மக்காமே இப்ராஹீம் என்ற கல், பின்னர் கஃபாவை கட்டி முடித்ததும் அதனை இடம் சுற்றி வருவதற்கு அடையாளமாக இதில் ஒரு கல்லை பதித்து வைக்க எண்ணி ஒரு கல்லை எடுக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களிடம் கூற அப்பொழுதும் ஜிப்ரயீல் (அலை) எதிர்ப்பட்டு, "இதிரிஸ் (அலை) முன்பு புதைத்து வைத்திருந்த கல்லைக்காட்ட, அதனை

அவர்கள் எடுத்து வந்து கஃபாவின் சுவரில் பதித்தனர்.

இதுவே 'ஹஜ்ருல் அஸ்வத்' ஆகும். ஆதரம் : நபிமார்கள் வரலாறு அப்துர் ரஹீம். ஆக இரு கற்களுமே வானுலகத்தில் இருந்து தான் வந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

இத்தகைய சிறப்புகளால் தானோ, ஹரத்தின் எல்லைக்குள் நுழைந்த எந்த ஜீவராசியும் அச்சம் தீர்ந்தவைகளாகிவிடுகின்றன என்பதாக குர்ஆனில் (48:27) வசனம் அறிவிக்கிறது.

ஒருவர் ஹரமுக்கு வெளியே ஒரு குற்றத்தைச் செய்து விட்டு ஹரமுக்குள் ஓடிவந்து விட்டால் அவரை பிடிக்க மாட்டார்கள். ஆனால் கொல்லப்படத் தகுந்தவராக இருந்து ஹரமுக்குள் ஓடிவந்து விட்டால், அவரை அங்கு பிடிக்கக்கூடாது உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவரிடம் வியாபாரம் முதலியவைகளை செய்யாமல் இருந்து அவரைத் தானாக வெளியேறும் படி நிர்ப்பந்திக்கலாம்.

பறவைகளை பிடித்து திண்ணும் பிராணிகள் அங்கு பறவைகளை கண்டால் வாய்கட்டி நின்றுவிடுகின்றன.

கஃபாவை இடித்துவிட வேண்டும் அல்லது சேதம் உண்டாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால் வருகிற வம்பர்கள் எல்லாரும் நசுக்கப்பட்டுவிடுவார்கள். இதுபற்றி அல்குர்ஆன் அல்ஃபீல் 105வது அத்தியாயத்தில் கூறப்படுகிறது

மேற்கூறப்பட்ட இந்த வரலாறு பற்றி " நபியே! யானைப்படையினரை உங்களது இறைவன் எவ்வாறு அழியச்செய்தான் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்க வில்லையா?



அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா? அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அனுப்பி வைத்தான். கெட்டியான சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன. அதனால் அவன் அவர்களைப் பறவைகளால் கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி அழித்துவிட்டான். அல்குர்ஆன் (105:1-5)”

- இந்த வரலாறு நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முந்தைய வரலாறு. அன்று தொடங்கிய அற்புதங்கள் இன்று 1.618 வரையிலும் நமக்குத் தெரிய வருகிறது. இன்னும் என்னென்ன ரகசிய அற்புதங்களை கருப்பு திரைபோட்ட கஃபா உள்ளடக்கி வைத்திருக்கின்றதோ தெரியவில்லை. வல்ல ரஹ்மான் நாடினால் காலம் கனியும் பொழுதெல்லாம் கஃபாவின் அழமிய ரகசியங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பான்.

இன்ஷா அல்லாஹ் நாமும் நம் சந்ததியினரும் அந்த அற்புதங்களையெல்லம் காணும் தெளஃபீக்கை தந்தருளட்டும். ஆமீன்!

## 51ம் பக்க தொடர்ச்சி

அல்லது இணைய நிறுவனங்களை அவர்களிடம் கோரிக்கைகளை வைத்து இந்த விஷயங்களை நீக்குங்கள் என்று கெஞ்சுவதற்கு பதிலாக முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் வியாபார நட்பும் அவர்களிடம் பெரிய விளைவை ஏற்படுத்தும். இதன் விளைவாக வேறு எந்த பத்திரிக்கைகளும்

இணையதளங்களும் இச்செய்திகளை வெளியிட முன் வராது. இதற்கு உதாரணம் கோ டாடி இணையதளம்.

முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் இத்தகைய இணைய தளங்களை தவிர்த்து இதற்கு மாற்றமாக உள்ள இணைய தளங்களை உபயோகிக்க வேண்டும். உதாரணத்திற்கு தேடும் தளமாக கூகுளிற்கு பதிலாக Ask, Mysearch, Lycos, webcrawler, AOL, Sogou, good search போன்ற தேடு தளங்களை பயன்படுத்தலாம்.

இவை அனைத்தையும் தாண்டி தனிப்பட்ட முறையில் நெஞ்சத்தில் வஞ்சம் வளர்த்துக் கொண்டு நபியவர்களை இகழ்பவர்களை என்ன செய்வது என்பதற்கு நபியவர்கள் வாழ்வில் வழிகாட்டுதலும் உண்டு. வரலாற்றில் அதன் பதிவுகளும் உண்டு. அவ்வழிகளை பின்பற்றுவதின் மூலமே தேவையற்ற உயிர்சேதங்கள், பொது சொத்துகளை நாசப்படுத்துதல், பொது மக்களை பாதிப்புள்ளாக்குதல், வெளி நாட்டு தூதர் கொலை செய்யப்படுதல் போன்றவற்றை தடுக்க முடியும்.

ஆனால் அவ்வழிகாட்டுதல்களை நிறைவேற்ற தற்போது தேவைப்படுவது உறுதியான ஒருமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமை. இஸ்லாமிய தலைமை வந்து விடுமேயானால் இப்பிரச்சனைகள் வெந்து விடும். இஸ்லாம் சத்து பெறும் போது தீமைகள் செத்து விடும். ஆகவே அத்தகையதொரு உலக இஸ்லாமிய தலைமை உருவாக இறைவனிடம் பிரார்த்திப்போம். அதற்கான முயற்சிகளை மேற் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்

# சீர்காழியில் ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்

நூல் அறிமுகவிழா . 26.5.2012

சீர்காழியில் பிறந்து வளர்ந்தவர்தான் ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோபால கிருஷ்ணன் அவர்கள். அவர்கள் அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

நீதித்துறையில் புரையோடியிருக்கும் தீண்டாமைக்கொடுமைகளை நீதிபதி கர்ணன் அவர்களுக்கு முன்னரே ஊரறிய செய்தவர். மட்டுமல்ல. நீதித்துறையில் நின்று நிலவும் தீண்டாமைக்கெதிராக அழுத்தமாக போராடியவரும் கூட.

அதனாலேயே நீதித்துறையில் கட்டாய ஓய்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

தன் அனுபவங்களையும் தனது சிந்தனைகளையும் ஒரு நூலாக வடித்து தந்துள்ளார்கள் நீதிபதி. ப.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

அதையே ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம் என்ற பெயரில் வேர்கள் வெளியீட்டாகம் வெளியிட்டுள்ளது. சென்னை, திருப்பூர், ஆகிய இடங்களை அடுத்து சீர்காழியில் இந்த நூல் 26.5.2012 சனிமாலை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியை சீர்காழி இஸ்லாமிய நல்லிணக்க மையம் (INM) ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் எ.ஜபருல்லாஹ் தலைவர் (SISWA) அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் ஆடிட்டர் அப்துல்லா அவர்கள் நூலை வெளியிட ஆர். உதயகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நீதிபதியின் விடுதலை முழக்கம் நூலை மௌலவி எஸ்.பி.யூசுப் பையாஜி அவர்கள் ஆய்வுரை ஒன்றை வழங்கினார்கள். நூலின் மிகவும் நுட்பமான பகுதிகள் கூட ஆய்வில் வளமாக வெளிவந்தன.

எடுத்துக்காட்டாக: இராமர் கோயில் கட்டுவது அதற்காக தொன்மை மிக்க பாபரி மஸ்ஜித்-ஐ இடிப்பது என்பவையெல்லாம் இந்துத்துவ தீவிரவாதிகளின் செயல்கள். ஆனால் நமது தமிழகத்து நீதிபதிகள் சிலர் அதற்காக அனுப்பப்பட்ட செங்கற்களை பூஜை செய்து அனுப்பினார்கள். அதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்பவை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. உண்மையை சொன்னால் தமிழகத்திற்கு புது செய்தி.

இந்த நிகழ்வு நமது நீதித்துறையில் புகுந்துள்ள கறுப்பாடுகளையும் இந்துத்துவ தீவிரவாதத்தையும் பளிச்சென காட்டும். அதனை நீதிபதி அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள்.

அதை நூலை அறிமுகம் செய்த மௌலவி. எஸ்.பி. யூசுப் பையாஜி அவர்கள் மிகவும் ஆழமாக எடுத்துச்சொன்னார்கள்.

அடுத்து பேசிய அன்பு இராசப்பா செயலாளர் புரட்சி பாவேந்தர் இயக்கம் கூறும் போது அம்பேத்கர் நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தை எழுதும் பொறுப்பைச் சுமந்தார் என்றாலும் அரசியல் நிர்ணயச்சட்டத்தை அவர் எழுதவில்லை. அவர் பேனாவைப் பிடித்திருந்தார். சனாதனவாதிகள் தாம் அவர் பேனாவை ஓட்டினார்கள் என ஒரு புது செய்தியை சொன்னார்கள்.

இந்த புதுச்செய்தி வெளிவந்துள்ள நேரமும் காலமும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

அம்பேத்கர் அரசியல் நிர்ணயச்சட்டத்தை எழுதுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டார் என்றொரு பழி. அதனை (1948/1949களில்) கார்ட்டூன் (எ) கேலிச்சித்திரம் போட்டு கிண்டல்

செய்தார்கள். அந்தக் கேலி சித்திரத்தை இப்போது 2011-ல் மத்திய அரசின் கீழ் இயங்கும் NCERT : National Council for Education and Training தயாரித்த பாடங்களில் மீண்டும் பிரசுரித்து உள்ளார்கள். அது தவறு என ஒரு பெரும் எதிர்ப்பு. நாடே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் தான் அம்பேத்கர் அரசியல் நிர்ணயச் சட்டத்தை எழுதவில்லை. அவர் பேனாவைப் பிடித்திருந்தார். மற்றவர்கள் தாம் பேனாவை ஒட்டினார்கள் என்றொரு புது விளக்கம் வந்துள்ளது. அம்பேத்கரின் ஆதரவாளர்களைப்போல் காட்டிக் கொள்பவர்களே இந்த திரிவுவாதத்தைப் பரப்புவது மிகவும் கவலையைத் தந்தது.

அம்பேத்கர் எத்தகையதொரு அரசியல் நிர்ணயச் சட்டத்தை இந்தியாவுக்கு வடித்துத் தந்தார் என்பதையும் அதை எப்படியெல்லாம் மேலை நாட்டு ஆய்வாளர்களும் அரசியல் நிர்ணயச்சட்ட வல்லுநர்களும் பாராட்டினார்கள் என்பதையெல்லாம் சென்ற ஏப்ரல்-மே 2012 வைகறை வெளிச்சத்தில் தெளிவுபடுத்தி இருந்தோம். தமிழில் இந்த செய்திகளையெல்லாம் முதலில் வெளியிட்டது வைகறை வெளிச்சம் தான். கூறியன கூறல் அஞ்சி இங்கே அதனை நாம் மீண்டும் குறிப்பிடவில்லை.

இதே விளக்கத்தை நாம் மேடையிலும் குறிப்பிட்டோம்.

இங்கே ஆடிட்டர் அப்துல்லாஹ் தந்த இன்னும் பல ஆதாரங்களை இடம் பெறச் செய்கின்றோம்.

இந்திய அரசியலமைப்பு குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்

1. டார்டர் பி.ஆர். அம்பேத்கர் - சுயேச்சை தலைவர்
2. திரு. பி.என்.ராவு- அட்வைசர்
3. திரு.என். கோபால்சாமி அய்யங்கார் -அங்கத்தினர் (காங்கிரஸ்)
4. சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் -அங்கத்தினர் (சுயேட்சை)

5. திரு. கே. என். முன்ஷி - அங்கத்தினர் (காங்கிரஸ்)

6. திரு. முஹம்மது சாதுல்லா - அங்கத்தினர் (இஸ்லாமியர்)

7. திரு. என். மாதவன் மேனன் - அங்கத்தினர் (சுயேட்சை)

8. திரு. டி.பி. கைத்தான் - அங்கத்தினர் (சுயேட்சை)

மேற்காணும் நுணுக்க அறிவு மலைகளுக்கெல்லாம் மாமலையாக இந்த அறிவு பெட்டகங்களுக்கெல்லாம் களஞ்சியமாக டாக்டர் அம்பேத்கர் தலைமை பொறுப்பேற்று செயல்பட்டார். இதனால் பல சிரமங்களையும் மேற்கொண்டார்.

1. இந்திய அரசியலமைப்பில் 395 பிரிவுகளும் 22 பகுதிகளும் 8 இணைப்புகளும் உள்ளன. இதை எழுதி முடிக்க 3 ஆண்டுகள் ஆயின. இதற்கு ஆன செலவு ரூ.63,96,729 ஆகும்.

நமது இந்திய அரசியலமைப்பு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இந்த சட்டத்தின் சில பிரிவுகள் நாட்டுடமை, இந்திய குடியரசுத்தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம், பாராளுமன்ற அவைத்தலைவர் துணை அவைத்தலைவர் ஆகியோர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளாகும். இவைகள் 26.11.1949 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

நாம் பிரிட்டனில் நடைபெறும் பாராளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பை தோந்தெடுத்து இருக்கிறோம். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களாலும் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தச்சட்டம் உள்நாட்டு விஷயங்களில் வளைந்து கொடுக்கக்கூடியதாகவும் சமஸ்தானங்களின் ஐக்கிய ஒப்பந்தத்திற்குரிய அமைப்போரும் தானே இயங்கும். நீதி பரிபாலனத்தையும் உடையதாகவும் உள்ளது நமது அரசியலமைப்பாகும்.

We opted for a Parliamentary Democracy of the British model like a ..... President elected by the elected members of both the ..... of Parliamentary and Legislative Assemblies of .....a flexible set up and an independent judiciary)

2. உலக நாடுகளின் அரசியல் சாசனங்கள் உருவாக்க எடுத்துக் கொண்ட காலங்கள், பிரிவுகள், அமைப்பு ஆகியவைகள் பற்றி :-

நாட்டின் பெயர்	ஆரம்பம் முடிவு காலம்	பிரிவுகள்	
அமெரிக்கா	25/5/1787	17/9/1787	4மாதங்கள்
கனடா	10/10/1864	1/3/1867	2-5-0
ஆஸ்திரேலியா	1/3/1891	9/7/1900	9-0-0
தென் ஆப்பிரிக்கா	1908	1909	1-0-0
இந்தியா	9-12-1946	26-11-1949	3-0-0
			153
			395

மேற்காணும் 5 நாட்டு அரசியலமைப்பின் விவரங்கள்:-

1. இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் அரசியலமைப்பின் பிரிவுகள் குறைவு.

2. மற்றய நாட்டு சாசனங்களின் பிரிவுகளில் எவ்விதத்திருத்தங்களும் இல்லை. முன் மொழியப்பட்ட உருவத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்டன.

3. நமது அரசியலமைப்பு 2475 திருத்தங்களை சந்தித்தது. முன் வைக்கப்பட்டவை 7635 ஆகும். இவைக் மகாராஷ்டிர மாநில அரசு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எழுத்து தொகுப்பு 13வது தொகுதி தமிழில் 26,27,28,29 மற்றும் 30 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்த

அரசமைப்புச்சட்ட முன்வரைவு குறித்த விவாதங்களாகும். இந்த விவாதங்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த பதில்கள் படிப்போர் உள்ளத்தை பிணைத்து ஈர்ப்பதாக உள்ளன. எத்தகைய சிக்கலான விஷயமாக இருந்தாலும் புள்ளிவிவர ஆதாரங்களோடு தகுந்த விவரங்களோடு அலசி ஆராய்ந்து அசைக்க, மறுக்கமுடியாதபடி அவர் பதிலளித்திருப்பதைக் காணலாம்.

3. இந்திய அரசியலமைப்பற்றி அறிஞர்கள் என்று பலராலும் போற்றப்படும் கட்சிக்காரர்களின் புகழுரைகளுள் சில:-

அ) திரு.டி.டி. கிருஷ்ணமாச்சாரி - மற்றொரு உறுப்பினர்

நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களில் ஒருவர். அசெம்பிளியிலிருந்து ராஜினாமா செய்ததால் மாற்று உறுப்பினர் நியமிக்கப்பட்டார். ஒருவர் இடையிலேயே இறந்து போனார். அந்த இடம் நிரப்பப்படவில்லை. ஒருவர் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார். மற்றொருவர் அரசியல் விவகாரங்களிலேயே தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டார். இந்த இரண்டு இடங்களும் வெற்றிடமாகவே இருந்தன. ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் டெல்லியிலிருந்து வெகுதொலைவில் இருந்தனர். அவர்களின் உடல்நிலை காரணமாக அவர்கள் இவ்வேலையில் ஈடுபட இயலவில்லை.

எனவே சட்டவரைவு வேலையின் முழு பொருப்பும் டாக்டர் அம்பேத்கர் அவர்களே ஏற்க வேண்டியிருந்தது. இச்சீரிய கடினமான பொருப்பை சந்தேகமேயில்லாமல் மிகத்திறமையுடன் செய்து முடித்த செயற்கரும் செயலுக்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாவோம்.

(Mr. TT. Krishnamachari one of the Mebers of the Seven Members of the Constituent Assembly remarks, One had resigned one died, one was away in

America, One or two people were away from delhi and perhaps for the reason of death didnt attend. So ultimately .....the burden of drafting the constitution fell on Dr. B.R. Ambedkar and I have no doubt that we are greatful to him for having achieved this task in a manner which is undoubtedly commendable.

Sir Winston Churchill Former Prime Minister of England

“The Constituent Assembly of India was .....of Hindu ..... In such an Assembly Dr. B.R Ambedkar did his best to make the constitution a DEMORRATIC, SOCIALISTIC AND SECULA ONE”

இ) திரு. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் உறுப்பினர்

“ஐயா அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற மாண்பு மிகு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தீர்மானத்தை ஆதரித்து உரை நிகழ்த்த எனக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டுமென்று இந்த சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சபை நியமித்துள்ள பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளுக்கேற்பவும் வரைவுக்குழுவால் தயாரிக்கப்பட்ட மூல ஆவணம் மற்றும் பிற திருத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாலும் அரசியல் சாசனம் அரசியல் நிர்ணயசபையால் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த அரசியல் நிர்ணய சாசனம் தன் பணியை துவக்கிய நோக்கங்கள் பற்றிய தீர்மானங்களையும் தீர்மானங்களின் அடிப்படையில் உருவான அரசியல் சாசனத்தின் முகப்புரையும் இறுதியாக உருவெடுத்துள்ள இந்த அரசியல் சாசனம் பிரதிபலிக்கிறது எனலாம்.

உரையை முடிப்பதற்கு முன்பு இந்த அரசியல் சாசனத்தை எனது நண்பர் மாண்பு மிகு டாக்டர் அம்பேத்கர் வழிநடத்தி சென்ற

திறமையையும் மற்றும் சாதூர்யத்தையும் உளமாறப் பாராட்டாவிட்டால் என் கடமையில் தவறியவனாவேன். வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அவர் ஆற்றிய அயராது சளையாத உழைப்பையும் பாராட்டியாக வேண்டும். பிற்பகுதியில் என் நண்பர் திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி சிறந்த முறையில் உதவி செய்தார் என்பதை அறிந்தேன். அயர்வு சோர்வின்றி உழைத்து பொறுமையாக திறமையாக சேவை செய்த திரு. பி.என்.ராவ் அவர்கட்கும் கூட்டுச் செயலர் திரு எஸ்.என்.முகர்ஜி மற்றும் அவர்களின் உதவியாளர்களின் சுறுசுறுப்பான பணிக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐயா கடைசியாக இந்த சட்டமன்றத்தில் உங்கள் பணியைக்குறித்த சிறிது புகழ்ந்து பேசுவதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முழுவதையும் இந்த நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்துள்ளீர்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்றது தான் தற்போதைய பணி. உங்களை விடச் சிறப்பாக எவரும் இங்கு மதிக்கப் படுவதில்லை. நேசிக்கப்படுவதில்லை. இந்த அரசியல் நிர்ணயச் சபைக்குத் தலைவராக இருப்பதற்கு தாங்கள் தகுதியானவர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

என்னுடைய உடல்நிலை காரணமாக இருக்கையிலிருந்தே என்னைப் பேச அனுமதித்ததற்கு முக்கியமாக உங்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். இந்த சபையில் ஆற்றிய பணியும் பல்வேறு குழுக்களில் நான் ஆற்றிய சிறிதளவு பணியும் எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கிறது.

ஈ) அவைத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் : அரசியல் சாசனம் ஏற்பதற்கு முன்:-

நான் முடிப்பதற்கு முன் இந்த மரியாதைக்குரிய சபையின் எல்லா உறுப்பினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எனக்கு மதிப்பளித்ததுடன் என் மீது மிகுந்த

மரியாதையும் பாசமும் கொண்டிருந்தனர். இந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு நான் தோறும் அவையின் நடவடிக்கைகளை கவனித்துப்பார்க்கும் போது வரைவுக் குழுவின் உறுப்பினர்களும் உடலநலக் குறைவாக இருந்தாலும் அதன் தலைவர் டாக்டர் அம்பேத்கரும் ஏனையோரும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் ஆற்றிய பணிகளை மற்றவர்களைவிட என்னால் நன்கு உணர முடிந்தது. (ஆரவாரம்) வரைவுக்குழுவிற்கு அவரை நியமித்ததும் பிறகு அதன் தலைவராக அவரைத் தேர்ந்தெடுத்ததும் நாம் எடுத்த முடிவுகளில் மிகச்சிறந்தது என்று கூறவேண்டும். அவருடைய தேர்வு நியாயமானது என்பதை அவர் நிரூபித்ததுடன் அவர் தன் பணிக்கு பெருமையை அளித்துளார். மற்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை வேறுபடுத்திக்காட்டுவது சரியாக இருக்க முடியாது. அவர்கள் யாவரும் தங்கள் தலைவரைப் போன்றே அதே ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் தங்கள் பணிகளைச் செய்தனர் என்பது எனக்குத் தெரியும். இந்நாட்டின் நன்றி அவர்களுக்கு உண்டு.

2) இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவில் டாக்டர் அம்பேத்கர் இறுதியாக பேசியது:-

நமது அரசாங்கத்திற்கான வடிவத்தையும் தத்துவத்தையும் ஆழ்ந்த சிந்தனையுடன் விரிவான வாதங்களை நடத்திய பிறகுதான் நமது தலைவர்கள் தேர்வு செய்தனர். அரசியல் சட்ட வரைவுக்குழுவில் டாக்டர் அம்பேத்கர் பேசும் போது “ இந்த அரசியலமைப்பு செயலாற்றல் மிக்கது. நெகிழ்வு கொண்டது. போர்க்காலத்திலும் அமைதியான நேரத்திலும் நாட்டின் ஒற்றுமையை நிலைப்படுத்தி பாதுகாக்கும் வலிமை கொண்டது. இதற்கு அப்பாலும் இந்த புதிய அரசியலமைப்பின் கீழ் தவறுகள் நிகழமானால் அதற்கு நமது அரசியலமைப்பு மோசம் என்றாகி விடாது. அந்த தவறுகளுக்குக் காரணம் மனிதன்

இழிந்தவனாகிவிட்டான் என்பது தான். இப்படித்தான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.

While moving the first draft of the Consitution Dr. B.R Ambedkar remarked I fell that it is (Conistitution) flexible and it is strong enough to hold the .....together in place time and in ..... time. Indeed if I may say so if things go wrong .....the new constitution the reason will not be ..... we had a .....constitution what we will have to say is that MAN was VILE. Man the Ruler has no ..... proved himself to be VILE”

“ It cannot be derived that the great measures of Indian Constitution was the brain child of Dr. Ambedkar. He was the father and Nurse of this child. His constitution was the greatest. Mejority members of the constituent Assembly did not ..... much about the Constituent Law”

அமெரிக்காவின் அரசியல் சட்ட நிபுணர் பேராசிரியர் கிரான்வெல் ஆஸ்டின் தெரிவித்த கருத்து மேலும் அர்த்தமுள்ளதாகும். 1787ல் பிலடெல்பியாவில் முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றிய காலத்திலிருந்து பார்த்தால் இந்தியாவின் ஜனநாயக அமைப்பிற்கான முயற்சிதான் மிகப்பெரியதாகும்.

இந்த பேராசிரியர் கிரான்வெல் ஆஸ்டின் நமது அரசியலமைப்பை “முதலிலும் முதன்மையானதுமான சமூக ஆவணம்” என்று வர்ணிக்கிறார். சமூகப் புரட்சி என்ற இலக்கை நேரடியாகச் சென்று அடைவது அல்லது அந்த இலக்கை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவது என்ற நோக்கத்துடனே இந்திய அரசியல் அமைப்பின் பெரும் பாலான பிரிவுகள் அமைந்துள்ளன” என்று அந்த அமெரிக்கப் பேராசிரியர் மேலும் விளக்குகிறார்.

இதே கருத்தைத் தான் அழகான சொற்தொடர்களில் டாக்டர் அம்பேத்கரும் பண்டித நேருவும் விரித்துரைக்கிறார்கள். நமது நாட்டு சூழலுக்கும் பிரச்சனைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் நமது அரசியலமைப்பு பொருந்திப் போவதற்கு காரணம் அதன் கருப்பொருளாக இருக்கும் பொருளாதார விடியலுக்கான நோக்கம் தான். இவற்றொடு மேற்கத்திய ஜனநாயகத்தின் தாராள உரிமைகள் மற்றும் சுதந்திரக் கோட்பாடுகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருப்பது நமது அரசியலமைப்பின் தனித்தன்மையாகும்.

இந்திய அரசியல் சட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய பாங்கிற்காக அவருக்கு புகழுரை அளித்தவர்கள்

திரு. நேரு, பட்டேல் போன்றவர்களை தேசத்தந்தை என்கிறார்கள். நான் அவர்களை தலைமை தேவதைகள் என்பேன். அதேப் போல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியல் சட்டத்தின் தாய் என்பேன். டாக்டர் கே.வி.ராவ்

இந்தியாவின் சுதந்திர பெருமை முழுவதும் காந்தியார் அவர்களையே சேரும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பெருமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தான் சாரும் என்பது மட்டுமல்ல. இந்தச் சட்டமன்றத்தின் பெருமையும் ஏன் இந்த நாட்டின் பெருமையும் கூட அம்பேத்கரை சாரும் என்பதில் தவறேதுமில்லை. (திரு எஸ். சகாயா - பாராளுமன்ற விவாதத்தின் போது)

டாக்டர் அம்பேத்கர் கையாண்டுள்ள பொருத்தமான விளக்கங்கள் அவரை பாண்டியத்துவம் பெற்றவர் என்பதை நிரூபிக்கின்றது. டாக்டர் ஒரு பண்டிட் தான். - சி.பி.பந்த்

டாக்டர் அம்பேத்கர் ஒரு புரட்சி மிகுந்த அறிவாற்றல் மிக்க கண்கவர் வண்ணம் போன்ற வியக்கத்தக்க சாதனையை சட்டம்

எழுதியதன் மூலம் செய்து முடித்துள்ளார். - டாக்டர் பட்டாபி சீதாராமையா

உண்மையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு நவீன மனு என்று கூறலாம். அத்துடன் இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று கூறுவது பொருத்தமே. - டாக்டர். பைல்

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முனைவர் த. ஜெயராமன் . எம். ஏ. எம். ஃபில். அ. வ. கல்லூரி மயிலாடுதுறை கலந்து கொண்டு உரையாற்றினார்கள். உரையில் தான் எங்கேயும் தீண்டப்படாதவனை பார்த்திடவில்லை. யாருடைய ஜாதியையும் அறிந்திட முடியாத நிலைதான் இன்று நிலவுகின்றது.

சென்னையில் முஸ்லிம்களுக்கே வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப் படுவதுதான். ஆகவே தீண்டப் படாதவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை என்பது பெரிய செய்தி அல்ல. முஸ்லிம்களுக்கும் அதேகதிதான்.

இன்றைக்கு ஒருவனை பள்ளன் பறையன் என்று கூறிவிட்டு சும்மா போய்விட முடியாது. சட்டம் அவன் மீது பாயும்.

அரசியல் நிர்ணயச் சட்டத்தை எழுதும் அவைக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்தார் என்பது உண்மை தான். ஆனால் அவர் பேனாவைப் பிடித்திருந்தார். அவ்வளவு தான். பி.என்.ராவ் போன்றவர்கள் தாம் அதை எழுதினார்கள்.

நானும் நண்பர் குலாம் முஹம்மத் அவர்களும் வேறு பல மேடைகளிலும் சந்தித்திருக்கின்றோம். நான் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்திட இயலாத இக்கட்டான நிலையில் இருக்கின்றேன். ஆகவே என்னுடைய உரை முடிந்தவுடன் நான் இல்லஞ்செல்ல அனுமதிக்க வேண்டும், அங்கிருந்து நான் சென்னை சென்றிட இருக்கின்றேன் எனக்கூறி விடைபெற்றார்.

- இதன் தொடர்ச்சி 73ம் பக்கம்

புறக்கப்பட்ட மக்கள்: மறக்கப்பட்ட ஊரலாறு :

# பெய்ரூத்திலிருந்து ஜெருசலம் வரை !!!

கரு: டாக்டர். ஆங்சீசுவீ

தமிழ்மொழி : மு. குலாம் முஹம்மது

தோழி ஹாட்லா அடுத்தநாள் லண்டன் புறப்பட தயாராக இருந்தாள்.

அவள் பயணத்தை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விரும்பினேன்.

அந்த மக்களின் அவலங்களை-ஷாப்ரா ஷத்திலா முகாம்களில் யூத-இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட 'பாலஸ்தீன்' முஸ்லிம்களின் அவலங்களை உலகெல்லாம் அறிந்திடச் செய்திட ஆயத்தமானேன்.


ஆகவே நான் கண்ணால் கண்ட கோரங்களை ஒரு கடிதமாக வரைந்து, அதை லண்டனிலிருந்து வெளிவந்திடும் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினேன். ஆகவே அதைக்கடிதமாக எழுதினேன், இப்படி;

ஒரு திறந்தமடல்,

என்னுடைய பெயர் டாக்டர் சுவீ செய் ஆங். நான் ஒரு பெண் டாக்டர் எலும்பு முறிவு சிகிச்சை எனது சிறப்பு. நான் பிரிட்டனின் மருத்துவ குழுமத்தின் உறுப்பினர் Fellow of the Royal college of Surgeons. பிரிட்டனில் நிரந்தரமாகக் குடி இருப்பவள்.

நான் லண்டனிலிருந்து ஆகஸ்ட் 15, 1982 இல் புறப்பட்டேன். பெய்ரூத்திலிருந்து வந்த பிரகடனம் ஒன்றே இதற்குக் காரணம்.

நான் இந்தக்கடிதத்தை மேற்கு பெய்ரூத் (லெபனான் நாட்டின் தலைநகர்)-இல்



இருந்தே எழுதுகின்றேன். காஸா மருத்துவமனை இப்போது நான் பணியாற்றிடும் இடம்.

இங்கே (காஸா) மருத்துவமனையில், பணியாற்றிடும் பல்வேறு வெளிநாட்டு மருத்துவர்களில் நானும் ஒருத்தி! இங்கே செப்டம்பர் 15இல் தொடங்கி செப்டம்பர் 18, (1982) வரை நடந்த படுகொலைகளின் போது நான் இதே காஸா மருத்துவமனையில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

இந்தப் படுகொலைகளில் எஞ்சிய சிலரை சிகிச்சை செய்தவள். அத்தோடு மொத்த நிகழ்வுக்கும் சாட்சியமாகத் திகழ்பவள். அந்த (அகதிகள்) முகாம்களின் மேல் வீழ்ந்த குண்டுகளுக்கும், அவற்றின் மேல், புல்டோசர்களை ஏற்றியதற்கும் நான் சாட்சி!



அந்த வீடுகள் பாலஸ்தீன அகதிகளுக்கும் இதனிடையே லெபனானில் வாழ்விழந்தோருக்கும் புகலிடமாக இருந்தவை.

இறந்தவர்கள், இறந்தவர்கள்தாம். நாம் மீண்டும் அவர்களை உயிரோடு மீட்டுக்கொண்டு வந்திட இயலாதுதான். இந்நிலையில் நான் அந்த பெரும் கூட்டுக்கொளையிலிருந்து தப்பித்த மக்களுக்காக இந்தக் கோரிகையை வைக்கின்றேன். இதில் தப்பித்தவர்கள், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் தான்.

இவர்களின் இல்லங்களைக் குண்டு வீசி தகர்த்துவிட்டார்கள். எஞ்சி இருந்தவற்றை புல்டோசர்களைக் கொண்டு தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் கொள்ளை அடித்துச் சென்று விட்டார்கள். மின் இணைப்புகளைத் துண்டித்து விட்டார்கள். நல்ல குடிநீர் கூட அவர்களுக்கு இல்லாமலாகிவிட்டது.

இ த த நை யு மி ரு ந்த ா லு ம் அநாதைகளாக்கப்பட ஓராயிரமாயிரம் பேர் அங்கே வாழ்ந்திட வந்திருக்கின்றார்கள். காரணம் அவர்கள் சென்று ஒதுங்குவதற்கு வேறு இடங்கள் இல்லை.

பனிக்காலம் வந்து விட்டது இவர்களின் தலைக்குமேல் ஒரு கூரை கூட இல்லை.

அடுத்து அவர்கள் வாழ்வதற்கு வழியற்றுப் போகின்றது. ஆண்களையெல்லாம் தீவிரவாதிகள் என முத்திரைக்குத்தி எப்போதோ அகற்றிவிட்டார்கள். அப்போது கைது செய்தவர்களைக் கொலை செய்துவிட்டார்கள். எஞ்சியோரை இந்தப் படுகொளையின் போது கொன்றுவிட்டார்கள். அத்தனையுமிருந்தும் ஆண் மழலைகளைக் கூட விட்டு வைத்திடவில்லை. இதனால் இந்தக்

குடும்பங்களுக்கு கஞ்சி வார்ப்போர் இல்லாமல் போய்விட்டார்கள்.

பல பெண்கள், தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக, லெபனானின் வீதிகளில் உதவிதேடிடும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அகதிகள் முகாம்களில் வாழ்ந்த பெண்களுக்கு இதைவிட இழிவான அவலங்கள் வரமுடியாது. உற்றவர்களின் உடல்கள் புல்டோசர்களால் மண்ணோடு மண்ணாகி மக்கி முடை நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றன, அவற்றின் மேல் அவர்கள் மீண்டும் உயிர்வாழ்ந்திட உறைவிடம் அமைத்துக் கொள்ளவேண்டும். எஞ்சிய குழந்தைகளின் வாழ்க்கைக்கு அவர்கள் யாசிக்க வேண்டும் இருப்பவர்களின் இதயங்களைத் தொட்டு! என்னே அவலம்!

பெய்ரூத்-இல் அமைதி திரும்பினால், இரவுநேர கிளப்புகளும், கனியாட்டங்களும், சினிமாக்களும், விபச்சார விடுதிகளும், கேளிக்கை அரங்குகளும் மீண்டும் திறந்துவிடும். ஆனாலும், மக்கள், 2,50,000 பேர் நடுங்கும் குளிரில் காய்ந்த வயிற்றோடு வாழ்ந்திட வேண்டும். இந்த வாழ்க்கையும் பாதுகாப்பற்றதுதான். (யூதர்கள்) எப்போது வேண்டுமானாலும் இதனை சூறையாடிச் செல்வார்கள்.

உரிமைகள் என்பவை அவர்களுக்கில்லை. உழைக்க வழியுமில்லை அங்கே உழைக்க உரிமங்கள் வழங்கப்படுவதுமில்லை. இடிபாடுகளின் மேல் இன்னொரு வாழ்க்கையைத் தொடங்கிட வேண்டும்.

இந்த இடிபாடுகள் வாழ்வதற்கு லயாக்கற்றவை. அவற்றில் வாழ்ந்திட முனைவது சட்டப்படிக்குற்றம் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டன. மிகக் குறுகியதொரு காலக்கட்டத்திற்குள் அவ்விடம் விட்டு அகன்றிட வேண்டும் என அறிவிக்கப்படுகின்றன, அவர்கள் எங்கே போவார்கள்? அவர்கள் எங்கேயும் போக முடியாத நிலையில் இருக்கின்றார்கள். நான்

மூன்றாம் நிலைநாடுகளுள் ஒன்றில் பிறந்து வளர்ந்தவள்தான். ஆனால் வறுமை, வாட்டம் என்பனவற்றையெல்லாம் நன்றாக அறிந்தவள் தாம். ஆனால் இதுபோன்ற கையறுநிலையை எதிர்கொண்டதுமில்லை கண்டதுமில்லை.

இவர்களுக்கு எல்லாவிதமாக உதவிகளும் தேவைப்படுகின்றன. உதவிகள் என எதையாவது வழங்கிட முடியும் என்றால் அது இவர்களுக்குத் தேவைப்படுகின்றது.

இவர்களில் பலர் கண்ணியமாக மடிவதையே விரும்புகின்றார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள்.

உங்களுடைய இதயங்களில் இந்த மக்களுக்கென ஏதாவது இடமிருந்தால், அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

என் வழியாகவும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

காலா மருத்தவமனையையும் தொடர்புகொள்ளுங்கள்.

இவள்.

டாக்டர் சுவீ செய் ஆங்..., MBBS, M.Sc. FRCS.

எலும்பு முறிவு மருத்துவர்.

காலா மருத்துவ அகம். ஷாப்ரா, ஷத்திலா முகாம். மேற்கு பெய்ரூத்....

இதை காட்லாவிடம் தந்து என்னுடைய கணவர் பிரான்சிஸ் இடம் தந்துவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். பிரான்சிஸ், இதை லண்டனிலுள்ள எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பித் தந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரான்சிஸ் கடிதத்தை லண்டனிலுள்ள எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பிக் கொடுத்தார்.

‘நியு ஸ்டேட்ஸ்மென்’ என்ற பத்திரிகையைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் அதனை வெளியிடவில்லை.

கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் மிகவும் அதிர்ச்சியானதாக இருந்தது. அந்த பதில், அந்த கடிதத்தில் “News Value” செய்தி என்றெதுவுமில்லையாம். என்னே இந்தப் பத்திரிகைகளின் இதயங்கள்.

பல்லாயிரக்கணக்கான பகுதிகளில் ஆண்களை, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு படையின் உதவியோடு அகற்றிவிட்டார்கள்.

எஞ்சிய பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்துவிட்டார்கள். இத்தனையையும் செய்துவிட்டு, செய்தியையும் மறைத்துவிட்டார்கள்.

அனைத்தையும் சொன்னால் மேலைநாட்டுப் பத்திரிகைகளுக்கு ‘News Value’ அதில் செய்தி என்றொன்றில்லையாம்.

இப்படி கீழை நாடுகளிலுள்ளவர்களை புழுக்களாகவும் புன்மைத் தேரைகளாகவும் எடுத்துக் கொள்கின்ற மனநிலையிலிருந்து அவர்கள் விடுபடாதவரை அவர்களையும் மனிதர்களாக மதிப்பதற்கில்லை.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்.

70ம் பக்க தொடர்ச்சி

முனைவர் ஜெயராமன் அவர்களுக்கு பதில் தந்திடும் அளவில் அண்ணன். டி.எம். உமர் ஃபாருக் அவர்கள் ஆற்றிய உரை அமைந்திருந்தது.

அதுவும் நிகழ்ச்சியின் இதர தகவல்களும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் இடம் பெறும் : - சீர்காழியில் இருந்து நமது நிருபர் மற்றும் எம்.ஜி.எம்.

# கஷ்மீரின் பாதி விதவைகள்



ஃ ப ஜ் ர்  
என்ற வைகறை  
தொழுகைக்குச்  
சென்றவரை நமது  
இராணுவத்தினர்  
தூக்கிச்  
சென்றனர்.  
அப்போது  
அவருடைய  
கடைசி மகனுக்கு  
வயது 40 நாட்கள்.

ஹிஹிப்பக்  
குடும்பம் நடத்திக்  
கொண்டிருந்தாரே  
அல்லாமல் போர்  
முனைக்குச்  
செல்லவோ,  
போராளிகளோடு

தஸ்லீமா பானு, தன் கணவனை  
கண்டெடுக்க எடுத்த இடைவிடா  
முயற்சியில் இருந்ததையெல்லாம் இழந்தாள்.  
அனைத்தையும் இழந்தபின் அவளது  
கைகளில் கிடைத்த இராணுவத்தின் கடிதம்,  
அவருடைய கணவன் சரணடைந்த  
போராளி என்றும், அவர் இறந்துவிட்டார்  
என்றும் இராணுவத்தின் அதிகாரப்  
பூர்வமான கடிதம் கூறிற்று.

தஸ்லீமா பானுவின் கணவன் நசீர்  
அஹ்மத் டேகா எந்த நிலையிலும்,  
எப்போதும் போராளியாக இருந்ததில்லை.

நன்றாக வியாபாரம் செய்து,  
இஸ்லாத்தை நன்றாகக் கற்றுணர்ந்து அதை  
வாழ்க்கையிலும் செயல்படுத்திய ஒரு  
பெண்ணை இஸ்லாமிய முறைப்படி  
திருமணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப்  
பெற்றெடுத்தவர்.

பந்தம் வைத்துக் கொள்ளவோ இல்லை.

அவர் செய்த குற்றமெல்லாம் அவர்  
ஒரு முஸ்லிம் ஒரு நல்ல முஸ்லிம் அவ்வளவு  
தான் சரி, இராணுவத்தினர் தந்த கடிதத்தில்  
அவர் ஒரு சரணடைந்த போராளி  
என்கின்றார்கள். அப்படியானால் அவர்  
சரணடைந்ததை ஏற்று அவரை சுதந்திரமாக  
வாழவிட வேண்டியது தானே! அவரைக்  
கொலை செய்வானேன்?

ஓர் அப்பாவியை தொழுகைக்குச்  
சென்று கொண்டிருந்தவரைத் தூக்கிச் சென்று  
கொன்று விட்டு, அவர் சரணடைந்தவர்-  
போராளி என்றெல்லாம் புருடா  
விடுவானேன்.

இராணுவத்தின் இந்தக் கடிதம் தன்  
கணவனை பட்டவர்த்தினமாக இராணுவத்தி  
னர் கொலை செய்து விட்டார்கள் என்பதைப்

பறைசாற்றியது. அதனால் தஸ்லீமா பானு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டாள்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருக்கு முதலுதவி செய்ய அவள் நினைவு திரும்பியது. “மூர்ச்சையானதோடு நம் உயிர் பிரிந்திருக்காதா?” என்றது அவள் மனது.

‘இல்லை’ அவள் வாழ்ந்தாக வேண்டும். அவளை நம்பி ஐந்து உயிர்கள் கிடக்கின்றன. கடைசியாக பிறந்த அவள் மகன் 40ஆவது நாளில் தன் தந்தை இழந்தான். இப்போது அவனுக்கும் அகவை ஒன்பது.

இந்த ஐந்து உயிர்களையும் காப்பாற்றிட அவள் வாழ்ந்தாக வேண்டும்.

இனி விற்பதற்கோ, கடன் வாங்குவதற்கோ வழி இல்லை. அவள் உழைத்தாக வேண்டும்.

ஆனால் அவளது உணர்வும் எள்ளலும் இன்னொரு பெரும்போருக்கு அவளை உந்தித்தள்ளியது.

அவருடைய கணவனின் உடலைப் பார்த்த பின்தான் அவர் இறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அவரை கொலை செய்தவர்களைத் தண்டிக்க வழியுண்டா? என்பனவே அவை.

ஆனால் அவரிடம் இப்போது சல்லிக்காக கூட இல்லை. குழந்தைகளைப் பட்டினியும் பசியுமாகப் போட்டுவிட்டு கணவனின் பிணத்தைத் தேடி அலைந்திட முடியுமா? இப்படி ஒரு வினா மலைபோல் அவள் முன்னால் நின்றது. மறுபுறம் கணவனின் மரணத்தை உறுதி செய்யாமல், இராணுவத்தினரின் கடிதத்தை நம்பி ஏற்றுக் கொள்ள முடியாது என்ற எண்ணங்களின் ஏக்கம் அவளது சின்ன இதயத்தைச் சின்னா பின்னப்படுத்தியது. எல்லாமுயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திடுவது என முடிவு செய்தாள்.

தன்னை இதுவரைத் தங்க வைத்துத் தாங்கி நின்ற தன் கணவனின் வீட்டுக்கு வந்தாள். அங்கே அவளுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

கணவனின் குடும்பத்திலுள்ளவர்கள் இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை எனச் சொல்லிவிட்டார்கள். குழந்தைகளை அவள் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இதயம் என்றொன்று இல்லாத இவர்களின் முகங்களை ஏறிட்டு பார்ப்பதே பெரும் பாவம். இப்படிச் சொன்னது மனது.

ஆனால் அவர் கணவன் வீட்டிலுள்ள வர்களோ, வேறுவகையாகப் பீதிவயப்பட்டு நின்றார்கள். கஷ்மீரில், ஒரு வீட்டில், ஒருவரை “போராளி” என முத்திரைக் குத்திவிட்டால், அந்த வீடு அடிக்கடி இராணுவத்தினரால் சூறையாடப்படும். இவள் இங்கே இருந்தால், அதனை சாக்காகக் கொண்டு தினந்தினம் இராணுவத்தினர் வருவார்கள் என்ற பீதியில் துடித்த அவர்கள் அந்த அபலைக்கு அடைக்கலந் தந்திட மறுத்துவிட்டார்கள்.

புகுந்த வீடு கைவிட்டுவிடவே பிறந்த வீட்டை நோக்கி நடந்தாள். அவருடைய திருமணத்திலிருந்தே அவளை வெறுக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள் பிறந்த வீட்டில். ஆனால் அனைத்தையும் இழந்து நின்ற அவளை அப்படியே திரும்பிப்போ எனச் சொல்ல பெற்றோருக்கு மனம் வரவில்லை. அவர்கள் அவளை வா என அழைத்தார்கள். மகளின் வரவோடு இனி இராணுவத்தினரின் பிடிகளும் வரும் என்பதில் சற்று அச்சம்தான்.

செய்வதறியாது திணறி நின்ற தஸ்லீமா பானுவுக்கு அவருடைய தங்கை பர்வினா எல்லா உதவிகளையும் செய்திட முன்வந்தாள்.

அக்காவுக்கும், தனக்கும் ஒரு வீட்டைத் தனியாக வாடகைக்கு எடுத்தாள். அவள் தையல் தொழிலில் சிறந்தவள். அதில்

கைநிறைய சம்பாதித்தாள். தையல் தொழிலைக் கற்றுத் தர முன்வந்தாள்.

ஆனால் அக்கா தல்லீமாபானு தன் தங்கையிடம் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள். 'நான் என் கணவனின் உடலைப் பார்க்கும் வரை இராணுவத்தோடு போராடிடப் போகின்றேன்' என்றாள்.

அதற்கும் தங்கை பர்வீனா ஒத்துக் கொள்டாள். அலையத் தொடங்கினாள் தல்லீமா.

இந்த நிலையில் தான் பத்திரிகைகளில் ஓர் பயங்கர செய்தி வெளிவந்தது. 38 இரகசியப் புதைகுழிகள், கஷ்மீரில் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 2156 முஸ்லிம்களின் பிணங்கள் அடக்கப்பட்டிருந்தன, என்பதே அந்தச் செய்தி!

அங்கே விரைந்தாள், அவளாக மேற்கொண்ட விசாரணையில் கண்டர்பல் (GANDERBAL) என்னுமிடத்தில் பல முஸ்லிம்களின் பிணங்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தி தெரியவந்தது. தங்கையிடம் செய்தியைச் சொன்னாள்.

தங்கை, குழந்தை, கணவனின் குடும்பத்தினர் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.

அங்கே புதை குழியைத் தோண்டுவவர் பல செய்திகளைச் சொன்னார். அவரிடம் துருவி, துருவி கேட்டபோது அவர் நசீர் அஹ்மத் டேக்காவின் அடையாளங்களைச் சொல்லத் தொடங்கினார். அவருடைய மகனைக் காட்டி இவனைப் போல்தான் இருந்தார் எனக் கூறினார்.

ஆனால் அவரை கொலை செய்வதற்கு முன் சித்திரவதை செய்திருந்தார்கள். கைகள், கால்களிலெல்லாம் கடுமையான காயங்கள் பட்டிருந்தன. முகம் கூட கோரமாகக் காட்சி தந்தது என்றார்.

இப்படிப் பலரைக் கொலைசெய்து புதைத்துள்ளார்கள். கொலை செய்து புதைத்தவர்கள் பதவி உயர்வுகளை பெற்றுள்ளார்கள் என்றார், அந்தப் பிணங்களை அடக்கியவர்.

புதைகுழியை அகழ்ந்து பார்க்கலாமா? எனக் கேட்டபோது, அதற்கு அரசாங்க ஆணை வேண்டும் என்றார்.

அழுது புலம்பினார்கள் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும்.

என்ன செய்வது இந்தியாவில் அதிலும் கஷ்மீரில் முஸ்லிம்களாக வாழ்ந்திடுவது என்பது...?

**ரூப்போது பரபரப்பான  
விற்பனையில்.....**

**யூசுப் அல் ஷர்னான் யின்**

**நாஹ் ஸ்ரீந்து வீடவேண்டாஹ்**

**முஸ்லிம்கள் 73 கூட்டங்களாக பிரிய  
யாட்டார்கள் என்று ஷர்ஆக், கக்னா  
ஒளியில் நிரூபிக்கும் நூல்!**

**முஸ்லிம்கள் பிளவுபட ஷர்ஆகோ,  
ஹதீஸோ காரணயில்லை என்று  
விளக்கும் நூல்!!**

**முஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்கான  
காரணங்களையும், வழிமுறைகளையும்,  
ஜியங்களையும் விவரிக்கும் நூல்!!!  
விலை 175**

**இஸ்யாஸ் ர்யாஜ் அவுர்கன்  
இஸ்ய தஹீழ் நஹயீஸ்.....**

**வேர்கள் வெளியீட்டகம்**  
52/1, மண்ணடி தெரு, 4வது மாடி,  
சென்னை.1, தொலைபேசி: 45566909

இப்போது தங்கை பர்வீனாவே முன்வந்தாள். குழந்தைகளுக்காக அவள் வாழ்ந்திட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாள். அவள் வாழ்ந்திட சித்தமானாள்.

அவன் மகன் வளர்ந்து அவனால் அவளுடைய அவலம் தீரலாம்.

அவனும் தலையெடுத்து வரும்போது இராணுவம் விட்டு வைக்குமா?-இந்தப் பீதியுடன் அவள் தையல் தொழிலை தொடங்கினாள்.

## கஷ்மீரில் காணமற் போனவர்களின் தினம்:

அன்பார்ந்த வாசகர்களே!

ஆகஸ்ட் 30 ஆம் நாளை காணாமல் போனவர்களின் தினம், என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

இந்த நாளை அறிவித்ததன் நோக்கம், நாடுகளிடையே போர்கள் நடக்கும்போது மக்கள் போரின் வெம்மைத் தாழாமல் தங்கள் உறைவிடம் விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகருகின்றார்கள். அவர்கள் பின்னர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றார்கள்.

அதனால் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளில் சிலர் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இவர்கள் வழியில் இறந்திருக்கலாம் அல்லது எதிரி படைகளிடம் சிக்கி இருக்கலாம்.

சிலநேரங்கள் நகல்லைட் போன்ற அமைப்புகளில் நடத்திச் செல்லப் படுபவர்களாக இருக்கின்றார்கள்.

இப்படிப்பல காரணத்தாலும் காணாமற் போன மக்களின் பக்கம் அரசுகளின் உலக மக்களின் கவனத்தை

ஈர்க்கவே இந்தக் காணாமற் போனவர்களின் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆனால் நமது கஷ்மீரைப் பொறுத்தவரை அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களையும், ஆண்களையும் காணாமலாக்குபவர்களே, நமது இராணுவத்தினர்தாம். கஷ்மீரில் இவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் எனப்பட்டம்.

இப்படிப் பாதுகாப்புப் படையினரால் காணாமலாக்கப்படுபவர்களை “Enforced disappearance” என அழைக்கின்றார்கள்.

இதர விளக்கங்களை நாம் இந்தத் தொடரின் தொடக்கத்தில் தந்திருக்கின்றோம்.

ஆகஸ்ட் திங்கள் 30 நாம் தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட்டின் சார்பில், கஷ்மீர் மக்களின் அவலங்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருகின்றோம்.

கஷ்மீர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் மக்கள் புரிந்தி வேண்டும் என்பதினால் விளக்கமான துண்டறிக்கைகளை விநியோகித்து வருகின்றோம்.

இந்த வருடமும் இதனை நாம் பிரசுரித்தோம். அதனை இங்கே இடம் பெறச் செய்கின்றோம்.

**கஷ்மீர் - 'சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்' [ஆகஸ்ட் 30-31] [கஷ்மீரில் 90 இடங்களில் இரகசியமாக புதைக்கப்பட்ட 2,717 பிணங்களின் கதை இது.]**

வகுப்புக்கலவரங்கள். அவற்றில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது, எல்லாம் இந்தியாவின் நித்திய நிகழ்வுகள்.

ஆனால் கஷ்மீரில் நமது சொந்த குடிமக்களைக் கொலை செய்பவர்கள், காணமலாக்குபவர்கள் எல்லாம் நமது இராணுவத்தினர் தாம். அவர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் என்று பெயர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆண்களை அள்ளிச் செல்வது. கேட்டால் இதோ விட்டு விடுகின்றோம் எனப்பதில் சொல்வது.

பின்னர் காணவில்லை என்று கையை விரிப்பது கஷ்மீரில் நமது பாதுகாப்புப் படையினருக்குக் கைவந்த கலை.

பள்ளிக்குச் செல்லும் முஸ்லிம் மாணவர்களை அழைத்துச் செல்வது கேட்டால் நாங்கள் எங்கே கண்டோம் எனப் புரட்டுவது.

வியாபாரதளங்களில் நிற்கும் ஆண்களை 'ஒரு நிமிடம்' என அழைப்பது மறுத்தால் இழுத்துச் செல்வது. பின்னர் காணவில்லை என்பது. மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களே இல்லாத கஷ்மீர் ஒன்றை உருவாக்கிட திட்டமிட்ட சதிகள் செயல்படுகின்றன என்கின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.

அலைக்கழிக்கப்படும் அபலைகள்:

இப்படிப் பாதுகாப்புப் படையினரால் காணமலாக்கப்படும் ஆண்களின் தாய்மார்கள் அவர்களை தூக்கிச் சென்ற இராணுவ முகாம்களுக்கு அலைகின்றார்கள்.

நீண்ட நெடிய நாட்கள் இழுத்தடித்தபின் அவர்களை காணவில்லை எனச் சொல்லி விடுகின்றார்கள்.

இதனிடையே அந்தப் பெண்களை அசிங்கமாகக் அர்ச்சிப்பதிலிருந்து, கற்பழித்துக் கொலை செய்து, ஆற்றில் போடும், அநியாயங்கள் வரை அனைத்தும் நடக்கின்றன. பல வழக்கு பல வருடங்களாக, இதுவகையில், நடந்துகொண்டிருக்கின்றன.

பல நேரங்களில், இராணுவத்தினர், காணமற்போனவர்கள் கஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக பசப்புகின்றார்கள்.

தாங்கள் பெற்ற ஆண்பிள்ளைகள், கிடைத்திடமாட்டார்களா? தங்கள் கணவர் கிடைத்துவிடமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த இடங்களுக்குப் பயணம் செய்கின்றார்கள் அந்தப் பெண்கள். இருப்பதையெல்லாம் விற்று மேற்கொள்ளப்படும் இந்தப்

## இதேவனின் பீடிகிய வழிகாட்டுதல் பிணைவருக்கும்!

மனிதன் இந்த உலகில்  
எப்படி வாழ வேண்டும்?

இந்த வினாவிந்து முழுமையான விடைகி  
திருக்குர்ஆன். இதனை பிந்திதிட லீண்டியது  
தமது ஈடமை.

அறிந்தி விரும்புவார் இவ்வசமாக  
திருக்குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பைப்  
பெற்றி கீழ்க்காணும் முகவரிக்கு எழுதங்கள்.

தாருல் கில்லாம் :பவுண்டேசன் டிரஸ்ட்

52/1, மண்ணடி தெரு,  
கோன்கா கலர் லேப் பல்பிங்  
4வது மாடி, அறை எண் 7.  
மண்ணடி சென்னை-1

இந்த இலவச விரியோகம்  
முஸ்லிம்களுக்கு இல்லை.

பயணக்களுக்குப் பின் அவர்கள் அங்கே இல்லை என்பது தெரியவருகின்றது.

எஞ்சி இருப்பதைக் கொண்டு நீதி மன்றங்களின் படிக்கட்டில் ஏறி இறங்குகின்றனர். பல வருடங்கள் நீதிமன்றங்களைச் சுற்றி, சுற்றி வந்து விரக்தியில் உறைந்து போகின்றனர். நமது உச்சநீதிமன்றமும் அவர்களை காப்பாற்றிட வில்லை.

பல நேரங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரப்பூர்வமான பதில் உங்கள் மகன் அல்லது கணவன் இறந்திருப்பான் என்பதே.

அப்படியானால் அவர்களின் பிணங்களைக் கொடுங்கள் எனக் கேட்கின்றார்கள். பிணமும் கிடைப்பதில்லை, நிவாரணங்களும் கிடைப்பதில்லை.

### இரகசிய புதைகுழிகள்:

இப்படிச் கஷ்மீரில் கடத்திச் செல்லப்படும், ஆண்கள் கொலை செய்யப்பட்டு இரகசியமாகப் புதைக்கப்படுகிறார்கள் என்ற உண்மைகள் அண்மை காலங்களில் வெளிவந்தன. 38 இரகசிய கூட்டுப் புதைகுழிகளில் 2156 ஆண்களின் பிணங்களை அண்மையில் கண்டெடுத்தனர்.

இந்த உண்மை உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் போது. இன்னும் பல உண்மைகள் சந்தடி இல்லாமல் வெளிவந்தன. அவை கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2717 என்றும் அவை புதைக்கப்பட்டிருந்து 38 இடங்களில் அல்ல அவை 90 இடங்கள். என்பவையே (ஆதாரம் Inter National Tribunal For Human Rights' report : also / MG 16-30 April)

இந்த ஆண்களை இழந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரகசிய

புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களின் பெண்கள் அவர்களைத் தேடி நாடெங்கும் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

**APDP : காணமற் போனவர்களின் பெற்றோர்களின் குழுமம் (Association Of Parents of Disappeared Persons)**

கஷ்மீரில் நடக்கும் இந்த மாபாதகங்களுக்கெதிராகப் போராடிட நிறுவப்பட்ட அமைப்பே இந்த அமைப்பு. தங்கள் மகன்களை கணவன்களைப் பறிகொடுத்த பெண்களே இந்த அமைப்பை நடத்திவருகின்றார்கள். இந்த அமைப்பை பர்வின் ஆகாங்கார் என்ற முஸ்லிம் பெண்மணியே தலைமை ஏற்று நடத்தி வருகின்றார்.

கஷ்மீரில் மொத்தம் காணமற்போன ஆண்கள் 10,000 பேர் என்பதை அரசு ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் காணமற்போனவர்களின் பெண்கள் நடத்தும் இந்த அமைப்பு உண்மையில் காணமற் போனவர்கள் பல மடங்கு என்கின்றார்கள். இப்போது அரசு எங்களிடம் துல்லியமான புள்ளிவிபரங்கள் எதுவுமில்லை என்கின்றது. J&K Truth Commission, report MG 1-15 April 2012

### பாதிவிதவைகள்:

காணமற் போன கணவன்கள் மீழுவதில்லை இரகசிய புதைகளில் புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணும் அளவில் இல்லை. இந்நிலையில் அவர்களின் மனைவியரின் நிலை என்ன? இது வரை எந்த மார்க்கத்தீர்ப்பும் வழங்கப்படவில்லை. பத்திரிக்கைகளும், மற்றவர்களும் அவர்களை பாதிவிதவைகள் HALF WIDOWS என அழைக்கின்றார்கள். பாதிவிதவைகள் என்பது கஷ்மீர் பெண்கள் ஆங்கில அகராதிக்குத் தந்த புதிய சொல்லாட்சி என்கின்றார்கள்.



இப்படிப் பாதிவிதவையாக ஆக்கப்பட்டு நிற்பவர்களின் எண்ணிக்கை 36,600 (J&K TRUTH COMMISSION. MG 1-15 APRIL 2012) இதில் முழுமையாக அநாதை ஆகிவிட்ட பெண்களும் உண்டு.

## மார்க்க தீர்ப்பு தேடும்?

தங்களுடைய கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்ட விதவைகள், தங்களுடைய மகன்களை-கணவன்களை தேடிப்பார்ப்பதில் மொத்த சொத்தையும் இழந்துவிட்ட பெண்கள்-விதவைகள்-மனச்சுமை தாளாமல் தற்கொலை செய்துகொள்ள மார்க்கத் தீர்ப்புகளைக் கேட்கின்றார்கள். அவர்களின் மறுமை வாழ்க்கையை பாழாக்கி விரும்பாத மார்க்க அறிஞர்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கவில்லை.

விரக்திவயப்பட்ட அவர்கள் மனநிலைப்பாதிக்கப்பட்டு பைத்தியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப் பைத்தியம் பிடித்து வாழ்பவர்கள் 78,000 பேர். ஆதாரம் Widows and Half Widows. Saga of extra judiciary arrests & killings in Kashmir – By Afsana Rashid.

## ஆள் தூக்கிச் சட்டங்கள்

இத்தனை அநியாயங்களையும், கொலைகளையும் ஒருங்கே செய்யும் இராணுவத்தின் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடிவதில்லை. காரணம் அங்கே பாதுகாப்புப்படையினரை பாதுகாக்கும் சட்டம் ஒன்று செயலில் இருக்கின்றது. அதன் பெயர் ஆயுதந்தாங்கியப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் Armed forces Special Powers Act (AFSPA)

இதே போல் இன்னொரு காட்டு மிராண்டி சட்டமும் அங்கே செயலிலிருக்கின்றது 'பொது பாதுகாப்புச் சட்டம்' PUBLIC SAFETY ACT இது நமது தடா, பொடா இவற்றையெல்லாம் விட கொடுமையானது.

இன்னொரு சட்டம், Disturbed Areas Act கலவரப்பகுதிகளின் சட்டம்.

இந்த மூன்று சட்டங்களும் அவர்களை நிவாரணங்கள் அற்றவர்களாக ஆக்கிவிட்டன.

இந்தச் சட்டங்கள், ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான ஆள்கொல்லி சட்டங்கள் என சர்வதேசிய அமைப்புகளும், இந்தியாவின் சட்டவல்லுனர்களான இராம் ஜெத்மலானி, சாந்திபூஷன் போன்றவர்களும் பல மனித உரிமை அமைப்புகளும் கூறிவிட்டன என்றாலும் அவற்றை பற்றி நமது மத்திய அரசு கவலைப்படவில்லை.

## பாஸ்போர்ட்கள் இல்லை:

60,000 குடும்பங்களுக்கு பாஸ்போர்ட் என்ற கடவு சீட்டுகள் நிரந்தரமாக மறுக்கப்பட்டு வருகின்றன.

கஷ்மீரில் இருக்கும் காட்டுமிராண்டிச் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். அப்பாவி ஆண்மக்களைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்தையும் இழந்து நிற்பவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த காணமற் போனவர்களின் தினம் சர்வ தேசிய அளவில் கடைபிடிக்கப்படுகின்றது.